



# எத்தியவி ஜயம்

(ஓர் நாடகம்.)

(11234)

புது பாதை விடுதலை!

வா. பி. வேங்கடராம சாவுத்ரி,

Formerly, தமிழ் பண்டிதர்,  
கோவில்கு ஜாவிப் பாலேஸ், திருச்சிற்குமில்லை.

இ. திருமலீல அண்டு கம்பெனி,  
114, பவழக்காரத்தெருவு,

சென்னை.

MAHAMAHOPADHYAYA  
Dr. U. V. SWALINATHAIYAR LIBRARY.  
TIRUVALLUR, MADRAS-41.

---

---

PRINTED BY  
S. MURTHY AND CO. AT THE "KAPALEE" PRESS,  
305, THUMBU CHETTY STREET, MADRAS.

---

---

## முகவரை.

---

நாம் முன்னேர்கள் தாங்கள் உலகத்துக்கு உபடிதேசிக்க எண்ணாரி யிருந்த ஒவ்வொரு தீதியையும் கதாரூபமாக எடுத்துச் சொல்வதில் அதிக நன்மைபயக்கும் என்று கருதி அவசியமான தருமங்களை யெல்லாம் இதிகாசங்களுடன் கலந்து கூறியிருக்கிறார்கள். தருமத்தை உள்ளபடி தெரிக்கு கொள்ளுதல் கேவலம் பேரறிவினர்க்கு மாத்திரம் சாத்தியமானது. எனின்யோர் கதாரூபமான வற்றையே விரும்புவார்கள். ஒவ்வொருவர் மனத்திலும் பசுமரத்தாணிபோலப் பதியும் படியான விஷயங்கள் கதாரூபத்தில் தான் காணப்படுகின்றன. வேதத்திற் சில பாகங்களும் ஸ்மிருதிகளும் “இதைச்செய் இதைச் செய்யாதே” என்று விதித்துக் கொண்டு மாத்திரம் செல்கின்றன. புராணங்களும் இதிகாசங்களும் “தருமம் செய்து உயர்ந்தவன் இவன்; அதருமத்தி வல்ல அழிந்தவன் இவன்” என்று அவற்றைக் கடைகளாய்ச் சொல்லுகின்றன. இவைகளைப்புருஷங்கள் என்று கூறுகிறார்கள். நாடகம் என்பது ஒருக்கற்றமைக் காலம் தேசம் சமயம் இவைகளுக்குத் தகுதியாக வேஷம் பூண்டு அனைவருக்கும் நடித்துக் காணப்பட்டது. இதைப்பொண் என்று புகழ்ந்து சொல்கிறார்கள். இதனால் புராணங்களைக் காட்டிலும் நாடகவழி இன்னும் கொஞ்சம் சிறப்புடைத்து என்னவாம்! ஏனென்றால், நாடகபாத்திரங்கள் சபையில் வந்து நடிக்கும் பொழுது அவர்கள் குணம், காரியசாரண விஷயத்தில் அவர்கள் கொள்ளும் தந்திரம் சமயங்களுக்குத் தகுதியாக அவர்கள் காணப்பிக்கின்ற நலை நொடிபாவனை முதலிய தன்மைகள், கஷ்டத்தைப் பொறுத்

தல், சுகத்தை அழபவித்தல் முதலிய பல விஷயங்கள் கட்டுக்கு அனுபவமாகின்றன. முன்னேர்கள் நாடகங்களை ஏற்படுத்தி வந்ததற்கு இதுதான் காரணம். இதில் இந்த நாடகத்துக்கு விஷயமா யிருப்பது அரிச்சுந்திரன் சரித்திரம் “யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத்தொன்றும், வாய்மையின் நல்வழிர்” என்ற அருமைத் திருக்குறளுக்கு இந்தியாவில் எடுத்துக்காட்டாக விளங்கினவர் அரிச்சுந்திரமகாராஜர் என்பதை யாவரும் அறிவார்கள். இவர் கோசல நாட்டின் தலைகராகிய அயோத்திக்கு அரசர். இரண்டாவது இந்த உண்மை விரதத்தை உண்மையில் நிறைவேற்றினவர் யுதிஷ்டிர சக்ரவர்த்தி. இவர் ஸ்ரீ மகாபாரதத்துக்குக்கு கதா நாயகராய் விளங்குகிறார். மனிதனும்ப் பிறந்த ஒருவனுக்கு என்றும் இருக்க முடியாத உத்தாகுணங்கள் பலவும் இவருக்கு ஆபரணமாய் விளங்கின. யுத்தகுவில் துரோணாரைக் கொல்வதற்கு ‘அர்யாவா ஹாங்கி ஸ்ரங்கரி’ என்ற வசனம் இவராற் பட்டும் பாததுமாய்ச் சொல்லப்பட்ட தென்று ஸ்ரீ மகாபாரதம் கூறுகின்றது. காலத்தினாலும் இந்தக் காரணத்தினாலும் இவர் அரிச்சுந்திரமகாராஜருக்கு அடுத்த படியில் வைத்து எண்ண வேண்டியவர் ஆகின்றார். “உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துன் எல்லாம் உளன்” என்ற மொழியின் வண்ணம் கம் தேசத்தில் அரிச்சுந்திரசரித்திரம் தெரியாதமனிதன் எவனும் இருக்கவேமாட்டான். சத்தியம் இந்த மன்னவரைச்சேர்ந்து விளக்க மடைந்தது என்னும்படி இவர் ஒரு அவதாரபுருஷராய் விளங்கினார். இராமாயண கதாநாயகராகிய ஸ்ரீராமர் இவர் காலத்துக்கு எவ்வளவோ பிஞ்சியவர். நற்காலம் உலகத்தில் வழக்கி வரப்படுகின்ற பாணை பலவற்றிலும் இந்தச் சரித்திரம் மொழி பெயர்க்கப்பட்ட டிருக்கின்றது. இந்த மன்

ஊவர் பெருமான் அடைந்த அழியார் பெரும்புகழுக்குச் சந்திரமதி தேவியின் பெருங்குணங்களே காரண மென்று கூறலாம். எனென்றால், “மருவியகாதல் மீனாயானும் தானும் இருவரும் பூஷ்ணர்ப்பி னாலால், ஒருவரால் இல்லாம்க்கை என்னும் இயல்புடையவான் சகடம் செல்லாது தெற்றிற்று நின்று” என்று இருக்கின்றதனால் தலைவன் குணங்கள் பலவும் தலைவிக்கும் பொருந்தி யிருந்தாலன்றித் தருமங்கள் விளக்க மடையமாட்டார். இவர் சற்று எறுமாரூக இருந்திருப்பாரோயானால் “புகழ்பூரிக் கிள்ளில்லோர்க் கில்லை, இகழ்வார் முன் ஏறுபோற்றிடு நடை” என்ற செருக்கு, விசுவாமித்திரரால் உண்டாக்கப்பட்ட கஷ்டம் நிறைந்த பரிசோதனைச் சாலையில் வேந்தர் பெருமானுக்கு உண்டாயிருக்க முடியாது. கணவன் சோர்வடைகின்ற சமயங்கள் தோறும் உண்மை மொழிகளை எடுத்துக் கூறித் தேற்றரவு செய்தவர் தேவியாகவே யிருக்கின்றனர். நாயகி வகைணம் மன்னவரிடத்தில் விளக்கியிருந்த வண்ணமே தேவியிடத்தில் நாயகி வகைணம் அவ்வளவும் காணப்படுகின்றன. லோகிதாஸ்ய னிடத்தில் நல்ல பின்னைகளின் ஒழுக்கம் குடிபுகுந்திருந்தது. சத்திய விரதத்துக்கு எடுத்துக் காட்டாக இந்தச் சரித்திரம் நமக்குக் கிடைத்திருக்கின்றதனால் நானும் ‘சத்திய விஜயம்’ என்றே பெயர் புனைந்து எழுதலாயினேன். நடந்த 1907இந்தத்தில் என்னால் நடத்தப்பட்டு வந்த ‘சபோத பாரிஜாதம்’ என்னும் மாதுப் பத்திரிகை வாயிலாக இந்த நாடகம் சிறு சிறு பகுதிகளாய் வெளியிடப்பட்டு வந்தது. இது வடமொழியிலுள்ள சண்டகெளகிகம் என்னும் நாடகத்தையும் அரிச்சந்திர காவியத்தையும் பெரும்பாலும் தமுகி எழுதப்பட்ட டிருக்கின்றது. நற்காலத்திய நமிழுப் புலவர்களுக்கு அபயம் அளித்து

ஆதரித்துவருகின்ற இந்த அகவிடம் எனக்கும் சிறிது இடம் கொடுத்து ஆதரிக்கும் என்ற நம்பிக்கையினால் மகா கவிகளுக்கே யோக்கியமான இந்த அரியவேலையில் நான் இறங்கி யிருக்கிறேன். நமிழ்ப் பாலையையாவது அரிச்சங் திர சரித்திரத்தையாவது நான் முன்னையிலும் சீர்ப்படுத்த விணைந்து எழுதத் தொடக்கினேனில்லை. இயற்கையிலேயே அழியாப்புகழ் அடைந்த இவ்விரண்டும் அறியாமைத் தனத் தினால் என்னால் எங்கு ஒருகால் களங்கத்தை அடைந்து விடுமோ வென்று அஞ்சுதல் அடைந்தவனுகவும் இருக்கி ரேன். மேலும் இதிற் காணப்படும் குற்றங்களுக்கு மாச்சி ரம் நான் சொந்தக்காரனேயன்றிக் குணங்கள் எனக்குச் சிறிதும் சொந்தமாக மாட்டாது. சரித்திரத்துக்கும் பாலைக் கும் அவை என்றும் இயற்கையில் உள்ளவைகள். இராக தாளங்கள் சேர்ந்த பாட்டுக்கள் இதில் ஒன்றும் அவைக் கப்படவில்லை யாயினும் இடையிடையே அருகிக்காணார் படுகின்ற சில மேற்கொள் பாடல்களை இசைவள்ளவர்கள் வேண்டியவாறு இசையறுத்துப்பாடுக்கொள்ளலாம்; இதில் எவ்விற்றிலிற்கு எட்டாது விடப்பட்டிருக்கின்ற அரிய பெரிய விழயங்களைக் கவனித்துப் படிக்கும் நண்பர்கள் எவக்கு அறிவிப்பார்களாயின் அவர்மாட்டு மிகுந்த நன்றி யறிதல் உள்ளவனுக விருப்பேன்.

இங்நானம்:

வா. பி. வேங்கடராம சாஸ்திரி.

## கதைச்சுருக்கம்.

---

அரிச்சந்திர மகாராஜர் ஆயோத்திக்கு அரசர்; இவர் குரியவம்சத்தைச் சேர்ந்தவர்; மனைவியின் பெயர் சந்திர மதி; புத்திரன் லோகிதாஸ்யன். இந்திரசண்மயில் ஒரு சமயம் மண்ணுலகில் சத்தியவான் யார்? என்ற வினா உண்டாயிற்று. அதற்கு வசிஞ்டர் ‘என் சிஷ்யன் அரிச்சந்திரன்’ என்று விடைபகர்ந்தார். விசுவாழித்திரருக்கு அந்த வசனம் பொறுக்காததனால் அவனைப் பொய்யன் என்று மறுத்து விட்டார். அதன் மீது அந்த இரண்டு ரிஷிகளுக்கும் வாக்கு வாதம் நடந்தது. முடிவில் விசுவாழித்திரர் அரிச்சந்திரனைப் பொய்யனுக்கிக் காண்பிக்காவிட்டால் தன் தவத்தில்பாதி ஆவனுக்குக் கொடுத்து விடுவதாகவும், வசிஞ்டர் அவன் பொய்யனுனால் தான் மண்ணையோட்டில் கன்னை ஏந்திக் கொண்டு தெற்குத்திக்கைப் பார்க்கச் செல்வதோகவும் சபதம் செப்புகொண்டார்கள். பின்பு விசுவாழித்திரர் பூலோகத் துக்கு வந்து இராஜசபையில் அரிச்சந்திர மகாராஜர் சொல் விய சில வசனங்களை முன்னிடுகிக் கட்டாயப்படுத்தி அவர் ராஜ்யத்தை வாங்கிக் கொண்டு நான்தகவினை இலக்ஷம் வராகணையும் நாற்பது நாள்களுக்குள் தரவேண்டும் என்று அரசரைக் காசிப்படணத்துக்கு அனுப்பி விட்டார். அரசர் மனைவி மகனுடன் செல்லும் வழியில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் காசிக்குச் சென்று ஜம்பதினுயிரம் பொன்னுக்குக் காளகண்டன் என்ற அக்னிபகவானிடத்தில் மனைவியையும் மகனையும் அடிமைப்படுத்தித் தான் வீரபாகு என்ற யமதர்மாஜனிடத்தில் ஒழிந்த ஜம்பதினுயிரம் பொன்னுக்கும் அடிமைப் பட்டுக் கடனைக் கொடுத்துச் சுடு

காடி காத்துக் கொண்டு வந்தார். இராமனான் விட்டில் ஆடு மையாயிருந்த லோகிதாஸ்யன் காட்டில் தருப்பாம் சேகரிக் கச் சென்று சர்ப்பாம் ரின்டி இறந்துவிட்டான். சந்திரமதி தேவி இருட்டில் மகனைத்தேடிக் கண்டுபிடித்துச் சுடுகாட்டி க்கு எடுத்துச் சென்று தகனம் செய்துகொண்டிருந்தான். தனக்குக் கட்டணாப்பணம் கொடுக்கப் படவில்லை யென்றும், அர்த்தராத்திரியில் திருட்டுத் தனமாய்ஸ் கடவந்ததென்றும் அரசர் சிறையை உதைத்துத் தள்ளிவிட்டார். சந்திரமதி தேவியின் அழுகையினால் பிறகு உண்மைதெரிந்ததும் துக்கப்பட்டு முடிவில் மனைவியைக் கட்டணாப்பணத்தைக் கேட்டு வாங்கிவரும் வண்ணம் அடினாம் கொண்ட...அந்தனர்விடுக்கு அனுப்பினார். சந்திரமதி தேவி விடுநோக்கிச் செல்லை யில் வழி தெரியாமல் ஒரு சந்தில் இடறினிமுந்து ஆக்கு மின்னல் உதவியினால் சிறுவன் ஒருவன் இறந்திருக்கக்கண்டனன். அவன் தன் மகன்கோஸ் இருந்ததனால் அவனையாவரும் கானும் வண்ணம் ஒரு பெரிய தெருவில் விட்டுச் செல்லலாம் என்று எடுத்து வருகையில் காவலரளிகள் ‘அவன் அரசன் சிறுவன் என்றும், அவனே கொலைசெய் தவன் என்றும்’ கட்டாயாறுகிறது அடித்து ஹமிஂசித்து அழைத்துக் கொண்டு போய் அரசனிடம் விட்டார்கள். அரசன் விசுவாமித்திரர் மாய்கையில் மயங்கிப் பெண் என்றும் பாராமல் தேவியைக் கொலை செய்யும்படி தீர்ப்புச்செய்து விட்டான். சந்திரமதி தேவி வீரபாகு வசம் ஒப்புவிக்கப்பட்டதும் அவன் அரிச்சந்திர மகாராஜரைக் கொலை செய்யும்படி கட்டளையிடுகிச் சென்றான் அரசர் மனைவியைக் கொல்ல வாளை விசுவாமித்திரர் ஒடோடியும் வந்து தடுத்துத்தன் செய்கையினால் நேர்ந்த அவ்வளவையும் ஒப்புக்கொண்டு லோகிதாஸ்யன் காசிரா

தன் மகன் இருவரையும் பின்முக்கச் செய்து இந்திரசபை  
யில் விருந்தாத்தத்தை அவருக்குக் கொள்வதற்கு இந்திரன்  
வசிஷ்டர் முதலியவர்களைக்கொண்டும் அதை நிச்சயப் படுத்தி  
நினூர் பின்பு விமானத்தில் ஏறிக்கொண்டவர்களாய் அனை  
வரும் அயோத்திக்குச் சென்றார்கள். ஆக்கு விமர்சையு  
டன் அரிச்சந்திர மகாராஜருக்கும் பட்டாபிஷேகம் நிறை  
வேற்றப்பட்டது. இதனுடன் நாடாம் முடிவடைகின்றது.  
நாடகம் நிகழ்ந்த விடம் பெரும்பாலும் அயோத்தி, கொரி  
சம், காசி இவைகள்.

---



## நாடக பாத்திரங்கள்

— — —

புருஷங்கள்.

அரிச்சங்தீரன்	...	நாடகத்தலைவன்.	அரசன்.
சத்தீயக்கரத்தி		அரிச்சங்தீரன் மந்திரிகள்.	மந்திரி.
சுருத்கீரத்தி			
வரந்தக்ன்	...	வி. கு. விதைகன்.	அந்தணன்.
வோகிதாஸ்யன்	...	நாடகத்தலைவன் மகன்.	அரசகுமாரன்.
விக்கிரமகேது		அரிச்சங்தீரன் சேனைதிபதி.	படைத்தலைவன்.
விகவாமித்தீரன்		அரிச்சங்தீரனைக் கஷ்ட டப்பாடுத்தியவன்.	தபவி.
காத்யாயனன்			
சுப்ரதீபன்	{	விகவாமித்தீரன் சிஞ்சர்கள்.	அந்தணர்.
காளகண்டன்		சந்திரமதியையும் மகனையும் அடி மை கொண்டவன்.	அந்தணன்.
பிரதாபகுத்தீரன்		சந்திரமதிக்குச் சிரசாக்கைனை விதித்தவன்.	காசியரசன்.
வீரபாகு		அரிச்சங்தீரனை அடிமை கொண்டவன்.	பறையன்.
கறுப்பன்			
பெரியண்ணன்			
முனியன்	{	காசிப் பட்டணத்தின் தலையாரிகள்.	காவற் கார்.
வீரன்			

சோமகந்தரன்  
நீலலோகிதன்  
வச சேகரன்

ஸோகிதாஸ்யதூடன் கா  
ட்டுக்குச் சென்றவர்  
கள்.

அந்தனாப்  
பின்னை  
ஏன்.

பொற்கள்.

சந்திரமதி  
பஞ்சமதி  
பிரியம்வதை  
துமுதவதி  
சாருமதி  
காந்திமதி

... நாட்டுக்காலைச்.	அந்த.
{ சந்திரமதியின் சகிகள்.	அந்தனாப் பெண்கள்.
{ விக்வாஸித்திரன் சிவத் யைகள்.	பரிசாரகப் பெண்கள்.
... காலகண்டன் பணைச்.	அந்தனை.

சேவகன் மேலீக்காரன் முதலியவர்கள் அந்தாந்துக்  
காணப்படுவார்கள்.

-----

சிவமயம்

# எத்ய விஜயம்.

## முதல் அங்கம்.

களம். 1.

இடம் :—இமயமலைச்சாரல்.

காலம் :—மாலை.

[விகவாமித்திரன் ஆழந்தயோசனையுடன் பிரவேகிக்கிறான்.]

விசவாமித்திரன் :—[உலாவுகிறீன்.] ஆ ! என்ன சங்கடத் தில் அகப்பட்டுக் கொண்டுளிட்டோம் ; என் சென்றேரும் இந் திரசபைக்கு ? ஒப்புக்கொண்ட காரியம் கிறைவேற்ற முடியுமா ? ஏன் முடியாது ? “ உலையா முயற்சி களைக்கு ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டு.” என்று எழுதியவர் அறி வில்லாதவரா ? [யோசிக்கிறான்.] நம் தொழில் ஒவ்வொன்றும் அன்றை விழுங்கிவிடுவின்றது ; விழுங்கினால் என்ன ? பகீரதன் காரியமும் அன்றை விழுங்கியதுதான் ; [உலாவுகிறான்.] சத்துருநாம் சாமானியன் அவ்வன் ; தபஸ்வி ; இது காறும் என்ன புரட்டிவிட்டான் ? துரிசுங்கு ஒருவனே போதும் ; சண்டாளன், சண்டாளன் ; சுவர்க்கம், உடலுடன் ; எவற்றில் வெற்றி பிள்ளைகளைக் காட்பாற்றிக் கொண்டவற்றிலா ? [யோசிக்கிறான்.] பொறை என்னும் வஞ்சகவசம் பூண்டவன் ; ஆமைக்கும் உள்ளதுதான் ; என்ன உயர்வு ? தபோதனம் இருக்கையில் இந்த வுலகில் அரியது என்ன ? [கையைக்கட்டிக்கொண்டு] இவனு ? சீ ! மசகமாத்திரம் ; நமக்கு

ஒன்றும் தின்கு இலைமுக்கவில்லையே ; என் இலைமுக்கவில்லை? இலைமுக்கே மிருக்கிறான் ; விசுவாமித்திரன், மலையைப் போல எதிரில் இருக்கையில், எட்டும் இரண்டும் என்னக் கெளி யாத ஒத்துவைனை, சுத்திய விரதனும் ; என்ன துநிக்கு ;

“ பாருக்கொருவன், பாரார சுகோருவன், வெங் போருக்கொருவன், புகமுக்கும் மதுறாமீராருட்கும் மீநருக்கும் பிடாம் மதுறால் தெறிக்கும் பொறைக்கும் ஆருக்கும் பிக்கால் அரிச்சக்திரன்.”

என்ன புகப்பச்சி ; கங்கிக் சசக்க வேண்டாமா? புத்தி மற்றுவன் ; [மூக்கன்மீது விரலைவெத்து யோசித்துக்கொண்டு] இதுமீல சரி ; எப்படி? ஆம் ; முடிந்துவிட்டோம் ; சொடி! சொடி!! [கையை சொடிக்கிறான்.] வசிஷ்டா! மன்னட சீராதி ; தென்திக்கு ; அடே, கன! கன!! கன!!! வந்து விட்டேன் ; [பூமியை உதைத்துக்கொண்டே] வந்துவிட்டேன் ; [ஒரு துருப்பை எடுக்கிறான்.] இந்தத் துருப்புவான் ; நிஜம், நிஜம் ; விசுவாமித்திரன் கோட்டுவாதக் கினர விதியும் நடுங்குவான் ; [பூமியைப் பார்த்துக்கொண்டு யோசிக்கிறான்.] ஆம் ; நிறைவேற்றுவது எனிதன்று ; என்றும் அசாத்தியமாகிய ஒன்றில், இல்லை, இல்லை ; சாத்தியம்தான் ; [உலாவுகிறான்.] சூரியனுக்கும் கனங்கர் உண்டு ; எப்பொழுது? கிரறுவை காலங்களில் ; தவறிப்போய் விட்டது ; வாய்மையை விரதமாக ; பூண்டவன் ; வணக்கி வேண்டினும் இனக்கி வரரான்? என்ன? இனங்கி, வாரான் ; நாம்யார் விசுவாமித்திரனன்று ; [யோசிக்கிறான்.] ஆம், சூரிய குலத் தரசன் ; இருந்தால் என்ன? அடே! நீயோக்கியனுக, அல்ல, அல்ல; சத்துருவின் சிவ்யன் ; அந்தப்புழுக்கை வசிஷ்டனை ; பெற்றதங்கையைப் பறையன் ஆக்கியவைனை ; எனக்குச் [பூமியை உதைக்கி]

ரூண்.] சுத்தாருவை; அதன் பலவு கைக்கூடி வரப் போகின்றது; வந்துவிட்டது;

[உலாவுகிறுன்; சிஷ்யர்கள் இருவரும் ஒரு புறமாய்ப் பேசிக்கொண்டு வருகிறார்கள்.]

காத்யாயனன் :—சுப்ரதிபா! சந்தியா காலத்தையும் மறந்து குருசிரேஷ்டர் என்னவோ யோசித்துக்கொண்டிருக்கிறோ?

சுப்ரதிபன் :—இருந்தால் என்ன? சூரியபகவான் சமுத்திர ஸ்தானத்துக்குச் சென்றுவிட்டார்; சுந்துக்கள் மனத்தைப் போல அக்னி சிறிதும் புகையில்லாமல் சுத்தமாய்ஜ்வலிக்கின்றது; அக்னிகாரியம் அவசியம்.

காத்யா :—ஆம்; ஒரு சமயம் ‘வன் அப்பொழுதே தொரிவிக்கவில்லை’ என்றும் கோபிப்பார்; சமித்து முகவிய உபகரணங்கள் சித்தமாயிருக்கின்றன; தொரிவிக்கவாம் வர!

விசவா :—எவற்றிலும் உயர்ந்த வாங்க குற்றம்; அடே, வசிஷ்டா! எவ்வளவு அந்ததங்களுக்கு இடம் வைத்துவிட்டாப்! உன் புத்திரர்களை, அல்ல, அல்ல; உன்னையே கொன்றிருக்கவேண்டும்.

ச. ர :—ஆதித்தன் தேஜஸை அக்னிபகவான் கிரகித்துக் கொள்கிறார்; சந்தியாகாலதூதன் நிசாபதியின் வரவைத் தெரிவிக்கிறான்.

விசவா :—இப்பொழுது செய்யவேண்டிய தென்னி ஆம்; பெற்றுக் கொள்ளவேண்டும்.

காத்யா :—[தனக்குள்.] பிரமாதமாக வல்லவோ இருக்கின்றது. [வெளியில்.] அடியேன் காத்யாயனன்.

விசவா :—[திடுக்கிட்டுத் திரும்பி] ஆ, நீயா! [என்ன] விசேஷம்?

**காத்யா :**—முனிவர்கள் அக்னிகாரியத்தில் அதி தீவிர மாயிருக்கிறார்கள்.

**விசுவா :**—[மேற்கில் பார்க்கிறேன்.] ஒ ! இப்பொழுது சந்தியாகால மாய்விட்டதோ ! சரி ; காரியாவசரத்தினால் யோசித்துக்கொண்டே யிருந்துவிட்டேன்.

“ மற்றுமினும் ஒத்துக் கொள்ளாகும் பரப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.”

‘ சுப்பத்பா ! மரவுரியை எடுத்துவா ! நாங்கள் கங்கைக் குத் தெவ்விரோம்.

**சப்ர :**—ஆப்படியே. [யாவரும் மறைகிறார்கள்.]

### களம். 2.

**இடம் :**—அந்தப்புரத்தின் உட்சோலை.

**காலம் :**—மாலை.

[பிரியம் வதையும் பந்துமதியும் பிரவேசிக்கிறார்கள்.]

**பிரியம் வதை :**—பந்துமதி, இநோபார ! இந்தக் குருக்கத்தியின் மீது படர்ந்தேறிய மஸ்லிகைக் கொடியை.

**பந்துமதி :**—ஆர், அன்னை இறகத் தழுவிய அங்களை ஒத்திருக்கின்றது.

**பிரியம் :**—இயற்கைப் பொருள்களுக்கும் இந்தனை அன்பு வேண்டி யிருக்கின்றது. [பெருமூச்செறிகிறன்.]

**பந்து :**—வண்டுகள் படிந்து பாடுவதனால் சிறிது சிறிதாக முறுக்குடைகின்ற அரும்புகள் எவ்வளவு அழுகாய்விளக்குகின்றன.

**பிரியம் :**—அவை யாசகர்களது இரப்பு மொழிகளால் முகமலர்கின்ற பெரியோர்களைக் காட்டுகின்றன.

**பந்து :**—சீ ! அப்படியல்ல ; ‘இநம் பேசிப் பணியும் காதலர்களுடைய அன்பு மொழிகளால் சிறிது சிறிதாக ஊடல் நீங்கப் பொறும் பருவமங்கைகளைக் காட்டுகின்றன’ என்று சொல்.

பிரியம் :—[தனக்குள்.] அந்த இன்பகாலம் நமக்கு எவ் வண்ணம் சித்திக்குற். [வெளியில்.] அந்த மலர்மீது மற் றெரு புதியவண்டு செல்லுகின்றது. [அதுசாம்துவிடுகின் றது.]

பந்து :—இப்பொழுது பார்! அந்த மலர் இடம் கொடுத் ததா?

பிரியம் :—ஆமடி! வளைந்து சாய்ந்துவிட்டதே!

பந்து :—பின்னை, குலப் பெண்கள் தங்களை ஏந்தனை வெயருக்கு ஒட்டுக்கொடுப்பார்கள்?

பிரியம் :—இந்தக் குழிலோசை, நெஞ்சை—இவ்வளவு கோடம் என்ன

பந்து :—என்ன, சம்பந்தம் இல்லாமல் பேசுகின்றாயே?

பிரியம் :—[திடுக்கிட்டு] இல்லையம்மா; இன்றைக்கு—  
[மயங்குகிறோன்.]

பந்து :—என்ன, மேல் தோன்றவில்லையோ? உடம்பு ஒருவரை யிருக்கின்றதெதன்று சொல்லேன்? சரி, தெரிந்து விட்டது; தேவி சந்திரமதி காத்துக்கொண்டிருப்பார்; மலர் பறிக்கலாம் வா!

பிரியம்.—[தனக்குள்.] எப்படி மறைத்தாலும் முடிய வில்லையே; [வெளியில்.] ஆம்; பூஜாகாலமாகின்றது. [இருவரும் மறைகிறார்கள்; வசந்தகன் பிரவேசிக்கிறான்.]

வசந்தகன் :—[உலாவகிறான்.] சூரியன் ஒளிக்கதிர்கள் சென்றியாத விடத்திலும் நமது சக்கிரவர்த்தியவர்கள் புகழ்த்துகிற்கள் விளக்கம் செய்கின்றன; ஸத்ரயாகமும் குறை வற—ஆம், அபசகுனம் ஒன்றுமாத்திரம் காணப்பட்டது; அதனால் என்ன? சத்திய விரதர், குணபூஷனர், ஒரு குடைக்கீழ் ஆள்பவர்; அவரை என்ன செய்யும்? [யோசிக்க ஆன்.] யாகாரம்பம் முதல் இந்த உபவனத்தில் வர வழிய

வே யிஸ்லீ; சக்ரியர்த்தி யவர்கள் தாம் மங்கிரி சக்தியகீர்த்தி யன் சம்பாவித்துக்கொண்டிருக்கிறார்; அதுகாறும் உன் னே சென்று உலாவிவரலார்; [உலாவுகிறுன்.] வசந்த காலத் திற்கு அழகே யழகு; <sup>1.</sup> ரீரமரகானத்துடன் <sup>2.</sup> மந்த மாருதம் <sup>3.</sup> இயகைதகளை நடுப்பிக்கின்றது எவ்வளவு சுக்தரமாய் விளங்குகின்றது! <sup>4.</sup> மகர கேஷனை வருகையைத் தூரிவித்தும் பிக்கத்துவனி விரக்தர்களுக்கும் விரகந் தீவேசத்தை உண்டு பண்ணுகின்றது; ஆம்;

“ மனிதர் வெங்கோடை திர்க்கும் வசந்தமென் காலும்வேறு துணித்தவிர இளக்கால்க்கவண்டும் சோலையும் சோலைவேண்டும். புனித நீர்த் தட்டுமும் கேள்வேர் புதுமலர் ஒடைவேண்டும். பனித்து மதியும் வேறு பான்மதி வேண்டும் காலம்.”

இங்கு விளையாடுகின்ற மான் மயில் முகவிய சாத்திகப் பிராணிகள், பலேநுகரியின் நிலைவை மனத்தில் பதியவைக் கின்றன; மலர்கள் வாசனை [யோசிக்கிறுன்.] ஆ! அந்தப் பெண்கள் நாய்வியின் அங்கு நிறைந்த கடைக்கண்பார்வை ஒன்றே, அவ்விந்திர பதக்ததையும் சொந்தமாக்கி விடும்.

“ தாம் விழ்வார் மென்றேன் துயிலின் இனிதுகொல்? தாமரைக் கண்ணுன் உலகு.”

என்பது பொய்யன்று; [உலாவுகிறுன்.] கந்தர்ப்பன் கொலுக்கூடம் போலும் விளங்குகின்ற, இந்தக் கொட்டிட்டில், [உற்றக் கேட்கிறுன்.] அங்கு யாரோ இருவர் பெண்கள் குரல் கேட்கின்றதே! [நிதானிக்கிறுன்.] யாவராயிருக்கலாம்; [உற்றப் பார்க்கிறுன்.] இதேது! ‘கும்பிடப்போன தெய்வம் குருக்கே வந்துவிட்டது’ என்னை ஆட்கொள்ள வந்த

<sup>1.</sup> யண்டின்பாட்டு. <sup>2.</sup> தென்றத்காற்று. <sup>3.</sup> சொட. <sup>4.</sup> மன்மதன். <sup>5.</sup> குயில்.

சீமாட்டி [சாம்ரது கேட்கிறேன்.] என்னவோ சம்பாவிக்கிறார்கள்; இங்குமறைந்திருக்கலாம்; [மறைகிறேன்.]

[பஞ்சமதியும் பிரியம்வதையும் பிரவேசித்துக்கொண்டே]

பிரியம்:—என்னவோ அப்படித்தான் சொல்லிக் கொண்டார்கள்.

பஞ்ச:—தீதவி சந்திரமதியின் முகத்தைப் பார்த்தாயா?

“அடுத்தது காட்டும் பாயிக்குடோஸ் தெஞ்சம் காடுத்தது காட்டும் முகம்.”

என்பது நிச்சயமாய் விளங்குவின்றது.

பிரியம்:—ஆம்!<sup>1</sup> யாகாவஸானத்தின் என்னவோ அமங்களை<sup>2</sup> ஸெகம் கரணப்பட்டதார்ஸ்; இப்பொழுது செய்யவிருக்கும் கொரீபுஜையும் அதன் சந்தியை முன்னிட்டதுவான்.

பஞ்ச:—தெரிந்துவிட்டது; <sup>3</sup> வாய்காம் தரவேண்டும் என்றதும் இப்பொழுதுதான் நினைவிற்கு வருகிறது;<sup>4</sup> அன்று உன்னால் தோதகம் தொடுக்கப்பட்ட செவ்வசோகைப் பார்! எவ்வளவு கந்தரமாய் விளங்குகின்றது!

பிரியம்:—இதன் கீழ்த்தான் வசந்தபூஜை நிறைவேற்ற வேண்டுமாம்; தேவி சொல்கிறோம்.

பஞ்ச:—ஆம்; அசோகமஸ்வவா! பிரியம்! என்னி-த்திலும் அவநம்பிக்கையா? சொல்லமாட்டேன் என்கிறேயே? இனிக் கேட்பதற்கு எனக்கே வெட்கமா யிருக்கின்றது.

பிரியம்:—அதுதான் முந்தியே சொல்லிவிட்டேனே ஜ்வரம் என்று.

பஞ்ச:—என்ன மறைத்துப் பேசுகின்றாயே; நீ மறைக்கின்றாய்; உன் முகம் அதற்கு விரோதியா யிருக்கின்றது.

<sup>1</sup>. யாகத்தின் முடிவு. <sup>2</sup>. குறிப்பு. <sup>3</sup>. காணிக்கை.

**பிரியம் :**—[புன்சிரிப்புடன்] தெரிந்துகொண்ட பின்பு கேட்பாரேனன்?

**பந்து :**—எங்கு? வியக்கமாய் விளங்கவில்லை!

**வசந்தகன் :**—[பின்னல்.] உன் பெயரை விலைக்கக் கேய்ய வேண்டும்; நான் இப்பொழுது<sup>1</sup> சாதகவருத்தியை அவலம் இத் திருக்கிறேன்.

**பிரியம் :**—[தலை கவிழ்ந்தவண்ணம் நலத்தைக் கீறிக்கொண்டே] அவர்தான் இங்கு வந்திருக்கின்றாரே; இந்த மஹாகள் எல்லாம் அவர் வைபவம் தான்.

**வசந்த :**—[பின்னல்.] யார் அவன்? உர்மைத்தான் சொல்லுகின்றாரோ? [நன்றாய் மறைகிறான்.]

**பந்து :**—யார் மன்மதனையா?

**பிரியம் :**—அல்ல; அவன் அங்கனூயிற்றே? அவன் தோழரை—

**வசந்த :**—[பின்னல்.] நான் இப்பொழுதுநான் தன்ய ஞாயினேன்; காதற் கிளியே; நீ இப்பொழுது முக்காலும் பிரியம்வைத்தான்; உன்னல் விருப்பப்பட்டதனால் பூஜ்ய ஞகிய வசந்தகன், இதோ [மார்பைத் தட்டுகிறான்.] இந்தப் பூம் புதரில் ஒளிந்துகொண்டிருக்கிறான்.

**பந்து :**—ஓ! வசந்தகனு! தெரிந்துவிட்டது.

**பிரியம் :**—[தலைகவிழ்கிறான்.]

**பந்து :**—பிரியம்! உன் பிறப்புப்பாபன் பெற்றது; நல்ல நாயகனையே விரும்பியிருக்கிறைய்; தேவி சந்திரமதியும் ‘வசந்தபூஜை முடிவில் உனக்கு மங்களமுண்டாகும்’ என்று சொல்லியிருக்கிறார்.

<sup>1</sup> சாதகங்பற்றை வாயைத் திறந்துகொண்டு மழைத்துளிக்கு அண்ணுக்கு கிடக்கும்.

பிரியம் :—பஞ்சமதி ! அதோ பார் ! அந்தக் கலைமான் குஞ் செடிகளைப் பங்கப்படுத்துகின்றது.

பஞ்சு :—[திரும்பிப்பார்த்து] தேவி கோவிப்பார் ; நான் சென்று துரத்தி வருகிறேன் ; சீக்கிரம் மலர் பறித்து வா !

பிரியம் :—நானும் வருகிறேனே ?

பஞ்சு :—வேண்டாம் ; இதோ வஞ்சுவிட்டேன். [செல்கிறான்.]

வசந்த :—[பின்னால்.] இதுநான் நல்ல சமயம் ; இப்பொழுதே வெளிப்படவேண்டும் ; [வெளியே வருகிறோன் ; பிரியம் வதை திடுக்கிடுகிறான்.] பிரியம்வாதே ! என்ன இவ்வளவு பயம் ?

பிரியம் :—[மௌநமாயிருக்கிறான்.]

வசந்த :—உன் அன்புக்குப் பாத்திரமாகிய வசந்தகன் சமீபத்தில் வந்து நிற்கும் பொழுதும் மௌநம் சாதிப்பாது தருமமா ? [காத்தைப்பற்றுகிறான்.] \*

பிரியம் :—[விலகிக்கொண்டவண்ணமே.] இப்படிப் பற்று வது அழகன்று ; விட்டுவிடுக்கள் ; பஞ்சமதி கண்டால் என்ன நினைப்பாள் ?

வசந்த :—என்ன நினைப்பாள் ? மனைவி யென்று தான் நினைப்பாள். [காத்தை முத்தமிடுகிறான்.] உண்மையில் நேகிக்கிற யென்று நம்பக்கூடவில்லையே ?

பிரியம் :—[புன்சிரிப்புடன்.] ஏன் அப்படி மொழிகின்றீர்கள் ? நிருபிப்ப தெப்படி ? அது முகந்து அல்லது நிறுத்துக்காட்டும் ரண்டமாகுமோ ? [ஒரு முத்தமிட்டு] இதற்குமேல் என்னம் காண்பிக்க முடியும் ?

வசந்த :—பிரியம் ! உன் புத்திக்கு மெச்சினேன் ; [முத்தமிடுகிறான்.]

**பிரியம்:**—ஆர்ப்புத்திரா! வசந்தபூதையில்தான் என்னை தற்றப் போகின்றார்களே; தேவி கோபிப்பார்; பூஜாகால மாகின்றது.

**வசந்த:**—சரி, சென்று வா! அரிஷ்டசாந்திக்கு என்னை யும் வரச்சொல்லி யிருக்கிறோர்; நானும் வரவேண்டும்; [இரு வரும் முத்தப்பொண்டு பிரிகிறார்கள்.]

### களம். 3

**ஓடம்:**—இராஜசபை.

**காலம்:**—நண்பகல்.

[அராசன் மந்திரி முதலியவர்கள் கொலு வீற்றிருக்கிறார்கள்.]

**சத்தியக்ரத்தி:**—நமது சேனையில் ஒருபகுதியை, உத்தர கோஸலத்தின் வடக்கெல்லையில் நிறுத்தவேண்டுமென்று சேனுபதி விக்ரமகேது அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

**அரிச்சந்திரன்:**—என? ஸரயுநதிக்கரையில் தொடக்கிய கட்டடங்கள் இன்னமும் முடியவில்லையா?

**சத்திய:**—முடிந்துவிட்டன; அந்தப் படைவிட்டில் ஒருபகுதி இருந்தாற் போதுமாம்.

**அரி:**—வடக்கில் படை எதற்கு? ஸத்ர யாகத்தில்தான் அனைவரும் வணக்கிவிட்டார்களே; திரை அனுப்பாதவர்கள் யாரேனும் உண்டோ?

**சத்திய:**—அப்படி ஒருவரும் இல்லை; ‘நாட்டில் திருவிழா வானதால் வேள்விக்கு வர முடியவில்லை’ என்றும், ‘பகுதிப் பணத்தைப் பின்னிட்டு அனுப்புகிறேன்’ என்றும், சீனதேசத் தரசர் எழுதியிருந்தார்; அதுவும் இன்று காலை வந்துவிட்டது.

**அரி:**—அவன் எப்பொழுதும் இப்படியே செய்கிறேன்; புத்தியற்றவன்; முந்தியும் ஒரு சமயம் அனுப்பாது நிறுத்தி விட்டான்; ‘இஷ்டமில்லாவிடின் போர்க்குப் பறப்படலாம்,

என்று அரசனுப்பிப்பின்பு, 'இல்லை, அதிக ஜோலியாயிருந்த தால் மறந்துவிட்டேன், மன்னிக்கடைவேண்டும்' என்று எல்லா வற்றையும் கட்டி யனுப்பினான்.

**சத்திய:**—அவருக்குச் சல்லைடபுரியும் என்னமேது? அப்படி யொன்றும் இல்லை; அதனால்தமும் அந்தப்புரவாசமே அமிர்தமாய் விட்டதாம்; அயக்ந்துக்கு ஒரு முறைகூட அரியை எதுவதில்லையாம்; அரசு மழுவதும் ஆலக்கோலமா யிருக்கின்ற தென்றும், தொழில்வழிகள் காக்க முடியாமல் குழிகள் யாவரும் கூக்குர விடுகிறார்கள் என்றும், மந்திரி சுருத்தீர்த்தி யவர்கள் சொல்கிறார்கள்; [சுருத்தீர்த்தி ஏழு க்கு வணக்குகிறேன்.]

**அரி:**—சுருத்தீர்த்தி! நெங்காளாயிற்று; எப்பொழுது வந்தீர்? சென்ற விடங்களில் விசேஷமாக ஏதேனும் உண்டா?

**சுருத்தீர்த்தி:**—நேற்று மாலைதான் வந்தேன்; சத்திய கீர்த்தி யவர்கள் சொன்னதை யல்லாமல் மற்றிருன்றும் காணப்படவில்லை.

**அரி:**—நீர் சொல்லியது எப்படி? கண்டதா, கேட்டதா?

**சுருத:**—நான் அந்தப் பட்டணத்திலேயே ஒருவாரம் இருந்தேன்.

**அரி:**—பின் அங்கனாம் நேரிடுவதற்குக் காரணம்?

**சுருத:**—அரசர் கவனிக்காத குறைவுதான்.

**அரி:**—மந்திரி ஏன் கவனிக்கக் கூடாது?

**சுருத:**—அவரையும் அவ்வளவாய் வியந்து கொள்வதற்கில்லை; சுற்று ஒழுங்கென்மும் உள்ளவராய்க் காணப்படுகிறார்.

**அரி:**—எப்படி?

**சுருதி:**—தூதர்த்துவ சாஸ்திரி யொருவர் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஆகாயயந்திரம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்குக் கொஞ்சம் பொருளுக்கியை விரும்பி மூன்று மாதம் ஆயிற்றார்; அதற்கு அந்த மந்திரி ‘இப்பொழுது முடியாதென்றும், பிறிதொரு சமயம் அந்த முயற்சியை நிலைத்துத்தப்படும் என்றும்’ கட்டளை யிட்டுவிட்டார். இது நான் பிரத்யக்ஷத்திற் கண்டது.

**அரி:**—இல்லை என்பதற்கா மாதம் மூன்று?

**சுருதி:**—ஆம், அவர் விண்ணப்பித்துக் கொண்டது விருதை ரவியாம்; நான் அங்குச் சென்றது சிங்கரவி; அப்பொழுது தான் முடிவாயிற்று.

**அரி:**—இவ்வளவு அநாகரிகமாய் விட்டால் சிரத்தையெடுத்துக்கொள்ள வேண்டியது தான்; சத்தியரீர்த்தி!

**சத்திய:**—அடியேன். [எழுந்து நிற்கிறோன்.]

**அரி:**—அங்கு; பிரதிநிதி யொருவரை விறுத்த உத்தேசிக்கிறேன்; உமக்கென்ன தோன்றுகின்றது?

**சத்திய:**—ஆம்; ஏற்றுத்தவேண்டும்; இந்த விஷயத்தை இன்று மந்திரிகளுடனும் மோசித்தேன்.

**அரி:**—என்ன சொல்கிறார்கள்?

**சத்திய:**—ஏற்படுத்தவேண்டும் என்று தான்.

**அரி:**—யாவரை அனுப்பலாம்? [மோசிக்கிறார்கள்.]

**சத்திய:**—சமுகத்துக்குத் தெரியாதவர் யாரிருக்கின்றார்கள்?

**அரி:** நம் தருமபாலவர்மா—

**சத்திய:**—ஆம் தருந்தவர் தான்; நிரம்பிய அறிவினர்; அநுபவம் உள்ளவர்; முந்தியும் சானுவத்துக்குப் பிரதிநிதியா யிருந்து நல்ல புகழ் அடைந்திருக்கிறார்.

அரி:—அந்த அரசனுக்குத் தெரிவித்து விடும்.

சத்திய:—தெரிவிக்கிறேன்; சேனுதிப்தி யவர்களுக்கு என்ன எழுதலாம்?

அரி:—உத்தர கோஸலத்தில், நாம் சேனைகளில் ஒரு பிரிவு [யோசிக்கிறோன்] இருந்தால் இருக்கட்டுமே? எல்லா வற்றிற்கும் மந்திரிகள் என்ன சொல்கிறார்கள்?

சத்திய:—நல்லதென்றுதான் அபிப்பிராயம் படுகிறார்கள். [தூத மெருவன் பிரவேசித்து வணங்குகிறோன்.]

அரி:—ஆயின் அவ்வண்ணாலே செய்வதற்கு எழுதி

தூதன்:—கடைமுகவாயிலில் கெளசிக முனிவர் எழுந்தருளியிருக்கிறார்; கட்டளைக்கு—

அரி:—கெளசிகரா? உடனே வரச்செய். [வணங்கிச் செல்கிறோன்] சத்திய கீர்த்தி! கீரும் சென்று அழைத்து வாரும்.

சத்திய:—மகாபாக்கியம். [செல்கிறோன்.]

அரி:—[தனக்குள்]யாகத்திற்கும் அழைக்கவில்லை; திரும் பிச் செல்கின்றவரையிலும் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். [வெளியில்] சுருதகீர்த்தி! உடசரணை வஸ்துக்களைச் சித்தப்படுத்தும்.

சுருத:—அவ்வண்ணாலோ. [செல்கிறோன்; சத்தியகீர்த்தியடன் விசவாமித்திரர் இரண்டு சிவ்யர்கள் பின்தொடரப் பிரவேசிக்கிறார்; அரசன் முதலியவர்கள் கைகூப்பிக்கொண்டு நிற்கிறார்கள்.

அரி:—அடியேன் அரிச்சந்திரன். [வணங்குகிறோன்.]

விக் வாமித்திரன்:—கீர்க்காயுஷ்யமஸ்து; சமஸ்த சன் மங்களைப் பிராப்திரஸ்து.

அரி:—வரவேண்டும்; இப்படி, இப்படி. [ஒரு ஆசனத்தைக் காட்டுகிறோன்; விசவாமித்திரன் உட்காருகிறோன்.] என் பிறப்பு

இன்றூரன் பயன் பெற்றது ; [கரத்தைக் குவித்துக்கொண்டு சிவ்யர்களை நோக்கி] முஜ்யர்களே ! எழுந்தருளுங்கள் : [ஆசனங்களைக் காட்டுகிறேன்.]

சிவ்யர்கள் :— ஆபாடி யே ; [உட்காருகிறார்கள் ; அரிச்சங்கி ரன் வணக்கத்துடன் நிற்கிறேன்.]

விகவா :— ஆரண்த்திம் இரு ; [சபையை நோக்கி] நீங்க ஞம் இருங்கள். [அரசன் முதலியவர்கள் உட்காருகிறார்கள்.]

அரி :— தவங்கள் யாறும் லிர்விக்னமாய் நிறைவேறி வருகின்றனவா ?

விகவா :— ஆம் ; நிறைவேறுகின்றன ; சமீபத்தில் என்னவோ யாகம் ஒன்று நடந்ததாய்ச் சொல்லிக்கொண்டார்கள் ; என்ன யாகம் ?

அரி :— [தனக்குன்.] உத்தீக்கித்தது சரியாய்விட்டது ; [வெளியில்.] ஸத்ரயாகம் ஒன்று நடந்தது ; சந்திதானத்துக் கும் தெரிவிக்க வேண்டியவன் தான் ; பல காரியங்களின் தொந்தரவால் மறதி மேற் கொண்டுவிட்டது ; மன்னிக்க வேண்டும்.

விகவா :— ஓ ! ஸத்ரயாகார ? அவன் சண்டானனுமிருந்தான் ; அப்பொழுது வேண்டியிருந்தது ; உனக்கேன் விகவாமித்திரன் ?

அரி :— [திடுக்கிடுகிறேன் ; தனக்குன்.] கோபம் கொண்டு விட்டாரே ; என்ன செய்யலாம் ; [எழுந்து கைகூப்பிக்கொண்டு, வெளியில்.] இல்லை ; அப்படி அருளிச்செய்வதற்குப் பாத்திரனல்லன ; நந்தைக்குக் குருவா மிருந்ததனால் அடியேனுக்கும் குருசிரேஷ்டர்தான்.

விகவா :— [தனக்குன்.] பயந்து விட்டான் ; ஆயினும் என்ன ? இன்னும் பார்க்கலாம் ; [வெளியில்.] யார் இல்லை என்கிறார்கள் ? குருசிரேஷ்டர்தான் ஸத்ரயாகம் நிறைவேற்றி

வைத்தார்; நான் இப்பொழுது நினைவிற்கு வருவேலோ? [தலையை அசைக்கிறேன்.] வரமாட்டேன்.

அரி:—அழியேன் அப்படி யொன்றும் இதுகாறும் வித்தியாசம் நினைக்கவில்லையே; வசிஷ்டரும் காங்களும் எப்பொழுதும் எனக்கு பூஜ்யர்கள்தாம்.

விசுவா:—வாசா கைங்கரியத்தில் எவரும் உனக்கு முன்னிற்க மாட்டார்கள்.

அரி:—பூஜ்யரே, அங்களாம் அருங்கிச்செய்வது அழியேன் கேஷமத்துக்கு நல்லதன்று; ஆலோசனை சொறுமில் அவர் ஒருவர்; ஆதனூடன் இராஜ புரோதிகர்; குலகுரு; இந்தக் காரணங்களால் அவர் எப்பொழுதும்சமீபத்தில் இருக்க வேண்டியவ ராகிணிரூப்; இருந்தாலும், இருவரையும் சாம்பாகவே நேசித்துவருகிறேன் என்று சமுகத்தில் இப்பொழுதும் துணிந்து கூறுகிறேன்.

விசுவா:—[தனக்குன்.] இன்னும் பார்க்கவாம்; [வெளியில்.] உட்காரு; [உட்காருகிறேன்.] மாகம் ஒன்று நடத்த உத்தேசித்திருக்கிறேன்; அதற்குக் குரு—

அரி:—மகாபாக்கியம்; அழியேலுக்கு என்ன கட்டளை? நடக்கக் காத்திருக்கிறேன்.

விசுவா:—எங்களால் கடத்தப் பொறுகின்ற ஒவ்வொரு சடங்கும் சுயநயத்தைமாத்திரம் மேற்கொண்டதன்று; சக்கிரவர்த்தியின் பெருக்கத்தையும் முன்னிட்டது தான்.

அரி:—[தனக்குன்.] இன்று தப்பினேம்; [வெளியில்.] ஆ! அதற்குட் சந்தேகமா! எத்தனை நாட்களில் நிறைவேறக் கூடியது?

விசுவா:—ஐந்துதினத்தில்.

அரி:—சத்தியகிர்த்தி!

**சத்திய:**—[எழுந்து நின்றுகொண்டு] அடியேன்; யாவும் சித்தங்ம் செய்து ஆச்ரமத்துக்கு அனுப்பிவிடுகிறேன்.

**விசவா:**—நான் நெருக்கத்திலேயே இருக்கிறது; அடித்த சோமவாரம் ஆரம்பிக்கவேண்டும்.

**அரி:**—உடனே வந்து விடுகின்றது; சத்திய கீர்த்தி! ஆதித்த்யமர்மாவையும் அனுப்பி நன்றாய் நிறைவேற்றி வரச் சொல்லும்; குறைவுகேரிடப் போகின்றது; மகர்ஷே! இன்னும் ஆகவேண்டிய காரியங்களுக்கு எதிர் பார்க்கிறேன்.

**விசவா:**—இன்னும் என்னவிருக்கின்றது? சக்கரவர்த்தியவர்களின் தடையதான்.

**அரி:**—[திடுக்கிடுகிறேன்; தனக்குள்.] மறுபடி திருப்பிக் கொண்டது போற் காணப்படுகின்றதே; [வெளியில்.] புழுத்த நாயினும் கடையேனுகிய அடியேன் அவ்வளவு உயர்த்துத் தலுக்குப் பாத்திரன் அல்லேன்; அறியாமைத்தனத்தால் ஏதேனும் தவறுகள் காணப்பட்டாலும் அவற்றைமங்னிக்கப் பிரார்த்திக்கிறேன்.

**விசவா:**—மன்னித்தந்தனுற்றுன் இப்பொழுது வரலாயிற்று.

**அரி:**—கடல் கொதிப்பெடுத்தால் விளாவு நீர் எங்கே? என்போன்றுரிடத்தில் சிறிதும் குணம் இல்லாவிட்டாலும் குற்றம் இருப்பது நிச்சயம்.

**விசவா:**—[தனக்குள்.] பயந்துவிட்டான்; இது போதும்; பிறிதொரு சமயம் பார்த்துக்கொள்ளலாம் [வெளியில்.] அழைக்காததனால் என்ன? நிறைவேறின பின்புதான் சங்கதி தெரிந்தது; என்னவோ அவன் இருந்தான் பரமசாது; மகா நல்லவன்; தராதரம் தெரிந்தவன்; அவன்மீது வைத்த அன்பின் மிகுதியினால் இவ்வளவு பேசலாயிற்று.

அரி :—இனி அதைப்பற்றிச் சொல்ல எனக்கே வெட்க மாயிருக்கிறது ; அழைக்க மறந்தது முக்காலும் பிசுகுதான்.

விசுவா :—ரித்விக்குக் கொல்லாம் இனிச் சென்றுதான் நியமிக்கப்படவேண்டும் ; சாவகாசமில்லை.

அரி :—சத்தியகீர்த்தி! [பார்க்கிறோன்.]

சத்திய :—[எழுந்து] சித்தமாயிருக்கின்றது ; [மரவுரிமையன வைத்திருக்கும் ஒரு தட்டைக் கொடுக்கிறோன்.]

அரி :—[எழுந்து அதைப் பெற்றுக்கொண்டு] அதுக்கிரகம் செய்யவேண்டும். [கொடுக்கிறோன் ; பெற்றுக்கொள்கிறோன்.] அடியேன் வந்தனம் ; [வணங்குகிறோன்.]

விசுவா :—தீர்க்காயுஷ்யமாஸ்து.

அரி :—[திருமிப்பார்க்கிறோன்.]

சத்திய :—இதோ! [மற்றெலூரு தட்டைக் கொடுக்கிறோன்.]

அரி :—[பெற்றுக்கொண்டு] பூஜ்யர்களோ! அதுக்கிரகிக்க வேண்டும் ; [கொடுத்து வணங்குகிறோன்.]

சிவ்யர் :—ஆயுஷ்யாஸ்து ; [பெற்றுக்கொள்கிறோர்கள்.]

விசுவா :—சென்று வருகிறேன் ; [எழுந்திருக்கிறோன் ; அரசன் முதலியவர்களும் எழுந்து வித்தின்றார்கள்.]

அரி :—அடியேன்றீது அதுக்கிரகம் இருக்கவேண்டும்.

விசுவா :—[தனக்குள்.] அதற்கு வரவில்லை ; [வெளியில்.] இருங்கள் ; [சிவ்யர்களோடு செல்கிறோன் ; சபையோர்கள் வணங்கி உட்காருகிறார்கள்.]

அரி :—இன்று நற்காலம் ; மகாமுனிவர் அதுக்கிரகத் துக்குப் பாத்திரனுயினேன் ; பாஞ்சாலத்தின் [திரைக்குப் பின்னால் ஒருவன் மணியடிக்கிறோன்.] ஓ! நாழிகையாய்விட்டது! சத்தியகீர்த்தி ! மற்றவை அடித்தான். [எழுந்திருக்கிறோன் ; யாவுரும் வணங்குகிறார்கள் ; அரசன் செல்கிறோன் ; அனைவரும் மறைகிறார்கள்.]

## களம். 4.

இடம் :—அந்தப்புறத்தின் உட்சோலை.

ாலம் :—முன்னிரவு.

[சந்திரமதி பிரவேசிக்கிறார்கள்.]

சந்திரமதி :—ஆர்யபுத்திரரை கிழிஷம் காணுவிட்டால் ஒருஷுகம் பிரிந்ததுபோல மனம் வருந்துகின்றது; [நாற்புறமும் பார்க்கிறார்கள்.] உலகம் அடக்கலும் வருந்தத்தை வளர்த்துவிக்கும் சாதனங்களாகவே காணப்படுகின்றன; கரும்புவில் சுரும்புநாண், அரும்புக்கலை; என்ன கற்பனை! நற்பொருள்யாவும் அவனுக்குச் சொந்தமாரம்; [யோசிக்கிறார்கள்.] நமக்கு அன்பில்லாவிட்டால் அவன் பிரயோகம் என்ன செய்யும்? அற்ப இன்பந்துக்கு இத்தனை ஆஸாசும் அன்பும் வேண்டியிருக்கின்றன; சந்ததியைப் பெருக்குவதுதான் கடவுள்கருத்துப்போனும்; யாருக்குயார் என்ன சம்பந்தம்?

“ உற்றுர் யாருளரே, உயிர்கொண்டுபோகும் பொழுது குற்றுலத்துறை கூத்தன்ஸ்ஸால் நமக் குற்றுர்”

பிறக்கது முதல் உடன்வனார்ந்த அன்பு எல்லாவற்றையும் மக்கப்பாருவத்தில் புதிதாய்த் தோன்றிய இந்த அன்பு, முழுவதும் ஆரக்கிறத்துக்கொண்டுவிட்டது; இவ்வளவு கலவரங்களும் ஆர்யபுத்திரரைக் கண்டால் காற்றும்ப் பறக்கின்றன. [ஆங்கள் நாற்காலி யொன்றில் உட்காருகிறார்கள்.] மனம் வசப்படுமாயின் யாவும் வசப்பட்டுவிடும்.

“ அற வினைக்கும் அரும்பொருள் இன்பொடு  
பெறுவதற்கும் பெருங்கல்வி கற்றுயர்  
விற்ளிறுக்கும் நல் விரந்தனக்கும் ஒண்  
துறவினுக்கும் துரீஸ மனம் என்பவே.”

விறகைத் தொடராத நெருப்பும் விஷயத்தைத் தொடராத மனமும் என்றும் இல்லை ; [சந்திரனைச் சுட்டி] இந்தச் சந்திரன் முதலிய குளிர் பொருள்களும் கொடும்பொருள்களாம் ; சீ ! அன்று ; அவை மாறவில்லை ; நாம் மாறவிடுகிறோம் ; [யோசிக்கிறோன்.] வாராதிருப்பதற்கு ஏழோ காரணம் இருக்கவேண்டும் ; [பிரியம்வதை வருகிறோன்.] நமக்கே இங்ஙனம் இருந்தால் நாதன தம்பதிகளுக்கு ;—மரணவெஷ்டதநான் ; இரவிற் காலுதலால் இந்தப் பூஞ்சோலை என்றும் இல்லாத அழுகுடன் வினங்குகின்றது ; [பிரியம்வதை வணக்குகிறோன்.] என்ன கண்டாயோ?

பிரியம் :—அங்கு எங்கும் காணப்படவில்லையே ;

சந்திர :—இல்லையா ?

பிரியம் :—இல்லை.

சந்திர :—மற்று, எங்குச் சென்றிருப்பார் ?

பிரியம் :—எவரும் தெரியாதென்கிறார்கள்.

சந்திர :—சரி, அகாலமான்றது ; நீ செல் ; [பிரியம் வதை செல்கிறோன்.] கடவுள் அற்புத சக்தியே சக்தி ; உலக வின்பமானது எழைமுதல் இறைவன் வரையில் ஒருதன் மையாகவே யிருக்கிறது ; சர்வஜீவ தயாபரர் ; இதனாற்றூன் அந்தப்பொயர் கிடைத்திருக்கின்றது போலும் ! [யோசிக்கிறோன்.] நாம் ஏன் இங்கிருக்கவேண்டும் ? அந்தப்புரம் செல்ல வாம் ; மனத்தின் வழிச்செல்லுதல் மனிதர்களுக்கு இயற்கையில்லை ; “மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்.”

[அரி ! சந்திரன் பிரவேசிக்கிறார் ; சந்திரமதி திடுக்கிடுகிறார்.]

அரிச்சந்திரன் :—ஓ ! இக்கேயா இருக்கிறாய் ?

சந்திர :—[வணக்குகிறோன்.] இல்லை ; தாங்கள் இல்லாததால் சற்று உலாவலாமென்று வந்தேன்.

அரி:—அந்தப்புரத்திலும் இல்லையென்று சொன்னார்கள்; சேஷ்டகள் கூட ஒருவரும் இல்லைபோற் காணப் படுகின்றதே;

சந்திர:—இராக்காலங்களிலும் அவர்கள் ஏன் என்று நிறுத்தி விட்டேன்; ஏது இவ்வளவு அகாலமாய் விட்டது?

அரி:—குருசிரேஷ்டர் அவசியம் வந்துபோகும்படி சிஷ்டயரை அனுப்பியிருந்தார்; சிக்கிரம் திருப்பிள்ளை மென்று சென்றேன்; நாழிகையாய் விட்டது.

சந்திர:—சிசேஷ்டமுண்டோ?

அரி:—அரிவீட்சாந்தி நிறைவேற்றிக்கொண்டிருந்தார்; சென்றதும் மந்திரோதகஸ்நானம் செய்வித்தார்.

சந்திர:—ஆயின், உணவு கொள்ள—.

அரி:—அதுவும் அவ்விடத்திலேயே முடிந்து விட்டது.

சந்திர:—குருசிரேஷ்டர் மிகவும் பிரயாசை எடுத்துக் கொள்கிறார்; என்ன கைம்மாறு இயற்றப் போகின்றோம்?

அரி:—இயற்றப்படுவதற்கு என்ன விருக்கின்றது? அவர் பிரம சிஷ்டர்.

சந்திர:—இரவும் பகலும் நம்சேஷ்டம் ஒன்றையே கருதி உழைத்து வருகிறார்.

அரி:—உண்மைதான்; நன்றியறிதலைத் தவிர்த்து வேறு என்ன செய்ய முடியும்? கடவுள் தான் அருள் சுரக்கவேண்டும்; நாழிகையாயிற்று; வா! அந்தப்புரம் செல்லவாம். [இருவரும் மறைகிறார்கள்.]

## இரண்டாவது அங்கம்.

### களம் 1.

இடம்:—வனம்.

காலம்:—நண்பகல்.

[அரிச்சங்திரன் ஒரு பன்றியைத் தூர்த்திக்கொண்டு பிரவேசிக்கிறான்.]

அரிச்சங்திரன்:—இதோ வந்து விட்டேன்; இனித்தப்ப முடியாது; உனக்கென்றே இந்தச் சரம் பூட்டப்பட்டிருக்கின்றது; சீக்கிரம் இதற்கு உயிர்ப்பளி யிடு; [அம்பை விடுகிறான்; பன்றி பெருங்குரல் பாய்ச்சிக் கீழே விழுகின்றது] தப்பலா மென்று நினைத்தாயோ? உனக்கு இந்தக் தண்டனை தக்கது தான்; நெடுந்தூரம் அவக்கழித்து விட்டாம்; [பன்றியைப் புறட்டுகிறான்.] உன்னாற்றுன் இன்று வேட்டை பிரகாசமாடந்தது; சரி; படைகள் வருந்தும்; அவர்களைக் கவனிக்க வேண்டும்; [யோசிக்கிறான்.] நீரோடை எங்கிருக்கும்? குளிர்காற்று விசுகின்றது; இங்குத் தண்ணீர் இருக்கலாம்; [உற்றுக் கேட்கிறான்.] குதிரைகள் அடியோசை கேட்கின்றதே; யார் வருகிறார்கள்? சற்று நிதானிக்கலாம்;

[சத்தியகிர்த்தி பிரவேசிக்கிறான்.]

அரி:—ஓ! விலங்கைத் தொடர்ந்து வந்திரோ?

சத்திய:—இல்லை, தங்களை; பன்றி எவ்வாறுயிற்று? தப்பியதோ?

அரி:—இல்லை; ஆகவேண்டிய விதமே.

சத்திய:—எங்கு?

அரி:—அந்தப் புதருக்குப் பின்புறத்தில்.

சத்திய :—[சென்ற பார்த்துக்கொண்டே] ஆதிவராகத் தையும் தாழ்த்திவிட்டதே?

அரி :—ஆம்; நானும் இதுகாறும் இத்துலைப் பெரிய உருவும் பார்த்ததில்லை; மிகவும் அலுப்புண்டாக்கிவிட்டது; நீரோடையை விரும்புகிறேன்.

சத்திய :—இங்கு ஒன்று இருக்கவேண்டும்; வாருங்கள் செல்லவாம்; [இருவரும் மறைகிறார்கள்.]

[திரைக்குப்பின்.] ஒன்றும் தெரியவில்லையே;

[சாருமதி குழுதவதி இருவரும் பிரவேசிக்கிறார்கள்.]

சாருமதி :—நாம் என்ன செய்யலாம்; வா! ஆச்சிரமம் செல்வோம்.

குழுதவதி :—[கீழே பார்க்கிறேன்.] சாருமதி! இதோ ஒரு குதிரையின் காலடி காணப்படுகின்றது; இங்கு யாரோ வங்கிருக்கிறார்கள்.

சாரு :—ஆமடி! மனிதர் அடிகள் கூடக் காணப் படுகின்றன; இந்த அடிச்சுவட்டைப் பார்! சக்கிரரோகை சிறி தும் குலையவேயில்லை.

குழுத :—இருவர் வந்திருக்கவேண்டும்; காலடிகள் நான்கு.

சாரு :—ஆனால் சக்கிரவர்த்தியும் மந்திரியுமாக விருக்கவாம்.

குழுத :—நானும் அப்படியென்றுதான் நினைக்கிறேன்; அடிகள் நெருக்கமாயிருப்பதால் இங்கு என்னவோ செய்திருக்கவேண்டும். [உலாவுகிறேன்; பன்றியைக்கண்டு பயத்துடன்] ஆ! இஃதென்னடி!! மலையைப்போல் இருக்கின்றதே! [திரும்பிவிடுகிறேன்.]

சாரு :—[ஓடிக்கண்டு] பன்றியடி!

துமுத :—பன்றியா ? கத்தாதே, கத்தாதே ; துரத்தப் போகின்றது ; வந்துவிடு.

சாரு :—ஆதுதான் இறந்து விட்டதே ! இதொபார் இரத்தடி பெருக்கை.

துமுத :—இறந்துவிட்டதா ? [சமீபம் சென்ற பயத்துடன் பார்க்கிறோன்.] என்ன உருவும் ! என்ன பருமன் ! சக்கிரவர்த்தி யவர்கள்தான் கொன்றிருக்கவேண்டும்.

சாரு :—இந்த மலையைக் கொல்வதற்கு மற்று பாவரால் முடியும் ?

துமுத :—எவ்விடத்திலும் இவர் புகழே பேசப்படுகின்றது ; நாட்டில் பலரும் இவர் போலவே இருந்து வருகிறார்களாம்.

“பொறைக் கயிற்றிற் புகழை, இன்சொல் லெனும் விறற் கயிற்றின் விருந்தைக் குரவர்சொல் மறைக் கயிற்றில் மனத்தைத் திருவைங்கல் அறக் கயிற்றின் அசைப்பவர் எங்குமே.”

சந்திரமதி யல்லவோ பாக்கியவதி.

சாரு :—ஆம், அதற்கென்ன சந்தேகம் ! எல்லாவிதத்திலும் மேம்பட்டவன்தான். [பெருமுச்செதிகிறார்கள்.]

துமுத :—மகாமுனிவர் சொல்லியதற்கு ஏதாவது காரணம் இருக்கலாமோ ?

சாரு :—ஒன்றுமில்லை ; நாம் சேஷம்பாருவதுதான் காரணமாப—

துமுத :—அப்படி நினைக்காதே ; இதற்குமுன் இப்படிச் சொல்லியதில்லையே.

சாரு :—நினைவுக்கு வந்தால்தானே சொல்வார்கள்.

சுமுத :—சரி, இப்பொழுது அதைப்பற்றி என்ன? வரவரத் தெரிகின்றது; ஆட்ச்சுவடிகள் இப்படி எங்கேயோ செல்கின்றனவே?

சாரு :—ஆம், ஒடையை நோக்கிச் சென்றுள்ளன; சக்கிரவர்த்தி யவர்களைக் காணுமல் எங்குனம் செல்லமுடியும்? வா! போகலாம். [இருவரும் செல்கிறார்கள்.]

[திரைக்குப்பின்.] இந்த ஒடை ஆச்சிரமத்தைச் சேர்ந்த தென்று நினைக்கிறேன்.

[அரசனும் மந்திரியும் பிரவேசிக்கிறார்கள்.]

சத்திய :—ஆம், கழுப்பற்றைகளினால் ஆசனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன; தாழ்ந்த கிளைகள் விரானம் போல இளைக்கப்பெற்றிருக்கின்றன; இதோ பாருங்கள்! மீந்தோலின்றிய மரவுரி எடுத்திருப்பதை விளக்குகின்றன.

அரி :—ஆம், நம்மைக் கண்டும் அஞ்சாமல் விளையாடுகின்ற மாண்கன்றுகள் பெரியவர்கள் இருக்கை என்பதைத் தெரிவிக்கின்றன.

சத்திய :—நிர்மலமான காற்று; அழுக்காற்றற வாழ்க்கை; சாத்திக உணவு; இயற்கைப் பொருள்களின் காக்ஷி; இவைகளாற்றுன் ஆச்சிரமவாசம் உயர்வடைகின்றது.

அரி :—நிஜம், பொருட்செலவினால் கிடைக்கக்கூடிய நாட்டின் சுகங்களையும் இஃது அடக்கிவிடுகின்றது; மனவை மைதிக்கு—.

சத்திய :—முனிவர்கள் காட்டைந்து வாழ்வதற்கு இந்தச் சிறப்புக்கள்தாம் காரணம்; இங்கு இவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சுகம் நாட்டில் ஒரு சக்கிரவர்த்திக்கும் கிடைக்க மாட்டாது.

அரி :—ஆம், இதனாற்றுஞ் அவர்கள் தவம் நிர்விக்ன மாப் நிறைவேறுகின்றது. அந்தக் குருக்கத்திப் புதரின்கீழ்க் கிறிது இளைப்பாறலாம் வாரும். [இருவரும் மறைகிறார்கள்.]

## களம். 2

இடம் :—தெபோவனம்.

காலம் :—நண்பகல்.

[விசுவாமித்திரன் பிரவேசிக்கிறார்கள்.]

விசுவாமித்திரன் :—நிஷ்டைசெய்வதற்கும் மனம் ஒருப் பாடவில்லை; சுவர்னுவள்ளதையிலும் இதுவே கவலையாய் விட்டது; [யோசிக்கிறார்கள்.] ஆரம்பத்தில் ஒவ்வொன்றும் நம் பிக்கைக்கு இடம் தருகின்றது; அவ்வண்ணம் நிறைவேறு கின்றது மாத்திரம் கிடையாது; [உலாவுகிறார்கள்.] ஒன்று, இரண்டா! எத்தனை விலங்குகள்; இமைப்பொழுதில் தொலைந்தனவே! ஒன்றாவது நம் உத்தேசப்படி நிறை வேறிற்றா? பன்றிநான் கொஞ்சம் உதவி செய்தது; [யோசிக்கிறார்கள்.] என்ன உதவியில் வல்லடிவழக்கிற்றுத்தான் அனுகூலம்; இதனால் என்ன வாகப்போகின்றது? [சிஷ்டர்கள் பிரவேசிக்கிறார்கள்.] இதற்குள்ளேயே இத்தனை கலவரங்கள் உண்டா கின்றன. [திருமிப்பார்க்கிறார்கள்.] ஓ! நீங்களா! அத்தியயனம். செய்யாமல் இந்கேன் வந்தீர்கள்?

சிஷ்டர் :—[பயத்துடன்.] இல்லை; முடிந்து விட்டது.

விசுவா :—பழையபாடங்கள் சிந்தனை செய்தாய் விட்டதா?

சிஷ்டர் :—செய்து விட்டோம்.

விசுவா :—ஆங்கிகம்?

சிஷ்டர் :—அதுவும் முடிந்துவிட்டது.

விசுவா :—[தனக்குள்.] என்ன இவர்கள் எல்லாம் முடிந்த தென்கிறூர்களே; [வெளியில்.] ஆகாரவஸ்துக்களைச் சித்தப்படிட்டுக்கூகள்; இதோ வந்து விட்டேன்.

சிஷ்யர் :—[ஒருவரை யொருவர் பார்க்கிறூர்கள்.] இப்பொழுதான் புஜிப்பொடிட்டத்துக் கொண்டார்களே?

விசுவா :—ஆட! அப்படியா!! [யோசிக்கிறேன்.] உடம்பு ஒருவாரூயிருக்கின்றது; அதனாற்றுன் இவ்வளவு கலவரக்களும்; இன்று பாடம் சொல்லவும் முடியாதென்று நினைக்கிறேன்.

சிஷ்யர் :—எதேனும் சாந்தி செய்யலாமே?

விசுவா :—[தனக்குள்.] இதேது; வய்பாய் முடிந்தது; [வெளியில்.] யேண்டாம்; இன்று வெறுமனையிருந்தால் குணப்பட்டு விடுகிறது; எல்லாவற்றிற்கும் [யோசிக்கிறேன்.] இன்று கெளதாசுச் சிரமத்துக்குச் சென்று பாடம் கேட்டுவாருங்கள்.

சிஷ்யர் :—தங்களுக்கு எதேனும் பணிவிடைகள்—

விசுவா :—அப்படியொன்றும் வேண்டாம்; சிக்கிரம் வந்து விடுங்கள்.

சிஷ்யர் :—அப்படியே. [செல்கிறூர்கள்.]

விசுவா :—[உலாவுகிறேன்.] சித்தப்பிரைமையை உண்டாக்கி விடும்போலிருக்கிறதே; ஆம்; அவ்வளவு வருத்தமும் உண்டுதான்; அவனும் நடுங்குகிறேன்; என்றாலும், நம்முடைய நடுக்கம் அதிகமாயிருக்கின்றது; உண்மையில் உயர்ந்தவன்றுன்; என்ன விநயம்! என்ன பக்தி!! ஒன்றிலும் வசப்படுகின்றவனும்க் காணுமே; [யோசிக்கிறேன்.] பெண்களா! பெண்கள்!! யாவர்க்குக் கிடைக்கும்? அந்தக் கடைக்கண் பார்வை ஒன்றே போதும்; மன்மதனும் கும்பிட்டுச் செ

ல்லுவான் ; அம்ருதம் பரிமாறிய ஜகன்மோகினியினும் அழகி கள் ; ஜிதேந்திரியன் என்றவர்களும் [வெட்கத்தோடு நாற்புற மும் பார்க்கிறோன்.] அட ! சிறிதே நனும் அங்கு பாராட்டினாலே ? என்ன மனதுறுதி ! கல்லினும் வசீபதாயிருக்கின்றதே ; மங்கிரியாம் ஒருவன் ; சத்தியகீர்த்தி, அஸ்வ, அஸ்வ ; சத்திய தேவதைதான் அவன் ; என்ன ஒற்றுமை ! அவதார புருஷ ராக வல்லவோ விளங்குகிறார்கள் ; அறியாமல் அகப்பட்டுக் கொண்டுவிட்டோம் ;

“ எண்ணித் துணிக கருமார் துணிந்தபின்  
வெண்ணுவ தென்ப திமுக்கு.”

[உலாவகிறோன்.] இவி நினைத்தலிற் பயன்பாது? முடிக்க வேண்டியதுதான் ;

“ மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;  
எவ்வெவர் தீவையும் மேற்கொள்ளார்; -செவ்வி  
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்.”

இதுதான் கருமத்தில் கண்வைத்தவர் இலக்ஷணம்; இப்பொழுது என்னசெய்யவேண்டும் ? [யோசிக்கிறோன்.] ஆம், இதுவே சரி ; அகப்படுத்திக் கொள்ளவேண்டும் ; அப்புறம்? அதில் ஏதேனும் வழி கிடைக்கலாம் ; இப்பொழுதே சிஷ்யர்களுடன், அவர்கள்தாம் கெளதாச்சிரமத்துக்கு, என? வந்துவிடுகிறார்கள் ; விசுவாமித்திரன் பிழத்ததும் தவறுமா? வருங்காறும் ஆச்சிரமத்திலிருக்கலாம். [மறைகிறோன்.]

### களம். 3.

இடம் :—அரண்மனையின் ஒருசார்.

காலம் :—மாலை.

[பந்துமதியும் பிரியம்வதையும் பிரவேசிக்கிறார்கள்.]

பந்துமதி :—சகி, பிரியம்வதே ! என்ன ஒருவாறுயிருக்கிறும் ? குடும்பப்பினைக்கு ஏதேனும் உண்டோ?

பிரியம் :— அப்படி யொன்றும் இல்லை.

பந்து :— இல்லையென்றால் முகம் சொல்லாதோ? ஆழ் ந்த யோசனையில் இருக்கின்றுயே.

பிரியம் :— என் யோசனையால் என்னவாகும்? கடவுள் யோசித்தால்.—

பந்து :— என்ன! என்ன!! எனக் கொன்றும் புரியவில்லை யே?

பிரியம் :— எப்படித் தெரியும்? உற்று நோக்கினால்தான் தெரியும்.

பந்து :— என்னவோ அம்மா! நீ சொல்வது ஒன்றும் விளங்கவில்லை.

பிரியம் :— தேவி சந்திரமதியைப் பார்த்தாயா?

பந்து :— நேற்றெல்லாம் பார்த்தேன்; அவரும் உன்னைப் போல்தான் சிந்தனையில் இருக்கிறோர்.

பிரியம் :— அதுநான் காரணம்.

பந்து :— எது? உன் சிந்தனை அவருக்குக்காரணமா? அவர் சிந்தனை உனக்குக் காரணமா?

பிரியம் :— அவருடையதுதான் எனக்குக்காரணம்.

பந்து :— என்ன? ஏதேனும் கோபித்துக்கொண்டாரோ?

பிரியம் :— அப்படி யெல்லாம் இல்லை; ஏதோ சக்கிர வர்த்தியவர்களுக்கு ஆபத்து—

பந்து :— [திடுக்கிட்டு] என்ன சக்கிரவர்த்தியவர்களுக்கா? ஆ! ஆ!! என்ன காலத்தின் கொடுமை!!!

பிரியம் :— வேறு என்ன சொல்லாம்; காலத்தின் கொடுமைதான்.

பந்து :— எப்படி? வேற்றரசர் படையெடுக்கப் போகி றுர்க்கோ?

பிரியம் :— அதுதான் அரசர்களுக்குச் சகஜமாயிற்றே.

பந்து :—இல்லாவிட்டால் ?

பிரியம் :—உண்மை தெரியவில்லை.

பந்து :—ஆனால் உண்டாகும் என்று மாத்திரம் தெரியும் போலும்

பிரியம் :—ஆம்,

பந்து :—யார் சொல்கின்றார் ?

பிரியம் :—சக்கிரவர்த்தி முதலிய எல்லோரும் தான்.

பந்து :—ஆயின் தெரிந்திருக்கவேண்டுமே ?

பிரியம் :—ஒருவாறு தெரியும் ; சொல்வதற்குத்தான் பயமாயிருக்கிறது ; [மெதுவாய்] விசுவாமித்திரர் என்னவோ—

பந்து :—அப்பா ; என்னவோ வென்று பார்த்தேன ! வாயைமுடி ; அவர்தான் மோசமிழழப்பாராம் ; சக்கிரவர்த்தி யவர்கள் தான் அகப்படிவாராம்.

பிரியம் :—இழைக்கக்கூடாதா?

பந்து :—பெரியோர்களைப் பழிக்காதே ; மகாபாபம் உண்டாகும் ; சக்கிரவர்த்தி யவர்களைக்கெடுத்து அவருக்கு என்ன ஆகவேண்டும் ; இதற்குத்தானு நேற்றுமுதல் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறும் ; கன்றுயிருக்கிறது? நல்ல புத்திசாலி.

பிரியம் :—தேவியின் கலக்கம் உனக்கென்ன தெரியுமீ நானும் முதலில் அப்படித்தான் யோசித்தேன்.

பந்து :—பிறகு, செய்துவிடுவாரென்று தீர்மானித்து விட்டாய்போலும்.

பிரியம் :—என் தீர்மானத்தில் என்ன விருக்கிறது? தேவி சந்திரமதி நேற்று இரவு கணவும் கண்டனராம்.

பந்து :—கணவுக்கென்ன? இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்தான்.

பிரியம் :— அதோ தேவி வருகிறார்; நாம் செல்ல வாம் வா. [இருவரும் மறைகிறார்கள்; சந்திரமதி பிரவேசிக்கிறார்கள்.]

சந்திரமதி :— என்ன ஆச்சரியம்! கனுப்பயன் உரைத்த சாஸ்திரங்கள் அவரையே குறிக்கின்றார்கள்; அவர் நம்மைப் படைப்பதற்கு என்ன செய்தோம்; உலகப்பற்றைத் துறந்த வர்; ஒருகால் ஸத்ரயாகத்துக்கு அழைக்காததனால் படைக கொள்ளலாம்; [யோசிக்கிறார்கள்.] இது பொருந்துமா? இந்த அற்பத்துக்கா இவ்வளவு படை? இராஜ்யத்தை அபகரித்து நம்மைத்துரத்தி, ஆ! [பெருமுச்செறிகிறார்கள்.] எவ்வளவுகொடுமை! சத்துருவும் செய்ய உடன்படமாட்டான்; அவர் என்ன குழந்தையா? ஒருகால் நினைவே கனவாயிருக்கலாமோ? அவரைப்பற்றி எப்பொழுதும் நினைத்ததே யில்லையே; எப்படி யிருக்கமுடியும்? [ஆசனமொன்றில் உட்காருகிறார்கள்.] இரண்டு தினங்களாய் வலப்புறம் துடித்துக்கொண்டே யிருக்கிறது; இதற்கென்ன சொல்லலாம்; நோய்; சீ! அப்படியல்ல; ஏதோ காரணம் இருக்கவேண்டும்; [யோசிக்கிறார்கள்.] ஓ! இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது; அன்றெருநாள் குரு சிரேஷ்டரும் அரிஷ்டசாந்தி செய்திருக்கிறார்; அரிஷ்டம் இல்லாவிட்டால் சாந்தியென்? அவர் திரிகால க்ஞானி; அதனால், ஏதேனும் அரிஷ்டம் வந்தே தீரவேண்டும்; ஆயினும் இப்படியா? அரசைப் பிரிவாதுதான் இயற்கை; விரும்புவாராயின், இப்பொழுதே கொடுத்துவிடலாம்; அரசைப் பிரிய நேரிட்டால், [பெருமுச்செறிகிறார்கள்.] அவனியையே பிரிய வேண்டியதுதான்; இந்தக்காரியத்தில், அவருக்காவது அல்லது நடக்காவது தகுந்த பயன் இருக்கவேண்டும்; இல்லையேல், இந்த அற்பத்துக்கெல்லாம் தலையிட மாட்டார்; பிரம நிஷ்டர்; நம்மைக் கெடுப்பதுதானு அவருக்கு வேலை; திரி மூர்த்திகளும் அவர் கட்டளைக்கு எதிர் நோக்கிக்கொண்டு வருகிறார்கள்; அதோ தேவி வருகிறார்; நாம் செல்ல வாம் வா.

ஒருக்கிறார்கள். [நாற்புறமும் பார்க்கிறான்.] மனம் ஒருவழியிலும் வசப்படமாட்டேன் என்கின்றதே;

“கினமிறக்கக் கற்றாலும் சித்தி யெல்லாம் பெற்றாலும் மன மிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே.”

நம் அருமைக் கண்மணி லோகிதாஸ்யன், குழந்தாய்! உன்னையும்—எப்படி யிருக்கழுத்துயும்? அம்பிகே! உன் திருவுளக்குறிப்பு எப்படியோ? [எழுந்திருக்கிறான்.]

“நின்னுவார் பிறரன்றி கீயே யானுய்;  
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்துமானுய் ;  
மன்னுனுய்; மன்னவர்க்கோ ரமுஷ்மானுய்;  
மறை நான்கு மானுய்; ஆறங்க மானுய்;  
பொன்னுனுய் ; மணியானுயப் போகமானுய் ;  
சூரியேல் புகழ்த்தக் கொருனே நின்னை  
என்னுனுய் ! என்னுனுப் ! என்னி எல்லால்  
ஏழையேன் என்சொல்லி யேத்துகேளே.”

எது எப்படியாயினும் அரசரையும் அருமைமகனையும் பிரியாதிருக்கும் வரம் ஒன்றுநான் வேண்டுகின்றேன்; மற்றவற்றைப் பற்றிச் சிறிதும் கவலையே யில்லை; எல்லாவற்றிற்கும், கெள்ளேதுவியைத் தரிகித்து வரலாமா? ஆம்; இது தான் யுக்தம். [மறைகிறான்.]

#### கலம் 4.

இடம்:—இராஜ சபை.

காலம்:—நண்பகல்.

[அ] சன் மங்கிரி முதலானவர்கள் கொலுவீற்றிருக்கிறார்கள்.]

ஏத்தியக்கர்த்தி:—தருமபாலவர்மா கடிதமெழுதி யிருக்கிறார்.

அரிச்சந்திரன்:—என்ன விசேஷம்?

**சத்திய:**—யாவும் செய்கையிப்பட்டு விட்டனவாம்; அரசரும் நன் தவற்றை ஒப்புக் கொண்டு விட்டாராம்.

**அரி:**—இனியேனும் உண்கைமெந்தியில்பரிடாலிக்கும்படி எழுதும்; யாந்திரிகர் தொழிலை; பொருக்குவதுதான் இராஜமத்துக்கு அழகென்பதை அவன் மனத்தில் நிலைக்கச் செய்யும்;

**சத்திய:**—வந்தனார்; வேதஸ்த்தில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை முழுவதும் அழித்து விட்டனவாம்; அதனால், சில குழுகள் இந்த வருஷம் ஒரு விக்கவே முடியாதென்று மித்திராவச அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

**அரி:**—அன்று கொன்ற விலங்கு முழுவதும் வேதஸ்த்தைச் சேர்ந்ததுதானே; அந்தப் பன்றி மொன்றே பயிர் முழுவதையும் அழித்திருக்கும்; என்ன செய்யலாம்? [யோசிக்கிறுன்.] திறை வசூலிக்க வேண்டாம்; குழுகளுக்கும் யுக்தப்படி கொஞ்சம் உரகரிக்கச் சொல்லும்.

**சத்திய:**—செய்கிறேன்; காட்டோரங்களில் உள்ள கிராமங்களுக்கு என்றும் இந்த அவர்க்காரம் உண்டுதான்.

**அரி:**—[தனக்குள்.] என்ன காரணம்? வெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்கின்றதே; என்னவோ சில தினங்களாப் அடச்சுஞக்கள் காண்டதே இயற்றக்கயாப் விட்டது. [வெளியில்.] சத்தியிருக்கி! இன்று சோமவாரம் அல்ல?

**சத்திய:**—ஆம்; [தூதமினாருவன் பிரவேசித்து வணக்குகிறன்.]

**அரி:**—சந்திரசேகரருக்கு இன்று மகாபிழேகம் செய்யச்சொல்லும்;

**நீதன்.**—கடைமுக வாயிலில் கெளசிக முனிவர் வந்திருக்கிறார்; கட்டளைக்கு—.

அரி:—ஆ! விசுவாமித்திரரா? [அரசனும் மங்கிரியும் ஒரு வர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள்; தனக்குன்] முந்தியே கோபமும் குறையுமாய்ச் சென்றிருக்கிறார்; இப்பொழுது என் வந்தார்? யாகமும் முடிந்துவிட்டதே; [வெளியில்.] சுருதகீர்த்தி! சென்று அழைந்துவாரும்.

சுருதகீர்த்தி:—கட்டளை. [செல்கிறான்; தூதனும் மறைகிறான்.]

அரி:—சத்தியகீர்த்தி! ஓவண்டி பவற்றைப்பாரும்.

சத்திய:—அப்படியே; சுசிலரே! யாவர் சித்தார்யிருக்கின்றனவா?

கர்ச்சலன்:—எல்லாம் உள்ளன.

அரி:—சத்தியகீர்த்தி! மனம் எப்பொழுதும் சஞ்சலித்துக் கொண்டே யிருக்கின்றது; சாஸ்திரிகள் சொல்லியது வாஸ்தவமா யிருக்கலாமோ? அவர்களோ வண்டத்தில் வலிய அனைய வந்தார்கள்; என்ன சூழ்ச்சியோ? யாவர் கண்டார்; எல்லாம் கடவுள் அருங்; அதோ வந்துவிட்டார்; இனி நாம் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும். [சிவ்யர்களுடன் கௌசி கன் பிரவேசிக்கிறான்; அரசன் முதலியோர்கள் நிற்கிறார்கள்.] தங்கள் வரவு நல்வரவாக வேண்டும். எழுந்தருளுக்கான்; [உட்காருகிறான்.] அடியேன் அரிச்சந்திரன்; [வணங்குகிறான்; கௌசிகன் உறுத்துப் பார்க்கிறான்; தனக்குன்.] வரும்பொழுதே கோபத்துடன் இருக்கிறாரே; என்ன செய்யலாம்; [வெளியில்] அடியேன் ஒன்றும் பிழைக்க வில்லையே; இருந்தாலும் அதுக்கிரகிக்க வேண்டும். [கை கூப்புகிறான்.]

விசுவா:—என்ன? அதுக்கிரகிக்கவும் வேண்டும்? [தலையை ஆட்டுகிறான்.]

அரி :—[தனக்குன்.] பிரபாதமாக விருக்கின்றதே ; அப்படி என்ன செய்திருக்கிறோம். [வெளியில்.] அடியேனுக்கு ஒன்றும் விளங்கவில்லையே ; [கடுக்குகிறேன்.]

விசுவா :—விளங்குமா ? விளங்காது ; விளங்கச் செய்கிறேன்.

அரி :—[தனக்குன்.] ஆந்தார் பெண்கள் ஏதேனும் கோள் சொல்லி யிருப்பார்களோ ? அப்படி த்தான் இருக்கவேண்டும். [வெளியில்.] பூஜ்யரே ! தங்களுக்கு ஒன்றும் ஆபராதாக செய்யவில்லைப் படி.

விசுவா :—செய்யவில்லையா ? வேட்டைக்கு வந்த பொழுதை என்ன செய்தார் ?

அரி :—ஆந்தார் செய்யவில்லைப்போ ; காட்டில் வேட்காயாட்டினால்.

விசுவா :—காட்டிலா ? ஆச்சிடாந்திலா ? உண்ணாமலாம் சொல்.

அரி :—[தனக்குன்.] ஆப்படி வரும் என்று முந்தியே யோசித்ததுதான் ; [வெளியில்.] நங்கள் சமுகத்திலும் பொய் சொல்லத் துணிவேணு ? காட்டில்தான் வேட்டை யாழினரு ; கடைசியாய்ப் பெரும் பன்றி யொன்றைத் துரத்திக்கொண்டு வந்தேன் ; அது, தங்கள் ஆச்சிரமங்காறும் என்னை அலக்கழித்துவிட்டது.

விசுவா :—சரி, இனிச் சக்கிரவர்த்தியவர்கள் வேட்டைக்குப் புறப்பட்டார்கள் என்றால், ஆச்சிரமங்கள் எல்லாம் இரணக்களம் தான் ; முனிவர்கள் எப்பொழுதும் சாந்தியுத கத்தைச் சித்தமாய் வைத்துக்கொண்டே யிருக்கவேண்டும்.

அரி :—அப்படிக்கட்டளையிடத் தகாது.

விசுவா :—பின், ஆச்சிரமத்தில் வேட்டை என்றால் ?  
அரி :—அங்கு வரவில்லையே.

விசுவா :—ஆச்சிரமம் என்பது தழுழக்குத்தைச்சான் போலும்.

அரி :—அப்படியங்ல ; ஆச்சிரம வணத்திலும் அடியேன் பிரவேசிக்கவில்லை என்று சொல்லேனன்.

விசுவா :—அந்த வணம் ஏதூச் சர்வத்துதென்று நினைக்கிறோம் ? சரி, அப்புறம் செய்துதென்னா ?

அரி :—[தனக்குள்.] மதவிக்து விட்டது ; அந்தச்சிறுக்கிள்ளாம் எதோ அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். [வெளியில்.] ஒன்றும் வித்தியாகச் செய்யவில்லையே.

விசுவா :—என் பொரு போகவிரும் ? இதுதான் சத்தியவிரதம் போலும் ; மேல் ! நன்றாயிருக்கிறது ; [அரசன் மந்திரியைப் பார்க்கிறேன்.]

சத்தியக்க்கத்தி :—அங்கு கீழ்ராடை யொன்றில் சற்று இனைப்பாறி யிருக்கிறார்.

விசுவா :—ஒருவனை பொரும் விந்தியை மிருக்கி கீழ்க்கண் ; ஆங்கு என்ன விதமிக்கத்து ?

சத்திய :—அந்தக்கரைக்கு நிருவர் பெண்கள் வந்தார்கள்.

விசுவா :—யாரவர் ?

சத்திய :—தங்கள் சிஷ்டைகள் என்றார்கள்.

விசுவா :—அவர்களுடன் என்ன சம்பாஷ்டத்துங்கள் ?

சத்திய :—நாங்கள் ஒன்றும் சம்பாவிக்க வில்லை ; கூடுதான் முதல் சுக்கிரவர்த்தியவர்களை விரும்பி யிருப்பாக அவர்கள்தாம் புகன்றார்கள்.

விசுவா :—அவர்களா ? [ஆக்கின்மீது விரலைவக்கிறான்.]

சத்திய :—அவர்கள் தாம் ; இது மாத்திரம் அல்ல ; சக்கிரவர்த்தியவர்கள் தங்களை மனம் புரிந்து விகாளாகவேன் ஆகூம் என்றும் வேண்டிக்கொண்டார்கள்.

விசுவா :—சிறுபெண்கள் ; முன் பின் அறியாத ஒரு புதிய வரச ஸிடாம் இவ்வண்ணம் வெட்கமில்லாமல் வசனித்திருப்பார்களா ? என்ன கற்றினே ? ஆ !

சத்திய :—அவர்களுக்கு ஆஃது இருப்பதாகவே நாங்கள் நினைக்கவில்லை.

விசுவா :—என்ன ? [உறத்துப் பார்க்கிறான். சத்தியகிரத்தி கையைக் கட்டிக்கொண்டு தலைகவிழ்கிறான்.] இவ்வண்ணம் பேச வகைந்து சக்கிரவர்த்தியவர்களும் மந்திரியும் முந்தியே தீர்மானித்துக் கொண்டதுடோ விருக்கிறது ; இனி உலகத்தில் தருமம் நான்கு பாதம்தான்.

அரி :—பெரியோர்கள் அப்படி ஆநுக்கிரகிக்கக்கூடாது ; மந்திரி புகன்றவற்றில் ஒரு அச்சரக்காலேனும் வித்தியாசம் இல்லை.

விசுவா :—எவற்றில் ? சக்கிரவர்த்தி யவர்கள் எண்ணாத்தாத அதுசரித்துச் சொன்னவற்றிலா ?

அரி :—இல்லை ; இது கடவுள் அறியச் சொல்லும் உண்மையான மொழி.

விசுவா :—ஆம், ஆம், அதற்கென்ன சந்தேகம் ; அவர்களுக்கு என்ன சொன்னாய் ?

அரி :—அந்த எண்ணம் தீயதென்றும் கௌசிகருக்குத் தெரிந்தால் கோபம் கொள்வாரென்றும். மேலும் நான் ஏக பத்தீ விரதனென்றும் கூறினேன்..

விசுவா :— ஆயின் அந்தப் பெண்கள் தாம் தவறு இழைத்திருக்கிறார்கள்; சக்கிரவர்த்தியவர்கள் நிரப்பாதியாக வேவிளங்குகிறார்; சரி, இதைப்பற்றி அப்புறம் போசிக்கலாம்; இப்பொழுது என்தவங்கள் கெட்டு விட்டன? என்ன சொல்கிறோம்?

அரி :— காரணம் தெரியவில்லையே;

விசுவா :— ‘அந்தப்பெண்கள் உன்னால் விரும்பப்பட்டோம்’ என்றும், ‘இனிச்சிறிதும் பிறருக்கு உரோக்பாடமாட்டோம்’ என்றும் அனவரதமும் அழுத கண்ணும் சிக்திய மூக்குபாயிருக்கிறார்கள்; எனக்குச் செய்யவேண்டிய உரிமைப் பணியிடைகள் எல்லாம் நின்று விட்டதனால் தவங்கள் நடக்க வில்லை;

அரி :— அதில் கொஞ்சமும் உண்மை இல்லையே; நான் அந்தப்பெண்களை விரும்பவில்லை என்று சமுகத்தில் இப்பொழுதும் நிச்சயமாய்க் கொல்கிறேன்.

விசுவா :— என் இந்தப்பயன்றவார்த்தைகள்; ஒருகால் நான் கோபிக்கப் போகிறேன் என்று மறைத்துப் பேசகிறோப் போல் இருக்கிறது; அப்படி வேண்டாம்; உண்மையில் அந்தப் பெண்களைத் தகுந்த ஒரு வரானுக்குச் சொந்தமாகக் கவே உத்தேசித்திருந்தேன்; பால் வழிந்தும் புறம் போக வில்லை; இனி அவர்களைக் கைப்பற்றிக்கொண்டு சுகமாயிரு.

அரி :— [காதை மூடிக் கொள்கிறேன்.] சந்திரமதியைத் தவிர்த்து இந்தப் பிறப்பில் மறுமாதரை விரும்புவதில்லை என்று விரதம் கொண்டிருக்கிறேன். அதை நிறைவேற்றுவது தங்கள் கடமைறான்.

விசுவா :— அஃது அவ்வளவு அவசியமானதன்று மேலும் உன்போன்றுருக்குச் சிறிதும் பொருந்தவும் மாட்டாது.

அரி :— எனக்கில்லாவிட்டும் குருசிரேஷ்டருக் காக வேணும் கட்டாயம் அதுசரிக்கவேண்டும் ; சந்திரமதியின் விவாககாலத்திலேயே அவர் கட்டளையிட்டிருக்கிறார்.

விசுவா :— [கண்களை உருட்டிப்பார்த்துப் பற்களைக் கடித்துக் கொண்டே.] என்ன சொன்னும் ? அவன் வார்த்தை அவனாலும் உயர்ந்தாம் விட்டா ? [தலையை ஆட்டுகிறோன்.]

அரி :— [நடுங்கிக்கொண்டே.] யுக்தானவற்றை யாவர் சொன்னாலும் கேட்க வேண்டியதுதானே.

விசுவா :— ஆயின், நான் சொல்வது?

அரி :— விரதம் வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லவந்தேன்.

விசுவா :— அவர்களுக்கும் மையம் மூட்டி, விரும்பவும் மாட்டேன் என்கிறோம் ; அல்ல ? சரி, விரதம் கெடுவதால் உண்டாரும் பாபம் உண்ணோப்பற்றுதிருக்கச் செய்கிறேன் ; அங்கீரித்துக்கொள்.

அரி :— [காதில் கரத்தை வைத்துக்கொண்டு.] இந்த வசனத்தை மாத்திரம் இன்னெலூரு விசை சொல்லாதிருக்கப்பிரார்த்திக்கிறேன் ; மன்னிக்கவேண்டும்.

விசுவா :— [முக்கின்மீது விரல் வைத்துத் தலையை யாட்டிக் கொண்டு.] தூஷ்டா ! என்ன சொன்னும் ? இப்பொழுது விசுவாமித்திரன் கோபத்தைக் கிளருகிறோம் ; இஃது உன் மனத்தில் இருக்கட்டும்.

அரி :— [தனக்குள்.] தரும சுக்கடமாயிருக்கிறதே ; என்ன செய்யலாம் ; [வெளியில்.] பூஜ்யரே, மன்னிக்க வேண்டுகிறேன். [வணங்குகிறோன்.]

விசுவா :— உன் குற்றம் எவ்வளவும் மன்னிக்கத் தக்கதன்று ; கொடிய சிங்கத்தின் வாயில் கையை இடுகிறோம்.

அரி :— ஆவர்கள் விரும்பியதற்கு நான் என்ன செய்யக்கூடும் ; அதுவும் என்மீது குற்றமாகுமா ?

விசுவா :— இல்லை, இல்லை ; முழுப்பொய். உன் மீதில் இரண்டு குற்றம் இருக்கின்றது ; ஒன்று ஆச்சிரமத்தில் வேட்டை யாட்டனது ; மற்றொன்று என் சிஷ்டையகளை விரும்பினது.

அரி :— சிவ சிவா ! நான் கனவிலும் விரும்பினே நில்லையே ; தங்களை விரும்பினே வென்று அந்தச் சிறுக்கிகள்தாம் என்மீது அவத்தாறு சொல்லியிருக்கிறார்கள் ; அதை நம்ப வேண்டாம்.

விசுவா :— இல்லை ; நீ சொல்வதில் உண்மையே யில்லை.

அரி :— [தனக்குள்.] இந்த விஷயத்தில் இவர் ஏன் இவ்வளவு கட்டாயப்படுக்குத்திருவர் ; இதனால் இவருக்கு ஏதோ ஒரு அதுகூவர் இருக்கவேண்டும் ; நாம் என்ன செய்யலாம். [மங்கிரியைப் பார்க்கிறோன்.] \*

சத்திய :— முனிநாதா ! தாங்கள் இப்படிக் கட்டாயப் படுத்துவது அழகன்று ; சக்கிரவர்த்தி யவர்களே சத்தியம் தவறினார் என்றால் —

விசுவா :— நிறுத்து நிறுத்து ; உன் அதிகப் பிரசங்கம் போதும் ; [கணகளை உருட்டி விழித்துக்கொண்டு] அட ! திரிமூர்த்திகளையும் நடுங்கச் செய்து கொண்டிருக்கும் என்கிறு [மார்பைத் தட்டுகிறோன்.] எதிர்க்கந்த தொடங்கி விட்டார்களால்லவா? பேஷ் ! பேஷ் !! [கங்ஜீக்கிறோன் ; அரசனை கோக்கி] துவ்தா ! உலகத்தை மயக்கிவந்த உன் பொய் வேஷங்கள். எல்லாம் இப்பொழுது பலன் கொடுக்கப் போகின்றன என்ன உன் எண்ணம் ?

அரி :— [தனக்குள்] நம்மால் என்ன விருக்கின்றது

எல்லாம் திருவூனச் செயல்; [வெளியில்:] முனிநாதா! கடவுள் அருள் முகம் நோக்கியேனும் என் மீது கருணை சுரக்க வேண்டும்;

“கொஞ்சிட்ட பேசும் குழவி சொற் குற்றத்தால் வஞ்சித் தன்னை வனமுலைப் பாலினில் நஞ்சிட்டால் அதை நாடி விலக்கும் நன் கெஞ்சத்தா ருளரோ இந்திலத்தினில்.”

மேலும் இந்த அரசும் அடிமையும் தங்கள் அடைக்கலம்; [காலில்விழுகிறுன்: முனிவன் ஒதுங்கிக்கொள்ளுகிறுன்.]

விகவா:—அரிச்சந்திரா! என் அரிய சிஷ்டையகளை மணந்துகொண்டால் அன்றி, நீ எவ்வளவும் என் அதுக்கிரகத்துக்குப் பாத்திரன் அல்லன்.

அரி:—[தனக்குள்.] அடேத்து, முடியாதகாரியம்; [வெளியில்.] பூஜ்யரே, நாங்கள் அரசை விரும்பினும் கொடுத்து விடுகிறேன்; இந்தப் பிறப்பில் மதிதயன் மகளைத் தவிர்த்துப் பிற பெண்களைக் கனவிலும் கருத்தாட்டேன் என்பதை இப்பொழுதும் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

விகவா:—என்ன, என்ன? ‘அரசாக்கியை விரும்பி னும் கொடுத்து விடுகிறேன்; அந்தப் பெண்களை விரும்ப மாட்டேன்; விரும்பமாட்டாய்? [தலையை அசைத்துக்கொண்டு] விரும்பமாட்டாய்; நல்லது, உன் வசனப்படி அரசைக்கொடு; சீக்கிரம். [அரசனும் மந்திரியும் திடுக்கிட்டு ஒருவர் முகத்தை ஒரு வர் பார்க்கிறார்கள்.] என்ன தாமதம்? முடியவில்லையோ? [அரசன் வணங்குகிறுன்.] இந்த வணக்கத்தினால் ஒரு சமயம் மறந்துவிடுவேன் என்று நினைக்கிறோய் போலும்; ஒருநாளும் இல்லை; நான் விகவாபித்திரன்; [அரசன் மலைத்து நிற்கிறுன்.] என்ன? சத்திய வாசகன்; ஏன் விழிக்கிறோய்; சீக்கிரம் காலமாகின்றது.

அரி:—[தனக்குள்.] புகழ் பெறுவதைத் தவிர்த்து வன் பொய்யனுக்வேண்டும்?

“தன்னுடைய மாற்றலும் மானமும் தோற்றுத்தம் இன்னுயிரி ரோம்பினும் ஒம்புக்; பின்னர் சிறுவரையாயினும் மன்ற தமக்காங் சிறுவரை இல்லை யெனின்.”

உண்மை மொழி; எத்தனை நாள் அரசாளப்போகி ஞேம்; நல்ல உத்தம பாத்திரம்; மகான்; இதற்கேன் சிங்கிக்கவேண்டும்; இதுவே சமயம்; [வெளியில்.] மந்திரி! தீர்த்தம் கொண்டுவாரும்; [முனிவன் ஆச்சரியப் படுகிறுன்; மந்திரி துக்கத்துடன் கொண்டு வருகிறுன்; அரசன் அகுத்தையையும் தீர்த்தத்தையும் காத்தில் பெய்துகொண்டு] பூஜ்யரே, அதுக்கிரகம் செய்வேண்டும்; என்அரசு முழுவதும் மற்றும் அதைச் சார்ந்த சுவதந்தரம் முழுவதும் நம்களுக்குக் கொடுத்துவிட வேண்.

“வையம் நின்னது; மாநகர் நின்னது;  
வெப்ப வாசியும் வேழமும் நின்ன; பொற்  
செய்ய தேர்களும் செல்வமும் சேவிக்கும்  
தையலார்களும் தாணியும் நின்னவே.”

பெற்றுக்கொள்ளுங்கள்; [முனிவன் காத்தில் தீர்த்தத்தைப் பெய்கிறுன்; மனத் திகைப்புடன் முனிவன் பெற்றுக்கொள்கிறுன்; சபிகர்கள் திகைத்து நிற்கிறார்கள். திரி! மகா துபஸ்யியாகிய கௌசிகர் என் தானத்துக்குப் பாத்திர ராயினார்; நான் இன்று தன்யனுய்விட்டேன்; இனி உமக்கு அவர்தான் சக்கிரவர்த்தி; அவர் கட்டளைப்படி யே நடக்கவேண்டும்; முனி நாதா! அடியேன் சென்றுவருகிறேன்.

விசவா:—[தனக்குள்.] நாம் ஒன்று முடிக்கத் தான் ஒன்று முடிந்தது; நமக்கேன் இந்த அரசு; இஃபொரு

பெருந்தலைச் சும்மை; என்ன செய்யலாம்; இன்னமும்பாஸ்ப போம்; [வெளியில்.] இவ்வளவு பெரிய நான்தத்து தகடி இண யில்லாமல் ஏற்றுக்கொள்வ தெர்த்து? [அரசனும் மந்திரி யும் திடுக்கிட்டு விடிக்கிறார்கள்.]

அரி:—முனிநாதா! இந்த மகா நான்ததுக்குரிய தகடியை பொக்கிஷத்திலேயே இருக்கிறது.

விசுவா:—என்ன சொன்னாய்? பொக்கிஷத்தில் யாவர் பொக்கிஷத்தில்? விசுவாமித்திரன் பொக்கிஷத்தில் இருந்தால் உனக்கென்ன? ‘செல்லமும் சேவிக்கும் நைய லார்கனும் நானையும் நின்ன’ என்பதை நினைத்துப் பேச.

அரி:—அடியேன் தங்களை அறியாமல் வேறு ஒன்றும் நிறுத்திக்கொள்ள வில்லையே.

விசுவா:—ஆயின் தகடியையில்லாமல் ஏற்றுக்கொள் வேன் என்று நினைத்து விட்டாயோ? நன்றாயிருக்கிறது; உன் நான்ததை நீயே வைத்துக்கொள்; நான் செல்கி ரேன்; யாரடா சிஷ்யர்கள்? [எழுந்திருக்கிறார்கள்.]

சிஷ்யர்:—[எழுந்துகொண்டே] இதோ வந்து விட போம்.

விசுவா:—வாருங்கள்; [செல்கிறார்கள்: அரசன் ஓடிச் சென்று காவில் விழுகிறார்கள்; சமிக்கள் துன்புகிறார்கள்.] தகடியையில்லாததானம் எனக்கேன்? எவ்விதில் அகப்பட்டான் என்று பார்த்துக்கொண்டாய் போலும்; வேண்டாம், வேண்டாம்; நீயே வைத்துக்கொண்டு சுகமாயிரு.

அரி:—அடியேனிடத்தில் ஒன்றும் இல்லையே.

விசுவா:—இல்லாவிட்டால் யார் வேண்டும் என்கிறார்கள்?

அரி :—[தனக்குள்.] நக்கிளையில்லாமல் பெற்றுக்கொள் எார்போல் இருக்கின்றதே; என்ன செய்யலாம்; இதுவும் கடவுள் திருக்கூத்துக்தான்; எல்லா வற்றிற்கும் கேட்டுப் பார்க்கலாமா? ஆம்; [வெளியில்.] பூஜ்யரே, நக்கிளை எவ்வளவு விரும்பு கிடீர்கள்?

விசுவா :—இந்தப் பெரிய தானத்துக்கு இலச்சும் வராக னுக்குக் குறைந்தால் முடியாது.

அரி :—[தனக்குள்.] இலச்சும் வராகன்; தொகை பெரிய தாயிருக்கின்றதே; [வெளியில்.] கொஞ்சம் ரூறைக்கக் கூடாதா?

விசுவா :—தானம் சிறியதா யிருந்தால் குறைக்கலாம்.

அரி :—[தனக்குள்.] அவ்வனவு தொகையை எங்கிருந்து கொடுக்கப்போகின்றோம் [வெளியில்.] தவணையேனும் கொடுக்கன்; அதற்குள்ளாவது கொடுக்கப்பார்க்கிறேன்.

விசுவா :—ஏன்? ஒவ்வொரு தேசத்திலும் சென்று வசூலிக்கப் பார்க்கிறோமோ? விசுவாமித்திரன் தேசத்தில் தலைகாட்டக்கூடாது; தெரியுமா? தவணை நாற்பது நாள்.

அரி :—ஆயின், எவ்விடத்திற்குத்தான் செல்லுவேன்; இந்த உலகம் அடங்கலும் நக்கஞ்சையதா யிருக்கின்றது. என்ன செய்வேன்; எதேனும் ஒருவழி காட்டுவேண்டும். [வணக்குகிறேன்.]

விசுவா :—[தனக்குள்.] என்ன செய்யலாம்? யோசித்துக் கொண்டே, வெளியில்.] வாராணவரிக்கு மாத்திரம் செல்ல இடப் பொடுத்திருக்கிறேன். தவணைக்குமேல் ஒரு நிமிஷ மாலுமும் அங்கீகரிக்கமாட்டேன். [சபிக்கள் திகைத்து நிற்கிறார்கள்.]

அரி :—[தனக்குள்.] காசி புண்ய சேஷத்திரம்; இவ்வளவு வேனும் அதுக்கிரம் செய்தது விசேஷம் தான்; [வெளியில்.]

மகாமுனிவரே ! அடியேன் தந்ய னுயினேன் ; சென்று வருகி ரேன் ; அதுக்கிரகம் செய்யவேண்டும். [வணக்குகிறேன்.]

விசுவா :—நல்லது ; ஆயுஷ்ய பஸ்து ; சென்றுவா ! என் சிஷ்யர்களில் ஒருவன் அந்து உண்ணைக் காண்பான் ; அவனிடம் தடையின்றி அனுப்பிவிடு.

அரி :—மகா பாக்கியம். [செல்கிறேன்.]

விசுவா :—[தனக்குள்.] இன்னென்றால் கேட்டுப் பார்க்கலாமா ? ஆர். [வெளியில்.] மகாராஜனே ; ஒரு வராதலை, மனத்தில் ஒன்றும் கலக்கம் வேண்டாம் ; இவ்வளவும் உண்ணைப் பரிசீலிக்க செய்துவன்றி வேறான்று ; நபகியாகிய எனக்கேண் இந்த அரசு ? என் அருங்காச் சிஷ்யைகளை—

அரி :—பூஜ்யரே, அந்த வசனம் மாத்திரம் வேண்டாம் ; மன்னிக்கவேண்டும் ; சென்று வருகிறேன்.

விசுவா :—[கோபம் கொள்கிறேன்.] என்ன சொன்னாய் ? வேண்டாம் ; நல்லது ; சென்றுவா ! [அரசன் செல்கிறேன் ; சத்தியகிர்த்தி வழிவிடச் செல்கிறேன்.]

அரி :—சத்தியகிர்த்தி ! மகாமுனிவர் அதுக்கிரகத்துக்குப் பாத்திரமாகும் காரியங்களையே தெரிந்து செய்யும் ; என்னைப் பற்றி எப்பொழுதும் அவரிடம் எடுத்துப் பேச வேண்டாம்.

சத்திய :—மன்னிக்கவேண்டும் ; முனிவரிடம் தொழில் செய்து கொண்டிருக்க இஷ்டமில்லை ; அடியேனும் வந்து விடப் போகிறேன்.

அரி :—அப்படிச் செய்யக்கூடாது , மகாமுனிவர் சாபத்துக்குப் பாத்திரமாக கேரிடும் ; நான் மாத்திரம் தான் செல்ல வேண்டும் ; என் கேஷமத்தை சிரும்பியாவது நீர் இங்கிருக்க வேண்டியதுதான்.

சத்திய:—[திகைத்து நின்று] நான் இங்கிருப்பது சங்கி தானத்தின் கேள்வத்துக்கு அதுகூலமானால்—

அரி:—ஆம், நீர் இங்கிருப்பதுதான் எனக்கு இஷ்டம்; மகாமுனிவர் காத்துக்கொண் டிருக்கிறோர்; செல்லும்; நான் அந்தப் புரம் சென்று சுந்திரமதியை அழைத்துச் செல்கிறேன்.

சத்திய:—மகாபாக்ஷம்; முனிவரை அதுபடிவிட்டு வருகிறேன். அந்தப்புரம் செல்லுங்கள். [அரசன் மறைகிறன்; சத்தியகீர்த்தி விசவாமித்திரரிடம் வருகிறார்கள்.]

விசவா:—சத்தியகீர்த்தி! நான் ஆச்சிரமத்துக்குச் செல்லவேண்டி யிருக்கிறது; அரசர் இல்லாத குறைவு கொஞ்சமும் வெளிப்படா வண்ணம் யாவற்றையும் செய்கிமையாய்க் கவனித்துக் கொண்டு வாரும்; பின்பு வருகிறேன்.

சத்திய:—என் தொழிலை நிறைவேற்றி வருகிறேன்; இனி—

விசவா:—நான் எல்லாவற்றையும் க்ஞான திருஷ்டமினால் அறிந்துகொண்டு விட்டேன். நீர் விலக இடம் கொடுக்க முடியாது; அரசர் தொழிலையும் நீர்தான் கவனித்து வரவேண்டும்; கவனமாயிரும்.

சத்திய:—[தனக்குள்] அன்பில்லாத்தொழில். [வெளியில்.] அப்படியே. [கெளிகள் சிவ்யர்களுடன் மறைகிறார்கள்; சத்தியகீர்த்தியோடு சபையோர்களும் வாடின முகத்துடன் மறைகிறார்கள்.].

## முன்றுவது அங்கம்.

### களம் 1.

இடம் :—வனம்.

காலம் :—நண்பகல்.

[அரிச்சங்திரன் சந்திரமதி லோகதாஸ்யன் ஒருவரும் பிரவேசிக் கிருர்கள்.]

லோகதாஸ்யன் :—தந்தையே ! பசி அதிகமாகின்றது, கால்கள் இரண்டும் உதிர்ச் சாதிவின்றன ; பரார்வை தெரிய வில்லை ; இனி நூரடியும் எடுத்து வைக்க அசக்தனு யிருக்கி நேன். [உட்காருகிறேன்.]

அரிச்சங்திரன் :—அநாதரக்ஷா ! இதுவும் உணக்குத் திருவிளையாடலா ? கற்றறிந்த பெரியோர்கள் உன்னைச் சரு வக்ஞன் என்கிறார்களே ! கட்டிக்கருப்பே ! என்னைக் காட்டி ஒரும் மகாபாரிகள் ஒருவரும் இருக்கவே ஸாட்டார்கள் ; உன் ஜீனயும் உன் தூயாலையும் காப்பாற்றுவதற்குக் கூட அசக்தனு யிருக்கிறேன் ; கடவுளே, எவ்வளவோ நவம் கிடங்கு பெற்ற அருணமை மகன், பசி யென்று பதறி யழவும், என் ஜீனைப் பிரும்பி மணம் புரிந்த மனைவி கால் முழுவதும் கொப்புளர்ம் கொண்டு, நடக்கமுடியாமல் கண்ணீர் வழக்கவும், கல்லினும் வலிய மனத்தினையை கொடியவனுகிய நான், இந்தக் கஷ்டங்களை யெல்லாம் எதிரிலிருந்து காணவும் அந்தோ ! [பெருமூச் செறிகிறேன்.]

சந்திரமதி :—பிராணநாதா ! தாங்கள் ஏன் விசாரப்படுகிறீர்கள் ? இவ்வுலகம் ஒவ்வொருவரும் தங்கள் மனோபீஷ்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தகுதியான பண்டசாலை அன்று ; கோடியில் ஒருவருக்குக் கூட அந்த அரிய வரம் கிடைப்பது அரிது ; இஃது ஒரு பெரிய பரிசோதனைச்

சாலை ; ஒவ்வொருவரும் கஷ்டங்களை அதுபசித்தே தீர்வே என்டிம் என்பது கடவுள் கட்டளை.

“ ஆவது விதியவின் அனைத்தும் ஆயிடும்.

போவது விதியவின் எவையும் போகுமால்.

தேவருக் காயினும் நீர்க்கத் தக்கதோ?

வாவரும் அறியானே சிசற் கல்லதே.”

இது தெரிந்ததானே ; என் செல்வனே, சக்கிரவர்த்தியின் மகனும் ; இந்த உளக்கும் கஷ்டம் விடவில்லை ; [அனைத்துக்கொள்கிறுள் ; பாதக்கோப பிடித்துக் கொண்டு] இந்தக் கோதுக்கில் உண்ணைக் காண்பதற்கு என் கொடுக்கண்கள் கொஞ்சமும் கூசவில்லையே ! [முகத்தில் அறைந்து கொள்கிறுள்.]

வோகி :— அன்னையே, என் வருந்துகிறீர்கள் ? காலை அடைக்கின்றது ; நன்றாய் விழித்தும் கண்கள் தெரியவில்லை ; உடம்பு இன்னது செய்கின்றதென்றும் சொல்லக் கூடாத நிலைமையில் இருக்கிறேன் ; நீர் வரல்கின்றது ; சிறிது நன்றீர் தந்தாலும் நவமாயிருக்கும். [கண்களை மூடிக் கொண்டு மடிவிற் சாய்கிறோன்.]

சந்திர :— [அனைத்துக்கொண்டு] தருகிறேனப்பா ; [அரசனைப்பார்க்கிறோன்.]

அரி :— இதோ கொண்டுவந்துவிட்டேன். [எழுந்திருக்கிறான்.]

சந்திர :— உன் நந்தை கொண்டுவருங்காறும் இப்படிவா ! இந்தச் செழி நிழலில் சற்று இருப்போம் ; [எடுத்துச் செல்கிறான்.]

அரி :— “ அன்றே என்றன் ஆயியும்

உடலும் உடைமை யெல்லாமும்

குன்றே யீண்யாம் என்னையாட்

கொண்டபோதே கொண்டிலையோ ! ”

இன்றேர் இடையூ தெனக்குண்டோ  
எண்டோன் முக்கண் எம்மானே !  
நன்றே செய்வாய் பிழை செய்வாய்  
நானே இதற்கு நாயகமே.”

சர்வேசா ! இந்தக் கஷ்டங்கள் சிறநூல்கு நேரிட்டும் காணச்சுகியேனே ! இந்தத் தலை-னைகளை அடையும் வண்ணம் உலகத்திற்குச் செய்கபிழை என்னவோதெரிய வில்லை; மகனும் மனைவியும் இப்பொழுதே உயிர் துறப்பார்கள் போல் இருக்கிறது; வாராணவியை அடையுங்காறும் இந்தக் கஷ்டங்களுக்கு ஆற்றமாட்டார்கள்; இருவரையும் ஒரு க்கே துறந்து சிறஞ்சியும் பறிகொடுத்த பறவையைப்போல நாம் மாத்திரம்; ஏது ? [யோசிக்கிறோன்.] அரசைப்பற்றிச் சிறிதும் கவலையே வில்லை; உத்தமபாத்திரத்தில் விநியோகப்படுத்தி விட்டோம்; மகாதபஸ்வி; பரிக்கும் ஆற்றல் நிரம்பியவர்; நல்ல அதூபவஶாலி; நன்ஸீர் கிளைக்கவில்லையே ! இன்னும் சென்றுபார்க்கலாமா ? [உலாவகிறோன்.] இருபது வைகலும் கழிந்தன ; எப்படிச் சேகரிக்கப்போகிறோம்? விதியே, உன் பலமே பலம்; ஆ ! இஃதேது ! கொடிமுந்திரிப் பழங்கள் காணப்படுகின்றன ; கடவுளுக்கு இதுவும் ஒரு திருவிளையாடல்போலும்; ஆம், அவர் அமைப்பை அறிய வல்லவர் யார்? இதில் கொஞ்சம் பறித்துக்கொள்ளலாம்; அவர்களுக்கும் சற்று ஆறுதலாயிருக்கும்; [பறிக்கிறோன்.] சீ ! மூடமனமே; என்ன உன் யோசனை நிகளச் செல்கின்றதே; இந்தப்பழங்களைப் புஜித்தேனும்—நன்றாயிருக்கின்றது; மானம், குலம், கல்வி, வண்மை; இவைகளை முழுவதும் கைவிட்டு, என்ன மடைமை ? இன்னமும் இருந்து வாழ விரும்புகின்றோய்; நிலையற்ற யாக்கை; நிலையற்ற உலகம்; நிலையற்ற இன்பம்; ஏன் இருக்கப் பிரியப்படவேண்டும்? உன்னு

சொந்த, விரும்பி மணம்புரிந்த, உயிரினும் சிறந்த, மனைவி மக்களையும் காப்பாற்றச் சக்தியற்று நிற்கின்ற நீ, இனி உலகத்துக்கு என்ன உபகாரம்? செய்ய இருக்கவேண்டும்; அவர்கள் இறந்து படுதலைக் காண்பதற்கு முந்தி, சீ! என் இப்பாழும் பழும்? [எறிந்து விடுகிறோன்.] உலகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்த நாம், இப்பொழுது மற்றொருவரை வேண்டுகிறோம்; [செல்கிறோன்.] அவர்கள் கதி என்னவாகும்? [நிற்கிறோன்.] எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களே! [யோசனையை அபிகரித்து] அல்லாவிடின், குற்றவாளியாய் விடுவோம்; சிறிது எடுத்துக் கொள்ளலாமா? ஆம்; [திருமிச் செல்கிறோன். கொடிமுந்திரிக் கொடியின் அருகிற்சென்று] நண்பனே! என்னை மன்னிக்கவேண்டும்; உன்னை அறியாது இகழுந்து விட்டேன்; [பறிக்கிறோன்; அது கீழே விழுந்து விடுதலும் அதைப் பார்த்து] சற்பாத்திரமா யிருந்தால், உதவியே யிருப்பாய்; எனக்கு உபகாரப்படுவதில் உனக்குப் பாபமே உண்டாகும்; பரோபகாரத்துக் கென்றே அவதாரம் செய்த மகாபரிசுத்தனுகிய உன்னை-இந்த ஜடப் பொருளுக்கு இருக்கும் அறிவும் நமக்கு இல்லாமற் போய்விட்டதே! தான் சிலனே! உன்னைக் கும்பீடுகிறேன்; [வணங்குகிறோன்.] பயனற்றவனுகிய என் மனைவி மக்களுக்குக் கொஞ்சம் உதவி செய்யும் வண்ணம் இன்னனும் வெட்கமின்றி உன்னை வேண்டிக்கொள்கிறேன்; [பறித்து எடுத்துக் கொண்டு] இது போதும்; தர்மிஷ்டனே! விடை பெறுகிறேன்; உன் உதவி மறக்கற் பாலதன்று; சீயும் உன் கிளைகளும் உலகில் என்றும் நின்று நிலவரேண்டும்; [செல்கிறோன்.] நாம் இறப்பது எல்லா விதத்துக்கும் நல்லதாகவே முடிகின்றது; [நின்ற கொண்டு] ஒ! கடனுளி யாயிற்றே; நற்கதி எங்கனம் கிடைக்கும்? யாவும் அதற்குப் பின்புதான்; [ஒரு பொய்க்கையை அடைந்து]

தடாகத்தையும் அடைந்து விட்டோம்? பாத்திர ஹீனானுமிருக்கின்ற நாம்—இப்பொழுது நமக்குக் கமல பத்திரங்கள் தாம் பாத்திரமாக வேண்டும்; [இலை பறித்து அதில் தண்ணீர் எடுத்துக் கொள்கிறேன்.]

“என் செயலால் ஆவதேதான்றுமில்லை; இனித் தெய்வமே! உன் செயலே யென்று உணரப் பெற்றேன்”

விசுவேசா! உன் திருக்குறிப்பின் வண்ணம் இந்தப் புனையும் பழக்கத்தையும் ஏந்திச் செல்கிறேன்; [திருப்புகிறேன்.] இனி நமக்குக் கதி என்ன? அதுவா? சீ! தின்று துப்பியது; இனிப் பொருந்தாது; [யோசிக்கிறேன்.] கடனைக் கொடுத்த பின்பு தவம் செய்வதே தகுதி; மனவமைதி, மறுமைச் செல்வம் இவ்விரண்டும் ஒருங்கே சித்திக்கக் கூடியது அதுதான்; எல்லாவற்றிற்கும் இப்பொழுது அவர்களைக் காணலாம்.

[மறைகிறேன்.]

## களம் 2.

இடம்:—வனம்.

காலம்:—நண்பகல்.

[சந்திரமதியும் லோகிதாஸ்யனும் பிரவேசிக்கிறார்கள்].

சந்திரமதி :—கண்மனி! கானகத்தில் நீ இப்படிப் பசித்துக் களைத்து விற்பாய் என்றுகனவிலும் நினைத்தேன் இல்லையே; தண்ணீரை நாடுச்சென்ற உன் தங்கையையும் காண்கிலேன்; அவரும் பசியினால் களைத்து வீழ்ந்துவிடாரோ? காட்டு மிருகங்கள் அதிகமாயிருக்கிறதே; என்ன செய்வேன்? தெய்வமே! உன்னையே நம்பியிருக்கிறேன்; உலகங்களையெல்லாம் ஒரு குடையில் ஆண்ட சக்கிரவர்த்தி,

பட்டினிகிடந்து, புனலீல் நாடிக்கொண்டு, தானே சென்றார் என்றால், என்ன செல்வம்? பொயனற்ற செல்வம்;

“கூத்தாட்டவைக்குழாத் தற்றே; பெருஞ்செல்வம் போக்கும் அதுவினிக் தற்று.”

குழந்தாய்! சற்று உன் கண்களை விழித்துப்பார்; இதோ உன் தங்கை வந்துவிடுவார்; வாடி வதங்கி, மேனி குலைக்கு, புனலீல் இழுக்க மச்யமாய்விட்டாயே;

லோகி:—[கண்களை விழித்துக்கொண்டு] அன்னையே! அடு வேண்டாம்; என்னுற் சிறிதும் நடக்க முடியவில்லை; தான் நைத எங்கே! இன்னும் வரவில்லையா?

சந்திர:—சீக்கிரம் வந்துவிடுவார்; சற்றுத் தைரியப் படுத்திக்கொள்.

[அரசன் பிரவேசித்துக்கொண்டே!]

அரி:—குழந்தாய்! இதோ வந்துவிட்டேன்; இந்தா, இந்தக் கொடிமுந்திரிப்பழுத்தில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு இந்த நன்றைப் பருகு! சற்று ஆறுதலாயிருக்கும்! எனக்குப் புத்திரனும்ப் பிறந்ததற்கு வேறு இதைக்காட்டி லும் என்ன சுகம் கிடைக்கப்போகின்றது? [கொடுக்கிறோன்; பெற்றுக்கொள்கிறோன்.] பெண்ணே, சந்திரமதி! நீயும் சிறிது எடுத்துக்கொண்டு களையாறு; ஜகதீசா, அரசர்களை யெல்லாம் வெறுத்து, என்னையே விரும்பி மாலைசூட்டின அரசு குமாரிச்சு.—

சந்திர:—தங்களை ஏன் வெறுக்கிறீர்கள்? அடியாள் தூரதிர்ஷ்டம்! சக்கிரவர்த்தியவர்களையும் இந்தக் கோலம் காணச் செய்தது; [கை யேந்துகிறோன்; கொடுக்கிறோன்.] தாங்

களும் எடுத்துக்கொள்ளலாமே; இப்படியிருங்கள். [உட்காருகிறேன்.]

வோகி :—தந்தையே! இந்தப் பழங்கள் அமிழ்தினும் விழுமிதாயிருக்கின்றன; பசியும் களையும் பறந்துவிட்டன; அம்மா! எனக்கு இன்னும் கொஞ்சம் தாருங்கள்.

சந்திர :—பெற்றுக்கொள் அப்பா! [கொடுக்கிறேன்.] கொடிய ராக்ஷஸி; இந்த அற்பப் பழத்தைச் சக்கிரவர்த்தியவர் களுக்கும் இடத் துணிந்துவிட்டேன். [அரசனுக்குக் கொடுத்துத் தானும் அருந்துகிறேன்.]

அரி :—ஸ்ருதயேசுவரி! இப்படி எத்தனைஞ் கஷ்டங்களை அனுபவித்துக்கொண் டிருக்கலாம்; ஆதலால், நான் ஒன்று ஸ்ரமானித்திருக்கிறேன்.

சந்திர :—என்ன?

அரி :—முனிவர் தவணையில் இன்னும் இருப்பது இருப்பது வைகல்தான்.

சந்திர :—அந்தோ! இந்தக் கோலம்கொண்டு இருப்பது நாள்கள் ஆய்விட்டனவா?

அரி :—ஆம், சென்றன; காசிப் பட்டணத்தைச் சேருவதற்கு இன்னும் பதினைந்து தினங்களிற் குறையாது; அப்புறம் மிஞ்சவன ஐந்தே நாட்கள்தாம்; அதற்குள் பொன்னைச்சேகரிக்கவேண்டும்; நிமிஷம் அதிகமானாலும் அவர் அங்கீகரிக்கமாட்டார்; ஆதலால் நீ சிறுவனேடு தாப்பிடு போய்ச் சேர்ந்தால் முனிவர் கடனை இறுத்துவிட்டு உண்ணை வந்து காண்கிறேன்.

சந்திர :—பிராணநாதா ! இந்தச் சமயத்தில்தானு எனக் குத் தாய்விடு வேண்டும் ? அடியாள் ஒரு விலைமகள் அல்லவே ; தாங்கன் வனத்தில் வருந்தவும், கொடியவளாகிய நான் இனத்தைச் சேர்ந்து கணப்படவும், அந்தோ ! தெய்வ மே !!

“ குற்றமில் காக்ஷிக் குதலைவாய் மக்களையும்  
பெற்றுக் கொள்ளாம் பெறலாமோ—கொற்றவனே !  
ஶோக்கா நல்லைக் குலமகஞக் கென்றுரைத்தாள்;  
நோக்கால் மழைபொழியா நோந்து ”

அரி :—என்னை ஏன் வருத்தத்துக்கு உள்ளாக்குகின் றும் ! நான் சொன்னது உன்னைப்பற்றி யன்று ; அறியாச் சிறுவன், மிகவும் இளைத்துக் களைத்துவிட்டான்.

லோகி :—தந்தையே ! நான் அரைக்கணமும் தங்களைப் பிரிந்து இருக்கவே மாட்டேன் ; இன்னும் பதினைந்து நாளைக்குத் தானே நடக்கவேண்டும் ; இந்தக் கொடிமுந்திரிப் பழத்திலேயே கொஞ்சம் பறித்து எடுத்துக் கொள்ளுங்கள் ; நடந்து வருகிறேன்.

அரி :—என் செல்வமே, உன் வசனம் எனக்குப் பதி னுயிரம் அரசு கிடைத்ததுபோல் ஆயிற்று ; இனி, இதனிலும் கஷ்டங்கள் நேர்ந்தாலும் அவற்றைச் சிறிதும் பொருள் செய்யவே மாட்டேன் ; நீ எங்கும் செல்லவேண்டாம். [அனைத்துக்கொள்கிறேன்.]

சந்திர :—நாதா, ஆதவன் கொடுமை சற்று அடங்கியிருக்கின்றதே ? மெள்ளாச் செல்லவாம் ; எழுந்திருக்கள்

அரி :—குழந்தாய் ! எழுந்திரு ; செல்வோம். [யாவரும் மறைகிறார்கள்.]

### களம் 3.

இடம் :—சத்தியகிர்த்தியின் அரண்மனை.

காலம் :—மாலை.

[சத்தியகிர்த்தி பிரவேசிக்கிறார்கள்.]

சத்திய :—“சடையானே, நழுவாடி, தயங்கு மூவிலைக்குலம் படையானே, பரமேஷ்டி, பசுபதி, மழுவெள்ளோ, [ஞன் விடையானே, விரிபொழில்சூழ் பெருந்துறையாய், அடியே உடையானே, உனையல்லாம் ஒருவரைமற் றறியேனே.]”

அற்புத சக்தி வாய்ந்தவனே, இன்னமும் இந்த அமைச்சுத் தொழிலைச் சுமப்பதில் உமக்குச் சம்மதம் இருந்தால் நான் என்ன செய்யப் போகிறேன் ; [யோசிக்கிறார்கள்.] ‘பொருந்துவன போமின் என்றாற் போகா’ தரும தேவதையாகிய சக்கிரவர்த்தி யவர்களுடன் பிறந்தது முதல் பழகிவிட்டு இப்பொழுதும் தொழிலை உவக்கின்றோம் ; சீ ! என்ன மடைமை ; நாமும் அப்பொழுதே சென்றிருக்கவேண்டும் ; இவர் அரசு புரிந்தால் என்ன ? அன்றித் துறந்தால்தான் என்ன ? மன நட்புப் பொருந்தி செய்வதற்குக் கொஞ்சமும் சம்மதம் இல்லை ; இனிப், பணக்ட்புப் பொருந்தி, இவரிடம் கைக்கூவி பெற்று—என் இப்பாழ்ம் பணம் ?

“பொருவறு பந்தமெல்லாம் புணர்த்திடும்; தெய்வ சிந்தை ஒருவமே விட்டு நிற்கும்; உறக்கமும் இறக்கச் செய்யும்; கருவினுட்புகுத்தும்; இன்ன கரிச்கண்டதனு வன்றே இருநிலத் திடைவெ றுக்கை என்பனார்; புலமை சான்றேர்” யாவர்க்கு வேண்டும் ?

“அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே.” [உலாவுகிறார்கள்.] உலகம் அடங்கலும் ஜயித்துத் திரட்டிவைத்த திரவியங்

கள் எல்லாம், சக்கிரவர்த்தி யவர்களுக்கு என்ன உதவி செய்தன? ஆபத்தை வளர்ப்பதற்கு அவ்வளவும் அதுகூல மாயின; சிறிதும் இரக்கம் பாராட்டவில்லையே; தலைமுறை தலைமுறையாய், உத்தம சூத்திரியர்களுக்கே வாழ்க்கைப் பட்டிவந்த இராஜ்யவகஸ்மி, இப்பொழுது, தனக்குச் சங்கியாகியைத் தலைவருக்கத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்; ஆம், ருசியை மாற்றி உண்ணவேண்டும் அல்லவா! வசமதி! இப்போதைப் புதிய கணவனேடு நன்றாய்க் கூடிச் சுகித்திரு; [உலாவகிறுன்.] அவள்தான் என்ன செய்வாள்? சுவயாதீன மற்றவள்; சருவமும் துறந்த சங்கியாகிக்குச் சக்கிரவர்த்திப் பட்டமேன்? சிங்காதனத்திலும் அமர்ந்திருக்க மாட்டார்களே; [கெளனியொன்று சொல்லுதலும் அதைக்கேட்டு] ஒ! இதன் பயன் கெட்டதன்று; [நிதானிக்கிறுன்.] ஆம், இராஜ்யத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டாரே யன்றி ஒரு தினமாவது கொலு மண்டபத்தில் உட்காரவே யில்லை; சங்கியாகி உட்கார்ந்தால், சீர் குலைந்துவிடும் என்கிற உண்மையை நினைந்து தான், நம்மைக் கொண்டே யாவற்றையும் நடத்துகின்றாரோ? என்னவோ? இருக்கலாம்; யாவர் கண்டவர்? [யோசிக்கிறுன்.] அருந்ததி என்றால் நம் அரசிக்கே தகும்; அகண்ட பூமண்டலமும் அரை நிமிஷத்தில் அகன்று கழிந்ததற்கு, அம்மவோ! என்ன பெருந்தகைமை; அனுவளவும் சிந்திக்க வில்லையே; [உலாவகிறுன்.] சக்கிரவர்த்தி கெளகிகருக்குக் கொடுத்துவிட்டேன் என்றால், இப்பொழுதுதான் பயன் பெற்றிரும் என்றார்.

“காதல் மனையானும் காதலனும் மாறின்றித்  
தீதில் ஒருகரும் செய்பவே—ஒதுக்கலை  
எண்ணிரண்டும் ஒன்றுமதி யென்முகத்தாய்! நோக்கு  
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.” [மால்;

என்பதை இவர்களிடத்தில்தான் கண்டோம்; என்ன கருணை; என்ன அன்பு; நாம் வணங்கி வேண்டியதற்குக் 'குறிப்பின் வண்ணம் ஏடந்து அவருக்குச் சந்தோஷம் உண்டாக்குங்கள்; அதுதான் உங்களுக்கு அழகு? என்று கூறி ஞார். அப்படிப்பட்ட என் அம்மை, சக்கிரவர்த்தினி, இப்பொழுது கானகத்தில் எந்தப்பாடு படுகின்றார்களோ? சர் வேசா! இதுவும் உமக்கொரு திருவிளையாடலா? [யோசிக் கிறீன்.] அவர்கள் அங்குனம் வருந்த, நாம் அமைச்சுத்தொழி விற் பொருந்தி அருந்தவனை உவந்து—அந்தோ! தெய்வமே! [தூத்தெருவன் பிரவேசித்து வணங்குகிறீன்.] என்ன சங்கதி?

**தூதன்:**—கௌசிக்முனிவர் அனுப்பவந்தவராம்; ஒரு பிராமணர் வந்திருக்கிறார்.

**சத்திய:**—உடனே வரச்செய். [செல்கிறீன்.] இவரை அனுப்புவதற்குக் காரணம் என்ன? அவரல்லவோ வர வேண்டும்; வந்தால் தெரிகின்றது; [சுப்ரதிபன் பிரவேசிக்கிறான்; காத்தைக் குவித்துக்கொண்டு] இப்படி, இப்படி; வரவேண்டும்; [ஆசனத்தைக்காட்டி வணங்குகிறான்.]

**சுப்பிர:**—[உட்கார்ந்துகொண்டு] தீர்க்காயுஷ்யமஸ்து ; இருங்கள்; [சத்தியகீர்த்தி உட்காருகிறான்] குருசிரேஷ்டர் கவுசி கர், இந்த ஸ்ரீமுகத்தைத் தங்களிடம் சேர்ப்பிக்கக் கட்டளை யிட்டிருக்கிறார்; [கொடுக்கிறான்: பெற்றுக்கொள்கிறான்.]

**சத்திய:**—[படித்துப்பார்த்து] பூஜ்யரே, ஆங்கிகங்களை முடித்துக்கொண்டதும் இராஜசபைக்கு எழுந்தருளுங்கள்; ஆங்கு விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

**சுப்பிர:**—அதுதான் உத்தமம்; ஆங்கிகத்துக்கும் காலா தீத மாகின்றது; சென்றுவருகிறேன். [எழுந்திருக்கிறான்.]

சத்திய :—அப்படியே; [வணங்குகிறோன்; செல்கிறோன்; கடி தத்தைப் பார்த்துக் கொண்டே ஒரு ஆசனத்தில் உட்காருகிறோன்.] இஃபென்ன வியப்பு! ‘இனி அயோத்திக்கே வரமுடியாது’ பின்பு யாவர் அரசு நடத்துவார்கள்? சிறிதும் நம்மால் முடியாது; விடுதலை அடையவேண்டுமென்று எழுதியதற்குப் பதிலையே காணேம்; [எழுந்து உலாவுகிறோன்.] ‘உன்னால் விரும்பப்படும், சிங்காதனத்துக்கு யோக்கியனை, சருவ சிலாக்கியனை, சில நான்களில் கொண்டுவரப்படும்’; இஃபென்ன டி இப்படி யார் இருக்கிறார்கள்? அவரோ தபஸ்வி; சந்ததியில்லை; வேறு யாவர்? [யோசிக்கிறோன்.] ‘உன்னால் விரும்பப்படும்’ என்றிருக்கின்றது; சக்கிரவர்த்தியவர்களைத் தவிர்த்து விரும்பப் படுவதற்கு நமக்கு யார் இருக்கிறார்கள்? சரி! மேல், ‘விடுதலை செய்வதற்கு நான் அதிகாரி யல்லேன்’ இஃபூ என்ன வார்த்தை? இவ்விடத்தில் தான் விசேஷம் இருக்கின்றது; ‘வேந்தர் இல்லாத குறைவு வெளிப்படா வண்ணம் அடக்கியானும் அதிகாரம் முழுவதும் உனக்குக் கொடுத்து விட்டேன்; இஃபெப்படி? முன்னுக்குப் பின் முரணுயிருக்கின்றதே; விடுதலை செய்ய மாத்திரம் தான் அதிகாரி யல்லவாம்; ‘இனி, அரசு காரி.பங்கஞக்கு என்னைக் கொஞ்சமும் எதிர்பார்க்க வேண்டாம்’ மற்று, யாவரை எதிர்பார்ப்பது? ‘விசேஷங்களுக்கு அறிவிக்கிறேன்’ ஒன்றுமே வேண்டாத வருக்கு விசேஷம் என்ன இருக்கின்றது; இஷ்டமில்லாத ராஜ்யத்தைக் கஷ்டப்பட்டு வாங்கி—ஒரு கால், சக்கிரவர்த்தி யவர்களுக்கே திரும்பவும் ஒப்புவித்து விடுவாரோ? இதுவீண் பைத்தியம் தான்; பெற்றுக்கொண்டே யிருக்கமாட்டார்; சீ! இல்லை; அப்படித்தான் நினைக்கச் செய்கின்றது; சோதிடசாஸ்திரிகளும் சொல்கிறார்கள்; இதுவுமன்றி ‘அடியேன் விடுதலை பெறுவதற்கு எழுதியிருக்கிறேன்’ என்ற

தற்கு, ‘ நீ எவ்விதத்திலும் இப்பொழுது விவகக்கூடாது’ என்று, அன்று வசிஷ்டரும் குறிப்பித்திருக்கிறார். இவற்றை யோசித்தால் ஐயப்பாடாகவே யிருக்கிறது; எல்லா வற்றிற்கும் இன்னும் சில நாட்கள் இருந்து பார்க்கலாம்; ‘அவன்றி ஓர் அனுவும் அசையாது’ பரம்பொருளே, உன்னையே நம்பியிருக்கிறேன்.

“ எனக்கெனச்செயல் வேறிலை; யாவும் இங் கொருநின் றனக்கெனத்தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன்; மனத்த கத்துள வழுக்கெலாம் மாற்றி எம்பிரான் நீ நினைத்த தெப்படி யப்படி யருஞ்சல் நீதம்.”

[உலாவுகிறுன்.] அதிக நேரமாப்பிட்டது; அவர் வந்து காத்துக்கொண்டிருப்பார்; சபைக்குச் செல்லலாம். [மறைகிறுன்.]

#### களம் 4.

இடம் :—தேபோவனம்.

காலம் :—காலை.

[விசவாமித்திரன் பிரவேசிக்கிறுன்.]

விசவாமித்திரன் :—இதுவே இயற்கையாய்விட்டது; ஒன்றை நினைத்துச் செய்தால் அது வேறொன்றைய முடிகின்றது; ஆபத்தை உண்டாக்குவதும் அதை அடக்குவதுமே இப்பொழுது நமக்குப் பெருந்தொழில். [உலாவுகிறுன்.] அரசர்க்கரசன்; சக்கிரவர்த்தி; நிரம்பிய சுகத்தில் இருந்தவன்; கஷ்டங்களைச் சகிக்கமாட்டான் என்று உத்தேசித்தால், நம்மினும் அதிகமாகவே அங்கீகரிக்கிறுன்; குறை கூறுகின்றதும் இல்லை; ஆ! ஆ!! எத்தனை ஆபத்துக்கள்! ஒன்றாக்காவக சலித்தானை? [யோசிக்கிறுன்.] மனைவியா! அம்ம.

வோ!! அவனுக்குமேல் இருக்கிறான்; அவனை நினைக்கும் பொழுதே நடுக்கம் எடுக்கின்றது;

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”

பாலீவனங்கள் எத்தனை; கான்யாறுகள் எத்தனை; பூதகணங்கள் எத்தனை; அட! சொஞ்சமும் அஞ்சவே யில்லை யே; நேற்று மாக்ஞுவல்கியர், ‘உலகம் அடங்கலும் அவனுக்காகத் துன்புமுக்கின்றது; இந்த உலகத்துக்கு அவன் ஒரு பெரிய ரோஜாமலர்’ என்றார். [உலாவுகிறோன்.] அரிசிசுந்திரா! நீ உலகத்துக்கு முக்காலும் ரோஜா மலர்தான்; அதிற் சந்தேகமே யில்லை; அதன் மென்மைத் தன்மையையும் மணத்தையும் அடைகின்றவர் பலர்; நான் மாத்திரம் அதன் கூரிய முட்களையும் பயனற்ற இலைக்கீளையுமே அடைந்து வருகிறேன்; [ஒகயைப் பிசைகிறோன்.] பச்சபாதம் செய்யும் துஷ்டா! நான் விசுவாமித்திரன்; அந்த மலரை வேகவைத்து ஒரு துளி அத்தராகவாவது அடையாமல் விடுவதில்லை; இந்தப் பயனற்ற இராஜ்யம் யாவர்க்கு வேண்டும், விசுவாமித்திரன் வேண்டுவது ஒன்றே யொன்றுதான்; விண்ணுலகத்துக்கும் அரசனுக்கிவிடுகிறேன்; அல்லையேல்; ஹதம்! [பூமியை உதைக்கிறோன்.] ஹதம்!! ஆகட்டும், எங்குத் தப்பினுய்? ஒன்றல்ல; ஒன்பது பொய்; விழுந்து வேண்டச் செய்கிறேன்; [யோசிக்கிறோன்.] ஆம், கரும்பைக் கசக்கித்தான் சுவை எடுக்கவேண்டும்; [உலாவுகிறோன்.] மனிதர்களில் நம்மவனுய், பரிக்கும் ஆற்றல் பொருந்தியவனுய், மனத்தூய்மை உள்ளவனுய்—யாவர் இருக்கிறார்கள்? பதிவிரதை; சாம்பராய்விடுவார்கள்; [கண்களை மூடிக்கொண்டு யோசிக்கிறோன்.] ஆம், கிடைத்துவிட்டான்; தகுந்தவன்; இவனிலும்.

தூம்மையுள்ளவர் இல்லை ; ஒன்றூப் வைக்கலாமா? இல்லை, இல்லை ; பிரித்துவிடுவதான் சிறந்தது ; ஆயின், அவனுக்கு யார்? [கையைப் பின்புறத்தில் கட்டிக்கொண்டு] நிஷ்பக்ஷபாதி ; [நிஷ்யலெருவன் பிரவேசிக்கிறான்.] தகும், தகும் ;

**காத்யாயனன் :**—அடியேன் காத்தியாயனன். [வணக்கினார்கள்.]

**விசவா :**—[திடுக்கிட்டு] என்ன! என்ன சங்கதி?

**காத்யா :**—கண்வர் கவனப்படுத்தச் சொன்னார்.

**விசவா :**—கண்வரா! எதற்கு? [யோசிக்கிறான்.]

**காத்தியா :**—இஷ்ட யாழிற்றே; போஜனமும்.

**விசவா :**—ஓ! சரி!! வற்கவங்களுடன் சித்தமாயிரு; இதோ வந்துவிட்டேன்; [காத்தியானன் வருகிறான்.] அதிக வேலைகள் பலவும் இப்பொழுதான் வருகின்றன; [யோசிக்கிறான்.] ‘உகிர்ச்சற்றின்மீது அம்மி விழுந்ததை யொப்ப’ விடுதலை அடையவேண்டுமாம்; ஒரு காலில் நிற்கிறான்; இராஜ்யபாரமா? அம்மேவா! அது இராக்ஷஸ வேலையாயிற்றே; அவன் விலகி விட்டால்—அப்புறம் என்ன விருக்கின்றது? இப்பொழுதே வசிஷ்டனுக்கு வணக்க வேண்டியதுதான்; நாம் என்ன செய்யலாம்; சபதத்தின் முடிவுகாறும் இருந்தே தீரவேண்டும்; எல்லாவற்றிற்கும் இப்பொழுது இஷ்டுக்குச் சென்றுவரலாம். [மறைகிறான்.]

### களம் 5.

**இடம் :**—வனம்.

**காலம் :**—நண்பகல்.

[அரிச்சங்கிரன் சந்திரமதி லோகதாஸ்யன் மூவரும் பிரவேசிக்கிறார்கள்.]

அரிச்சங்க்திரன் :—

“ உற்றுரை யான் வேண்டேன் ; ஊர்வேண்டேன் ; பேர்வேண்டேன் ; கற்றுரை யான்வேண்டேன் ; கற்பனவும் இனியமையும் ; குற்றுலத் தமர்ந்துறையும் கூத்தா நின் குரைகழுற் கற்றுவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.”

சர்தீவசா ! அரசட்காலத்துல அணையமுடியாத இன பங்களை யெல்லாம் இப்பொழுது அனுரவிக்கிறேன் ;

சங்க்திர :—நாதா, எப்பொழுதும் தங்கள் அருகு இருந்தலே இழக்காதிருக்கின்ற இந்த வாழ்க்கையே எனக்கும் இன்பமாக இருக்கின்றது.

அரி :—ஆம், நானும் இதற்குச் சந்தோஷிக்கிறேன்.

லோகி :—அரண்மனை உணவுகளைக் காட்டிலும் இவைகள் ருசியாயிருக்கின்றன ; ஸட்டப்பதும் இப்பொழுது வருந்த மாயில்லை ;

அரி :—பரியே சந்திரமதி ! ‘விலையாகாத சரக்கை விற்குத் தொலைத்த வர்த்தகனைப்போல’ அயோத்தியைத் துறந்ததுமுதல் விசாரமும் என்னை விட்டுப்பறந்தது ; இரவும் பகலும் என்றாம் வசமதியின் கரத்தைவிட்டுச் சிறிதும் அகலாதவனுயிருக்கிறேன்.

சங்க்திர :—இப்பொழுது தான் என் வாழ்நாட்கள் பயன் பெற்றன ; என் அருமைக் கண்மணிக்கும் ஆருயிர்த் தலைவருக்கும் என் கரத்தால் உண்டி யுதவப்பெற்ற இந்தப்பாக்கியம், என் ஆயுள் முடிவுகாறும் அயோத்தியில் இருந்தாலும் கிடைக்கமாட்டாது.

லோகி :— மான் குட்டிகள் மருண்டு பார்ப்பது மனச் சந்தேராஷ்டிரதை வளரச் செய்கின்றது ; பசும்புல் தரையில் துள்ளி விளையாடுகின்ற இவற்றைக் கண்டுகளிப்பதே எனக் குப் பேராந்தமும் இளைப்பாறுதலுமாக இருக்கின்றன ; இந்த விடத்திலேயே இருந்து விடலாமே. [அரசனும் அரசியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள்.]

அரி :— முனிவர்க்குத் தரவேண்டிய பொன்னைக் கொடுத்துவிட்டு இந்த இடத்துக்கே வந்து விடலாம்.

லோகி :— ஆயின், இன்னும் எத்தனை நாட்கள் நடக்க வேண்டும் ?

அரி :— முன்மே நான் போதும்.

லோகி :— அப்புறம் இங்கு வந்து விடலாமா ?

அரி :— யோசிக்கலாம்.

லோகி :— இப்பொழுது அந்த மான் குட்டி யோடு மாத்திரம் சற்று விளையாடி வருகிறேனே ?

அரி :— நூரத்திற் செல்லாதே ; இவ்விடத்திலே விளையாடுக் கொண்டிரு.

லோகி :— அப்படியே. [செல்கிறான்.]

அரி :— முனிவர் கடனை நினைந்தால— அந்தோ ! எவ்வண்ணம் அளிக்கப் போகின்றோம் ?

சந்திர :— ஆம், தவணையும் நெருங்கிவிட்டது.

அரி :— பொன் கிடைக்கும் வழி எப்படி ? முன் பின் அறியாத காசிப் பட்டணத்தில்— ஒன்றும் தோன்றவில்லை.

சந்திர :— அவரும் தவணையை அதிகப்படுத்த மாட்டார் ; கடவுள்தான் கருணை செய்யவேண்டும் ; ஒரு கால்— [யோசிக்கிறான்.] அரசனிடம் வாங்கி அளித்துவிட்டால்—

அரி :—நாயகி ! என்ன அறிவைத் தாழ்த்திக் கொள்ளுகின்றாயே ?

“ சினக்கதிர்வேற் கண்மடவாய் ! செல்வர்பாற் சென்றீ எனக்கென்னும் இம்மாற்றம் கண்டாய்—தனக்குரிய தானம் துடைத்துத் தருமத்தை வேர்ப்பதில்லூ மானம் தூடைப்பதோர் வாள்.”

சந்திர :—[பயத்துடன்.] மன்னிக்க வேண்டும் ; தவணை கெருங்கி விட்டதே யென்று சொல்லவங்கேதன் ; ‘எண்ணற வெண்ணி எழுத்தறப் பழக்கினும், பெண்மதி ரேதைமதி.’

அரி :—குரியன் நாமரை நண்பனுமினும் கரையிலிருந் தால் காப்பஞ்சு கொல்வான் ; நிலை மாறுதலை நினைப்பூட்டி வேன்.

சந்திர :—மறந்துவிட்டேன் ; மற்று எப்படி யோசித் திருக்கிறீர்கள் ?

அரி :—அதுதான் விளங்கவில்லை.

சந்திர :—அணிகலன்களும் அயோத்தியில் செலவாய் விட்டன.

அரி :—அதைப்பற்றி என்ன ? இந்தக் கோலத்துக்கு இதுதான் சிறந்தது ; [இருவரும் மௌசமாய் யோசிக்கிறார்கள்]

சந்திர :—நாதா, வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அழுவானேன் ? அடியாள் ஒன்று நினைத்திருக்கிறேன் ; அந்தப்படி செய்தால்.—

அரி :—எப்படி ?

சந்திர :—சக்கிரவர்த்தி யவர்களுக்குச் சொந்த உடைமை ; அதை உபயோகப்படுத்துதல் அறிவுமுங்கும் ஆகும்.

மகாமகோபாத்திரம்  
டாக்டர். உ. வே. காமிகாஸ்தி

நூல் நிலையம்,  
எச்.ஏ. 600096

அரி :—ஒன்றும் விளங்கவில்லையே ?

சந்தீர :—சற்பாத்திரத்தில் செலவழிப்பது சிலாக்கிய மானது ; அடியாள் இருக்கையில் விசாரம் என்ன ? மீட்டுக் கொண்டுவிட்டால் போகிறது ;

அரி :—[முகத்தை மூடிக்கொள்கிறேன்.] சந்திரமதி ! என்னைச் சுடாது சுடுகின்றோய் ; [திரும்பிக்கொண்டு.] அரிச்சந்திரா ! நீ மகா கொடியவன் ; உனக்கு இந்தத் தண்டனை தருந்தது தான் ; மண்ணில் நடந்தறியாத மதிதயன் மகளை, மங்காகயர்க் கரசியை, வனத்தில் இழுத்துவந்ததும் அன்றி—அந்தோ ! அடிமையாக்கவும் துணிந்துவிட்டாய் ; மாம்ச விக்கிரயிக ஞாம் சற்றுக் கூசுவார்கள் ; உன்னையே நம்பிய, வேறு துணையின்றிய, அரசகுமாரியை, அடிமைப்படுத்தி—உன்கடனுக்கு நீ ஏன் அடிமையாகக்கூடாது ?

சந்தீர :—நாதா, யோசித்துப்பாருங்கள் . தங்களுக்கு நேரந்த இத்தனை துண்பங்களுக்கும் அடியாள்தான் முதற் காரணம் ; கெளசிகர் சிஷ்யைகளைத் தாங்கள்.

அரி :—வாயை மூநி ; மிருகத்தொழில் ; பாதிவிரத்தி யம் பெண்களுக்குச் சொந்தமானது போலவே வகபத்திலிருத்தம் புருஷர்களுக்குப் பூத்தனம் :

சந்தீர :—அடியாள் அடிமைப்பட்டால் சக்கிரவர்த்தி யவர்கள் மீட்கலாகும்.

அரி :—அந்தோ ! கடவுளே, மனைவியையும் அடிமைப்படுத்த வேண்டுமா ? [கீழ் நோக்கியவண்ணம் துக்கிக்கின்றேன்.]

சந்தீர :—அடியாள் ஒருத்தி இருக்கையில் தாங்கள் அடிமைப்படுவது தருமாம் அன்று ; உலகமும் கொள்ளாது ; [வோகிதாஸ்யன் பிரவேசிக்கிறேன்.]

லோகி :—தந்தையே, நன்றாய் வினையாடுனேன் ! அலுப்புண்டாய்விட்டது.

அரி :—இப்படிவா ! உடம்பு முழுவதும் வியர்த்துவிட்டதே. [தடவுகிறன்.]

சந்திர :—கனிகளேனும் கொஞ்சம் எடுத்துக்கொள்கிறாயா ?

லோகி :—நாருந்கள். [கொடுக்கிறன் ; பெற்றக் கொள்கிறன்.]

அரி :—நாயகி ! எனக்கும் பசியாயிருக்கிறது ; பொய்கைக்குச் செல்லலாம்.

சந்திர :—குழந்தாய், வா ! [யாவரும் மறைகிறார்கள்.]

## நான்காவது அங்கம்.

### களம் 1.

இடம் :— காசிப் பட்டணத்தின் ஒரு தெரு,

ாலம் :— காலை.

[அரிச்சங்கிரன், சந்திரமதி, லோகிதாஸ்யன், காத்யாயனன் ஆகிய நால்வரும் பிரவேசிக்கிறார்கள்.]

அரி :— விசுவநாதா, இந்தக் காசிப் பட்டணம் முழுவதும் கால் கடுக்கச் சென்று விலை கூறினும் கொள்வார் இல்லையே; இதுவும் உமக்கு வீலையா? குத்தைக் கெடுக்கப் பிறந்த கோட்டிக் காப்பாயினேன்; உலகத்தின் கொடுமை களை நீக்கிப் பரிபாலித்துவந்த பரிதியின் குலத்தில், தருவதாய்ச் சொல்லியதையும் கொடுக்கச் சுக்தியின்றி, நடைப் பிணமாய் நிற்கிறேன். ஆ! இந்த உலகத்தில் வறுமை எவற்றினும் கொடியது.

“தரித்திரம் களிப்பாம் கடலுக்கோர் வடவை; சாற்றும் எண்ணங்கள் வாழிடமாம்; தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்றத் தக்கபேராகரம் ஏன்ப; தரித்திரம் நன்மை சால்தழுங் கெண்ணும் தழைவனங் தனக்கு அழல் தழலாம்; தரித்திரம் கொடிய எவற்றினும் கொடிது அத்தகையதை ஒழித்தல் என்றாமே.”

இதனை அறிந்து தான் “கொடிது கொடிது வறுமை கொடிது” என்று கூறுகின்றார்கள் போலும்;

சந்திர :— பிராணநாதா, தெரியம் சிறந்த பூஷணமா யிற்மே;

“இடுக்கண்வங் துற்றகாலை ஏறிகின்ற விளக்குப் போல கடுக்கம் ஒன்றானும் இன்றி நகுக; தாம் நக்க போழ்தவ் விடுக்களை அரியும் எஃகாம்; இருந்தமுது யாவர் உய்ந்தார்? வடிப்படித் தென்னை யான்மை; வருப வந்துறுங்கள்; அன் [கேள்வி]

இப்படித் துண்புறவது அழகன்று ; ஆகத்துப் போழ்திற் ரூண் அறிவு குன்றுதிருக்க வேண்டும் ; நம் துயரைக் கண்டால் கொள்கின்றவர்களும் பின்னிடைவர்கள்.

காத் :—[தனக்குள்.] அந்தோ ! இந்தத் தம்பதிகள் படும் கஷ்டத்தைப் பார்க்கக் கூடவில்லை ; இப்படி வருத்தி அவர் அடைய விருக்கின்ற பயலும் இன்னதென்று விளங்கவில்லை ; ஒரு நிமிஷமும் அதிகமாக்கக் கூடாதாம்.

சந்திர :—நாதா, நவீன என்றுடன் முடிகின்றது ?

அரி :—நாளைக்குமேல் இல்லை.

சந்திர :—தம்மால் என்னசெய்ய முடியும், திருவருள் இன்றியமையாத சமயம் இதுதான் ; கொடுத்துவிடுவோம் என்று மாத்திரம் எனக்குள் ஒன்று சொல்லிக்கொண்டிருக்கின்றது ; ஆனால், இதன் நிச்சயம் எப்படியோ ?

அரி :—சுவாமி, நவீனனயப் பற்றி வதேனும் சொல்லியதுண்டோ ?

காத்யா :—உண்டு ; அதிகப்படக் கூடாதென்று மாத்திரம் சொல்லியிருக்கிறோர்.

அரி :—[யோசித்துக்கொண்டு] நியாயம்தான் ; எப்படி அதிகப்படுத்த முடியும் ?

காத் :—[தனக்குள்.] அவர் கொடுமையினால் வெல்லப் பார்க்கிறோர் ; இவர்கள் பொறுமையினால் வெல்ல இருக்கிறார்கள் ; ஏது ; அவர் எண்ணம் சிறிதும் பலிப்பதாய்த் தோன்றவில்லை.

சந்திர :—நாதா, இங்கு நின்றுகொண்டிருத்தலிற் பயன்மாது ; மற்றொரு முறையேனும் கற்றிப்பார்க்கலாம்.

அரி :—எங்குச் சென்றுவும் கேட்பார் இல்லையே.

சந்திர :—அதற்காக முயற்சியை மட்டுப்படுத்தலாகு மோ?

“உவலமூடும் உப்பக்கம் காண்பார் உலைவின்றி  
தாழாதுள்ள பவர்.”

அரி :—சுவாமிகளே, தங்களுக்குச் சிரமத்தைக் கொடுக்  
கும் மகா பாபியாய்விட்டேன்.

காத்யா :—சக்கிரவர்த்தியவர்கள் இவ்வளவு கஷ்டம்  
படிகையில்—.

அரி :—இன்னெருமுறை அந்தப் பெயரை உச்சரியா  
கிருக்கப் பிரார்த்திக்கிறேன்; கொள்கின்றவர்களும் கூச்சார்  
படுவார்கள்.

காத்தி :—[தனக்குள்] ஆ ! என்ன விநயம் ; என்ன  
அடக்கம் ; [வெளியில்] நித்திய கருமங்களை முடிக்கவேண்டும் ; கங்கைக்குச் சென்றுவருகிறேனே.

அரி :—அப்படியே ; [வணங்கிக்கொண்டு] வந்து கண்டு  
கொள்கிறேன். [மறைகிறுன்.]

சந்திர :—நாதா, நாளைக்கு நிறுத்தக்கூடாதே?

அரி :—எப்படி நிறுத்தலாம்? முடியாது.

சந்திர :—ஆயின், வாருங்கள்; வர்த்தகர்விதி முதலை  
விடங்களுக்குச் சென்றுவரலாம்.

அரி :—முந்திச் சென்றதுதானே!

சந்திர :—ஆம்; சிலர் அப்பொழுது இல்லாதிருக்கலாம்.

அரி :—அப்படியா! செல்லலாம். [யாவரும் மறைகிறார்கள்.]

## களம் 2.

இடம்:—காசிப்பட்டணத்தின் ஒரு தெரு.

காலம்:—நன்பகல்.

[பிராமண ஞானம் பிரவேசிக்கிறுன்.]

அந்தணன்:—அவர்ப்பகைமையால் இவர்கள் மிகவும் வருந்துகின்றார்கள் ; [யோசிக்கிறுன்.] இந்தப் பரந்த உலகம் அடங்கலும் பெருந்துயர் உழுக்கின்றன ; என்ன தரும சங்கடம் ; நம்மைக் கட்டாயப் படுத்துகிறார் ; தபோதனமாம் ; இந்தப் பாழுந்தனம் யாவர்க்கு வேண்டுமோ? ஏன்னை ஒருவரும் இல்லை யாம் ; என்? நான் நான் என்று ஹவிர்ப்பாகத்துக்கு மாத்திரம் நாக்கை நீட்டிவதற் கில்லை ; இவர் கண்ணுக்கு அக்னி ஒருவன்தான் அகப்பட்டுக்கொண்டான் போலும் ; [உலாவுகிறுன்.] கொல்லும் பேயும் கருணை கொண்டாடுகின்றது ; ஆம், அபகாரமாவது செய்யாதிருக்கலாம் ; எங்ஙனமோ? அதற்கும் வழியில்லையே ;

“ நல்லது செய்யல் ஆற்றி ராயினும்  
அல்லது செய்பல் ஒம்புமின்; அதுதான்  
எல்லாரும் உவர்ப் தன்றியும்  
நல்லாற்றுப் படேஷும் நெறியுமா ரதுவே.”

மனவொற்றுமை சிறிதும் இன்றியே ஒப்புக்கொள்ள வேண்டி யிருக்கின்றது. என்ன செய்யலாம் ; மறுக்க விதியில்லை ; [யோசிக்கிறுன்.] தெப்வாதினம் ; அவன்றுன் தீர்த்தயாத்திலை ; சென்றிருக்கிறுன் ; யார்? காளகண்டன் ; ஆம், இது தான் தகுந்தது ; [பயனற்ற குறிப்புடன்.] நமக்கென்ன வந்தது? சொன்னதைச் செய்து விடலாம் ; [கையைக்கட்டிக்கொண்டு] சிக்கிரம் கொடுத்தாலாவது உதவியாயிருக்கும் ; இதைக் காட்டிலும் நம்மால் என்ன செய்ய முடியும்? ஆம், இப்

பொழுது அவர்களைக் கண்டுபிடிக்கச் செல்லவேண்டும்.  
[மறைகிறுன்.]

[திரைக்குள்.] அரசர் சபையில், அக்னி சாக்ஷியாய், அரைக்கணமும் பிரியேன் என்று மணப்புரிந்த மனைவியை அடிமைப் படுத்துகிறேன். அருமறை யறியும் அந்தனராயி னும், மனுதெறி தெரியும் மன்னவராயினும், விலை பகர்க் தளிக்கும் வர்த்தகராயினும், நற்றுதி புகலும் மற்றவராயி னும் ஆகுக; கொள்ளத் தடையில்லை; பெண்கள் தொழில் பலவும் வல்லவன்; அடக்கம் வாய்ந்தவன்; கற்புதெறி கட வாதவன்; இலக்ஷம் வராக்குறுஅடிமைப் படுத்துகிறேன்; கொள்ளவாருங்கள்; கொள்ளவாருங்கள்.

ஒருவன் :—ஒருபெண்ணுக்கா இலக்ஷம் வராகன் விலை? நன்றாயிருந்தது; பெற்றியடி பிடித்திருக்கிறதா என்ன?

மற்றேருவன் :—இந்த அம்மணிக்குப் பணிவிடை புரி ந்து பதம் பெறுதலைத் தவிர்த்துப் பணிவிடை பெற்றுக் கொள்கின்றவர் யார்? ஸ்ரீமகாலக்ஷ்மி யாழிற்றே.

வேலேருவன் :—ஆம், குத்தோடு கொலைந்து விடுவார்கள்; அந்தோ! எதற்காக விலைப்படுத்துகின்றாரோ? என்ன கஷ்டமோ? ஒன்றும் தெரியவில்லை. [மறைகிறார்கள்.]

[காளகண்டன் பிரவேசிக்கிறார்கள்.]

காள :—என்ன இங்கே? தாயைத்தொடரும் கன்றைப் போல ஜனங்கள் திரண்டு செல்கிறார்கள்; என்னவாயிருக்கலாம்; துண்பம் பெரிதா யிருக்கின்றது; [அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாஸ்யன்முவரும் பிரவேசிக்கிறார்கள்.] ஸ்ரீமகாலக்ஷ்மி யும் ஸ்ரீமந் நாராயணமூர்த்தியும்போல விளங்குகிறார்கள்; பணியால் மறைக்கப்பட்ட பாலகுரியனைப்போல முகங்கள் பொலிவழிந்துவிளங்குகின்றன; என்ன காலவித்தியாசமோ?

[உற்றுப்பார்க்கிறோன்.] அனிச்சமலைரைக் காட்டி ஒம் ருஹூந்து காணப்படும் அலத்தகப் பதங்கள், வெள்ளரிக்கனி யென்ன வெடித்து விளக்குகிறதே; அந்தோ! அந்தோ!! அவர் மனிதப்பிறப்பாகவே காணப்படவில்லை; கருப்பையைக் கண விலும் கண்டறியாத கொடுமை என்பதன் திரண்ட வருவம் தான்; சென்று விசாரிக்கலாமா? ஆம்; [சமீபம் சென்று] ஓயரா, நீங்கள் யார்? வருந்தக் காரணம் என்ன?

அரி:—ழூஜ்யரே, அடியேன் அயோத்திக்கு, இல்லை, இல்லை; இப்பொழுது அவனியில் அலைந்து திரியும் ஒரு அகதி; இவன் மகாபாபியாகிய என்னை மணந்தவன்; இந்தத் துக்கங்களை பெல்லாம் அனுபவிக்க; பிறந்தவன் அச்சிறுவன்; கால வித்தியாசத்தினால் மனைவியை அடிமைகூறி வருகின்றேன்.

காளா:—மனைவியையும் அடிமை; படுத்தும்படியான கஷ்டம் தலைக்கொண்டுவிட்டதா? அந்தோ! கொடுமை!! கொமை!!!

அரி:—ஆம்.

“யானை யெருத்தம் பொலியக் குடைஞிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றேரும்—ஏனை வினையுலப்பா வேறூகி விழ்வார்; தாம் கொண்ட மனையாளை மாற்றூர் கொளா”.

என்பதில் அனுவும் தவறவே யில்லையே;

அரி:—அடியேன் அவ்வனவு உயர்ந்த செல்வத்திட இப்பொழுது இருக்கவில்லை; கெளசிக முனிவர்க்குக் கொடுசம் கடன் கொடுக்கவேண்டியதாய் விட்டது; வேறு வதை இல்லாமையினால் விற்கத்துணரிக்கிறேன்.

காளா :— ஸ்ரீ மகா வஸ்து போன்ற இந்த மாதரசி அடி மைப் படிவதென்றால்—பாழும் தெய்வத்துக்குக் கண் இல்லையே.

அரி :— பூஜ்யரே, தெய்வத்தை வெறுத்தலிற் பயன்யாது?

“ ஊழிந் பெருவலி யாவுளா? மற்றினான்று சூழினும் தான் முந்துறும்.”

காளா :— அந்தோ! ஆபத்தைக்கண்று தெரிந்தும் வெறு மனே செல்வது மகாபாபம்; சமூப்பிராமணன்; என்னால் என்ன செய்ய முடியும்?

அரி :— இவ்வளவு அன்பு கொண்டு விசாரித்தே அடி யேன் செய்த பாக்கிய விசேஷம்தான்; இதனிலும் தாங்கள் என்ன செய்யலாம்? “ நாம் நாம் முன் செய்தவினை தாமே அநுபவிப்பார்.” பூஜ்யரே தங்களை இன்னுரென்று அறிய விரும்புகிறேன்.

காளா :— நான் இந்தக்காசிப்பட்டணத்தில் மணிகர்ணிகா கட்டத்தில் வாழும் ஒரு ஏழை அந்தணன்; காளகண்டன் என்று சொல்வார்கள். [யோசித்துக்கொண்டு] அப்படி எவ்வளவு பொன் கொடுக்க வேண்டி யிருக்கிறது?

அரி :— இலக்கம் வராகன்.

காளா :— அவ்வளவு மொத்தமா? நினைக்கவும் பயமா யிருக்கின்றதே; எப்பொழுது கொடுக்கப்படவேண்டும்?

அரி :— நாளைக்கு.

காளா :— ஆ! அடித்த நாளேயா?

அரி :— ஆம்.

காளா :— ஆயின் செல்வவான்கள் வசிக்கும் வீதிக்குச் சென்று பார்க்கலாகுமே?

அரி:—அடியேனும் ஈற்றுத்தவிடம் இல்லை.

காள:—ஆம், அடிமை கொண்டுதான் என்ன செய் வார்கள். இவனுக்குப் பணிவிடை செய்வதற்கே இன்னே ருத்தரை நியமிக்கவேண்டும்; அதனுற்றுன் ஒருவரும் விரும் பவில்லை போலும்.

அரி:—அப்படி நினைக்கவேண்டாம்; பெண்கள் செய் வதற்குரிய தொழில்கள் பலவற்றையும் குறிப்பினால் அறி ந்து திருத்தமாய்ச் செய்வாள்.

காள:—அடிமை வேலை என்பது மகாகடினம்; சுகத்தி வேயே வளர்ந்திருக்கின்ற இவள், பழக்கமுடையவர்களுக்கும் பயத்தை விளைவிக்கின்ற அந்த வேலையை ஒப்புக்கொள் வது—.

சந்திர:—உத்தமரே, யஜமானத் துரோகம் மகா பாபம் ஆயிற்றே; எப்பொழுதோ செய்த வினையைத்தான் இப்பொழுது அதுபவிக்கிறோமே; அடியாள் கொஞ்சமும் தவறமாட்டேன்.

காள:—ஐக்கிசா, எனக்குத் திரண்ட செல்வம் இருக்கக்கூடாதா? ஒருவர் துயரத்தைக் கேட்டால், கூடுமான வரையில் ஒத்தாசை செய்யவேண்டும் என்பது சாஸ்திரம்; நானே சக்தியற்றவனு யிருக்கிறேன்; ஐயா, இதுகாறும் மெள்ள மெள்ள ஐம்பதினுயிரம் வராகன்தான் சம்பாதித்து வைத்திருக்கிறேன்; அதற்குமேல் என்னிடம் ஒன்றும் அதி கமாகக் கிடையாது; உங்களைப் பார்த்து வெறுமனே செல் வதற்கும் மனம் தாளவில்லை; அஃது உங்களுக்குச் சம்மத மானால் தருகிறேன்; வேலை செய்வதற்கென்று விசாரம் வேண்டாம்; நாங்கள் ஸ்திரீ புருஷர்கள் இரண்டு பெயர்கள்

தான் ; கிடைத்தபொழுது பணத்தைக் கொடுத்து மீட்டுக் கொண்டு செல்லலராம்.

[அரசனும் அரசியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள்.]

சந்திர :—மற்ற ஆப்பதினுயிரத்துக்கு எங்குச் செல்வது ?

அரி :—பிராமண சிரேஷ்டரே, நாங்கள் மிகவும் நொங்கிருக்கிறோம் ; எப்படியாவது கருணை கொண்டு இலாக்ஷ்மி வராகன் அளித்து மானத்தைக் காப்பாற்றினால், எங்களுக்குத் தாய், தந்தை, குரு, தெய்வம் முதலிய யாவரும் தாங்கள்தான் ; அருள் செய்யவேண்டும்.

காள :—என்னிடம் அதனிலும் அதிகமாய் ஒருகாசும் கிடையாதே ; இருந்தால் கொடுத்துவிடுவேன் ; இனிக் குடியிருக்கும் விடுதான் மிச்சம்.

அரி :—நாயகி, அந்தணதிலகர் வாக்கு அறவொழுங்கும் ஆகின்றது ; தவினை இழைத்தபாவியை மனைந்ததற்கு, உன்னை விற்றுக்கொண்டும் பாதி கடன் கொடுக்கிறோம் ; ஒழிந்த பாதியையேனும் நன் கொடுக்காவிட்டால்.—

சந்திர :—நாதா, அடியாள் நங்கள் உடையா ; அதை எவ்விதத்திலும் உபயோகப் படுத்திக்கொள்ளச் சக்கிரவர் த்தி யவர்களுக்குச் சொந்தம் உண்டு.

காள :—ஆ ! ஆ !! சக்கிரவர்த்தியா !!! நானும் முந்தியேயோசித்தேன் ; எந்தநாட்டிற்கு?

[அரசனும் அரசியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள்.]

அரி :— உத்தமரே, இப்பொழுதில்லை ; மன்னிக்கவே ஸ்டும். [மனைவியை நோக்கி] நாயகி ! இந்தக் காசிப் பட்ட ணத்தில், இதனிலும் கேட்பாரைக் காணுமே ; இவ்வளவு தொகை கொடுப்பதாகவேனும் ஒப்புக்கொண்டது நம் பாக் கியம்தான்.

சந்திர :—ஆர், நாங்கள் மிகுந்திருந்தாலாவது அடியாளை மீட்க வகை தேடுவிர்கள்.

அரி :— கடனைக் கொடுக்கக் கதியற்ற உன் நிமித்தம், மனைவி அடிமைப்படுத்திலைக் கண்டும் உன்றயிர் போகாதது ஆச்சரியம்தான் ; நிற்ப்பாக்கியனே ! நீ கல்லினும் வளிய நெஞ்சம் படைத்தவன். [கண்ணீர் சொரிகிழுன்.]

சந்திர :— எனக்கல்லவோ தேற்றரவு சொல்லவேண்டும் ; நாங்கள் வருந்துவதைக் கண்டால், அடியாள் உயிர் பிரிந்துவிடுவதுபோல் இருக்கின்றது ; மேலும் அதிற் பயன் என்ன ? இனியேனும் தங்களை வெறுக்காதிருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

காள :— சுகுணனே, அவன் சொல்வது நியாயமானது தான் ; கடன் முழுமைக்கும் அடிமைப்படுத்தினால், நீ மீட்கார் பிரயத்தனிக்கலாம் ; இப்பொழுதோ மற்றப் பாதிக்கு வகை செய்யவேண்டி யிருக்கிறது ; ஆகவின், மற்றொரு ருவிசை சென்று தெரிவித்துப்பார் ; ஒருகால் இலக்ஷ்ம் வரா கனுங்கே எவ்வேறும் கொள்ளவருவார்கள் ; நான் செல்கிறேன். [செல்கிழுன்.]

அரி :— பூஜயரே, சற்று நிதானிக்கவேண்டும் ; [நிற்கிழுன் ; மனைவியைப் பார்த்து] நாயகி ! கைக்குவாராதபெரிய ஸாபத்தை

நினைந்து, கைக்குக் கிடைத்த இதனையும் இகழுந்துவிடுவது அழகல்லவென்று நினைக்கிறேன்.

**சந்திர:**—என்ன செய்யலாம்; சரி, கடவுள் சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டியதுதான்; பெற்றுக் கொள்ளுங்கள்.

**அரி:**—குருடன் கைக்கோல் போலச் சமயத்தில் உதவி புரியவந்த என் குலதெய்வமே, ஐம்பதினுயிரம் பொன்னை அங்கீரிக்கிறேன்; இனித் தங்கள் அடிக்கமலமே எங்களுக்கு அடைக்கலாலயம்; இவளால் செய்து நிறைவேற்றப்படும் தங்கள் உரிமைப் பணிவிழுட்களில் எதேனும் தவறுகள் காணப்பட்டாலும், கடவுள் அருள்முகம் நோக்கி அதனை மன்னிக்கப் பிரார்த்திக்கிறேன்.

**காள:**—சுகுணனே, உங்கள் அன்பையும் துன்பையும் கண்டு ஆற்றமுடியாது கொள்கிறேனே யன்றி அடிமையை வேண்டிக் கொள்கின்றேன் இல்லை; ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்; சவுகரியமானால் நீயும் வந்திருக்கலாம்.

**அரி:**—தாங்கள் கூறியதே எனக்குப் போதுமானது; உயர் குலத்தவர்; பொறுமைக் கடல்; ஞானசுவரூபி; மனைவி யை ஒப்புவிக்கின்றோம் என்ற வருத்தமும் இனி எனக்கில்லை.

**காள:**—நாழிகை கழிகின்றது; இந்தா, பெற்றுக்கொள்! [கொடுக்கிறுன்; கொள்கிறுன்.] சரியாயிருக்கின்றதா? இனிகான் சென்று வருகிறேன்.

**சந்திர:**—அடக்குமுந்தாய்! உன்னையும் பிரிந்து செல்கின்றேனே; [முத்தம் கொள்கிறுன்]

**லோகி:**—அம்மா! ஏன் பிரியவேண்டும்? நானும் வரு

சந்திர:—கண்மலை! நான் அந்தணர்பிள் செல்கிறேன்; நீ உன் தந்தையோடு இரு; உன்னைக் காப்பாற்ற முடியாத வளாயிருக்கிறேன்.

காள:—பிள்ளாய்! நீ பிரியவேண்டாம்; நீயும் உன் அன்னையுடன்வா! [அரசனை நோக்கி] இவளைக் காப்பாற்ற உன்னால் முடியாது; ஆதலின் நாயுடன் இருக்கட்டு! [அரசனும் அரசியும் ஒருவரை யொருவர் பார்க்கிறார்கள்]

சந்திர:—நாதா, தங்கள் வருக்தத்தில் குழந்தையை எப்படிக் கவனிக்க முடியும்? அவரும் வரச்சொல்கிறூர்; அழைக்குதுச் செல்கிறேனே?

அரி:—செல்வமே, நாயுடன் செல்வப் போகிறோ? [தழுவிக்கொண்டு உச்சியை முகருகிறார்.]

லோகி:—தந்தையே, நாங்கள் வரவில்லையோ?

அரி:—பிராமணரை அனுப்பிவிட்டு வருகிறேன்; நீ இப்பொழுது அம்மாஞ்சன் செல்.

லோகி:—ஆனால்; செல்கிறேன்.

காள:—சுகுணனே, சென்ற வருகிறேன். [நடக்கிறார்.]

சந்திர:—நாதா, மகனை நினைந்தேனும் மகாபாடியாகிய இந்த அடியாளை மறந்துவிடாதிருக்கக் கேட்டுக் கொள்கிறேன். [வணங்குகிறார்.]

அரி.—ஆ! விதியே!! [வஸ்திரத்தினால் முகத்தை மூடிக்கொள்கிறார்.]

சந்திர:—தெய்வமே, கானகம்சென்றாலும் காய், இலை திண்ணாலும் காதலனுடன் இருக்கிறோம் என்று களித்திருந்தேனே; அந்த அமைதியையும் அகற்றிவிட்டாய்; இனி யாவர் முகத்தைக்கண்டு துக்கத்தை ஆற்றிக்கொள்ளப் போகிறேன். [அரசன் காத்தைப் பற்றிக்கொண்டு] அவனிபாக

ஞக்கு அபயம் அளித்து விளக்கிய இந்தக் கரத்தை இனி என்று காண்பேன்; உயிரைப் பிரிந்து செல்லும் உடல் எங்கும் இல்லையே. [கரத்தைக் கண்ணரால் கழுவுகிறீர்கள்.]

அரி:—அவரக்கணமும் பிரிந்தறியாத ஆருமிரக் காத வியையும்—அந்தோ! கஷ்டகாலமே! இன்னும் எங்களை எந்தக் கோலம் காண இருக்கின்றுயோ? அறிகிலேன்.

சந்திர:—பிராண நாதா, அதோ சென்றுவிட்டார், விடைதாருக்கள். [வணங்குகிறீர்கள்.]

அரி:—இந்தக் கொடியவனை வணக்கவும் வேண்டுமா? [முகத்தில் அறைந்துகொள்கிறீர்கள்.]

சந்திர:—கண்மணி! வா, செல்லவார்.

லோகி:—தந்தையே, இயரை அனுப்பிமதும் வந்து விடுகின்றிர்களா?

அரி:—[தனக்குள்.] என் நிலைமை எனக்கே தெரியவில்லையே, மற்றப்பாதியையும் சேகரிக்கவேண்டும். [வெளியில்.] வந்து விடுகிறேனப்பா! அம்மாள் சொல்லும் வண்ணம் நடந்துகொண்டிரு.

லோகி:—அப்படியே செய்கிறேன். [தாயைத்தொடரு

சந்திர:—[சிறிதுசென்றதும் திரும்பி] பிராணநாதா, கடன் கொடுத்த பின்பேனும் கவனம் இருக்கவேண்டும்; எப்படி இருக்கப் போகிறேனோ? [மகனுடன் மறைகிறீர்கள்.]

அரி:—ஜகத்சா, [உட்காருகிறீர்கள்.] நடுக்கடலில் சுழற் கலம் என்ன, நாற்புறமும் துன்பத்தால் நெருக்கப் படுகிறேன்; பிரிந்தமனைவிக்கா, அடைந்த துயருக்கா, ஒழிந்த பொன்னுக்கா, எதற்கென்று விசனப்படுவேன்; ஹருதயே சுவரி! இந்தப் பாபியின் மனத்தில் உன்னைப் பிரிந்த

பின்புதான் உன் பெருங்குணங்கள் பசுமரத்தாணிபோல ஒவ்வொன்றைய் அழுந்துகின்றது. [எழுந்திருக்கிறோன்.]

உன்னைத்தொலைத்த எனக்கும் நற்கதியா? [காத்தைப் பார்க்கிறோன்.] அந்தோ! கொடுங்கரமே, உன்னையே பற்றிய மதிநயன் மகனை அடிமைப் படித்தியதுமான்றிப், பொன்யும் பெற்றுக்கொண்டு விட்டாரே; [பூமியில் அறைகிறோன்.] இன்னும் எவ்வெவற்றைக் கூசாது பெறப் போகின்ற யோ? உன்னைப் பார்க்கும் பயமாயிருக்கிறது; [கையைத் தொங்கவிடுகிறோன்.] ஓ! தெரிக்குவிட்டது; கரம்தானே; அன் பின் பெருமை உனக்கு எப்படித் தெரியும்? [யோசிக்கிறோன்.] பொன்னை மாத்திரமாவது அளிக்குவிட்டால் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்; அவர் அங்குக் காத்துக்கொண்டிருப்பார்; தீரச்சுகா, உன்னையே நம்பிச் செல்கிறேன். [மறைகிறோன்.]

### களம் 3.

இடம்:—தபோவனம்.

காலம்:—காலை.

[விசவாமித்திரனும் காத்யாயனனும் பிரவேசிக்கிறார்கள்.]

விசவாமித்திரன்:—முழுவதும் பெற்றுக்கொண்டுவிட டாயா?

காத்யாயன்:—ஆம்.

விசவா:—தவணை எப்படி?

காத்யா:—[தனக்குள்.] இன்னமும் வருத்தப்படுத்துவதற்கா? [வெளியில்.] விமிஷமும் அதிகப்படவில்லை.

விச:—கொடுத்தவிதம்?

காத்யா :— அடிமை முன்னிலையில்.

விசுவா :— [திகைப்புடன்] ஆ ! அடிமையா ? யாவரை அடிமைப் படுத்தினான் ?

காத்யா :— தன்முதல் யாவரையும்.

விசுவா :— ஆ ! நண்ணையும் அடிமைப்படுத்திக் கொண் டுவிட்டானு ? இப்படி வரும் என்று தெரிந்தால் வேண்டாம் என்றே மறுத்திருப்பேன் ; யாவர்க்கு அடிமை ?

காத்யா :— [தனக்குள்.] இல்லாவிட்டால் காசிப் பட்ட ணைத்தில் புதையல் எடுத்துத் தருவார் என்று நினைத்திருக்கார் போலும் ; [வெளியில்.] மனைவியும் மகனும் காளகண்டன் என்ற ஒரு அந்தணானுக்கு ; தான் விரபாகு வென்னும் ஒரு— [தயங்குகிறுன்.]

விசுவா :— என்ன இழுக்கின்றாயே ; யாரவன் ?

காத்யா :— சுடுகாடு காக்கும் ஒரு சண்டாளன்.

விசுவா :— பறையனு ; பறையனு !! வெட்கமாயிருக்கின்றதே ; நீ ஒரு பயனற்றவன் ; சக்கிரவர்த்தி ; கொஞ்சமும் இங்கிதம் தெரிவதில்லை ; வன் பெற்றுக்கொள்ளவேண்டும் ? வந்துவிடக்கூடாதா ?

காத்யா :— [தனக்குள்.] வந்துவிட்டால் நாலும் அரிச்சக்கிரன்தான் ; [வெளியில்.] தவணை கழிந்தால் வந்துவிட்டிருக்கலாம்.

விசுவா :— ஒன்றும் நன்றாயிருக்கவில்லை ; சண்டாளனுக்கு அடிமைப் படுவதைக் கண்டும்.

காத்யா :— அடியேன் இரக்கத்திற் பயன் இல்லையே ; என்னுடையதா யிருந்தால்—

விசுவா :—சரி, இனி அதைப்பற்றி என்ன? காரியம் முடிந்துவிட்டது. [யோசிக்கிறார்.] இருவரும் அடிமைப்பட்டு வாணேன்?

காத்யா :—மனைவியையும் மகனையும் ஓம்பதினுயிரம் பொன்னுக்குத்தான் அந்தனர் அடிமைகொண்டார்.

விசுவா :—என்னைப்பற்றி விரம்பவும் தாவித்திருப்பார்கள்; சந்தேகமே இல்லை.

காத்யா :—சிவசுவா! ஒருபோழ்தும் இல்லை.

விசுவா :—என்ன இல்லை? மனவருத்தமே இல்லையா?

காத்யா :—[தனக்குள்.] ஆம், ‘குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கின்றது’ [வெளியில்.] நங்களைப் பற்றி இல்லை என்று சொன்னேன்.

விசுவா :—பின்பு யாவரைப்பற்றி?

காத்யா :—தங்கள் விதியின் கொடுமையை நொந்துகொண்டார்கள்.

விசுவா :—அதற்கும் நான்றுனே முதற்காரணம்.

காத்யா :—[தனக்குள்.] அது வெளிப்படைதான்.

விசுவா :—நான் என்ன செய்யட்டும்; அரசு முதலிய வற்றை ஒப்புக் கொள்ளும்படி அப்பொழுதே சொல்லியிருக்கிறேன்; ஊட்டுவார்களா என்ன?

காத்யா :—[தனக்குள்.] அந்தப்பெண்களை மனம் புரிவதானால் ஒப்புக்கொண்டுதான் இருக்கலாம்; [வெளியில்.] தானம் கொடுத்ததனால் மறுத்துவிட்டார் போலும்; நவீனக்குள் அபாயமின்றிப் போய்ச்சேருவதே அரியதாய்விட்டதாம்.

விசுவா :—ஏன்? ஏன்?

**காத்யா:** — எத்தனையோ பேராளங்களும் பைசாசங்க ஞம் குறுக்கிட்டனவாம் ; முடிவில், நெருப்பாற்றையும் கடங்குதுசெல்ல நேரிட்டதென்று சொன்னார்கள்.

**விசுவா:** — பேதாளங்களாவது, நெருப்பாறுவது ; எல்லாம் ஆச்சரியமாக வல்லவோ இருக்கின்றது ; காசிப்பட்டணத்தின் வழியில் இவைகள் ஏது ?

**காத்யா:** — [தனக்குன்.] செய்வதையும் நன்றாய்ச் செய்து விட்டு இப்பொழுது ஒப்பாரிவைத்து நடிக்கிறோர். [வெளியில்.] உண்மையில் இருந்தனவாம்.

**விசுவா:** — அந்தோ ! பரிதாபம் ; எப்படிச் சகித்தார்களோ ? கேட்டதற்கே வருத்தமாயிருக்கிறது ; சக்கிரவர்த்தியாயிற்றே ; என்ன வேலைதான் செய்யமுடியும் ?

**காத்யா:** — [தனக்குன்.] இவருக்கு ஒன்றுமே தெரியாது ; [வெளியில்.] அடிமைப்பட்டபின்பு எல்லாவேலையும் செய்ய வேண்டியது தான் ; சுடுகாடு காத்துவருகிறோர்.

**விசுவா:** — சிவசிவா ! [காதைப் பொத்திக்கொள்கிறுன்.] வெளியிற் சொல்லாதே.

**காத்யா:** — [தனக்குன்.] இந்தப் பொய்ந்தடிப்பிற் பயன் என்ன? மநோரதம் நன்றாய்நிறைவேறிவிட்டது ; [வெளியில்] விதியைக் கடக்க யாவரால் முடியும் ?

**விசுவா:** — இன்று காலைமுதல் கஷ்டங்களையே கேட்டு வருகிறேன். [யோசிக்கிறுன்.] கடைசியில் என்ன சொன்னார்கள்?

**காத்யா:** — [தனக்குன்.] இன்னமும் கொடுமைப்படுத்தச் சொன்னார்கள் ; [வெளியில்.] அரசனும் அரசியும், ‘தங்கள் கருணை மாறுதிருக்க வேண்டும்’ என்று வந்தனம் செய்து கேட்குக்கொண்டார்கள்.

விசுவா:—நல்லவர்கள் தாம்; நாம் என்ன செய்யலாம்; சரி, பொன்னை எங்கு வைத்திருக்கிறோம்?

காத்யா:—இங்குத்தான், ஆச்சிராமத்தில்.

விசுவா:—அவற்றை அயோத்திக்கு அனுப்பிவிடு; அரசனைப்பற்றி நன்றாய் யோசிக்கவேண்டும்.

காத்யா:—[தனக்குள்.] ஏன்டே இவ்வளவு துன்பமும் போதாதன்று? [வெளியில்.] எதற்காக?

விசுவா:—மீட்கும் உராயக்கைத்தப்பற்றி; [யோசனையை அபிநியித்து.] சரி, நீ செல்.

காத்யா:—[தனக்குள்.] உங்கள் யோசனை அவர் கேஷமத் துக்கென்று ஏற்படவில்லை; ‘திக்கற்றவனுக்குத் தெய்வம் தான் துணைசெய்ய வேண்டும்’. [வெளியில்.] வந்தனார் [மறைகிறேன்.]

விசுவா:—[உலாவுகிறேன்.] என்ன பெற்றுமை; என்ன அடக்கம்; அந்தோ! சாமானிய மனிதனும் செய்யச் சங்கோஜிக்கின்ற பின்மக்கு தொழிலில் ஒரு சக்கிரவர்த்தி, சகஜ மாய்ச் செய்துவருகிறேன்; இதனிலும் வேறு என்ன மானக் கேடு வேண்டியிருக்கின்றது; எது, ஒன்றும் தோன்றவில்லை. “தீர்வரும் இன்னல் தம்மைச் செய்யினும் செய்ய சிந்தை; பேரரு ஸாளர் தத்தம் செய்கையிற் பிழைப்ப துண்டோ? கார்வரை நிறுத்தித் தன்னைக் கண்ணமுக் கலக்கக் கண்டும் ஆர்கலி அமரர் உம்ய அமிழ்து பண்டனித்த தன்டே”

இது சிச்சயம்தான்; [யோசிக்கிறேன்.] ஆதிமுதல் அந்தப் பாவி வசிஷ்டனே நமக்குப் பெரும் சத்துருவாய்விட்டான்; அரசைத் தொலைத்தான்; ஆசை மக்களைத் தொலைத்தான்; அரும் தவங்களைத் தொலைத்தான், ஒன்று, இரண்டா! எத் தனை பென்றுதான் நீக்குவது; அவனுடன் அல்லற்பட முடி

யவேயில்லை; சிலந்தி தான் கட்டிய வலைநடுவில் சுகமாயிருப் பதுபோல நிச்சிந்தையாயிருக்கிறான்; கொஞ்சமும் கவலை கிடையாது; விசுவாமித்திரன் பங்குக்கு அவன் என்றும் தூமகேதுதான்; [பயன்ற குறிப்புடன்] அவன் என்ன செய் தான்; நாமே சணப்பன் விட்டுக் கோழியாயினோம்; கால சுக்கிரத்தின் வசப்படாதவர் யார்? [உலாவுகிறான்.] நவைன கடக்கவேன்று செய்த உபரயங்களில் ஒன்றும் பயன்படவில்லை; [ஆள்காட்டி விரலைப் பார்த்துக்கொண்டு] ஒரு பெண், ஒரு பெண்; அரசுசுகம் அனுபவித்தவன்; அந்தப்புரத்திலே யே இருந்தவன்; காட்டில், காரிருளில், பேதாளங்களைப் பார்த்தும் பயப்படவில்லையே; [முக்கிண்மீது விரலை வைக்கி ருன்.] தாவிதாஸர்களாக அல்லவோ மதித்து விட்டாள்; நெருப்பாறு; கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு வந்தது; ஒரு நீராற்றளவும் நினைக்கவில்லையே; இப்பொழுதும் உடல் நடங்குகின்றது; [உலாவுகிறான்; கணத்துக்கொண்டு.] சந்திரமதி! ஆகட்டும்!! உன் தைரியமும், உன் கணவன் தைரியமும்—அறிகிறேன்; [தலையை ஆட்டுகிறான்.] அடிமைப்பட்டதனுலேயே யாவும் முடிந்துவிட்டதென்று நினைக்கிறீர்கள் போலும்; இனியல்லவோ இருக்கின்றது; உத்தேசம் அடிமை அன்று; பொய்புகலச் செய்வது; அதுமுடியுந்தனையும் உங்கள் கஷ்டமும் முடியாது; [கருணையை அபிநியித்து.] அந்தோ! ஏன் வருந்து கின்றீர்கள்? ஒருகால் கஷ்டத்தைப்பார்த்து விட்டு விடுவான் என்று நினைத்திருக்கலாம்; ‘ஓ! ஓ! இனி நினைக்க வேண்டாம்; எவரும் தான் சாக மருந்துண்ணமாட்டார்கள்; [உலாவுகிறான்.] இன்றளவும் விசுவாமித்திரன் உயர்ந்தே வந்திருக்கிறான்; இனி, அந்தப் பஞ்சை வசிஷ்டத்துக்கும், பினம் சுட்டுப் பொசுக்கும் பயனற்ற உனக்குமா தாழுப்போகிறான்?

கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா? என்னை இவ்வளவு வருத்தங்களுக்கு உள்ளாக்கிவைத்த உன்னை—பிழிந்து சாறு எடுத்து விடுகிறேன்; [கையைக் கட்டிக்கொள்கிறேன்.] ஆயிரம் யானைகளை அரைக்கணத்தில் அதப்படுத்திவந்த ஒரு சிங்கம், அற்பச் சிலந்தி வலையில் அகப்பட்டு விழிக்க ஸாயிற்று; ஆ! என்ன மானக்கேடு; [கையைப் பிசைகிறேன்.] விசவாமித்திரன் கோபம் விண்போகாது; அதிருஷ்ட ஹீனஞ்சிய அரிச்சந்திரா! ஒரு பொய் சொல்லிவிட்டால் எல்லாவுலகங்களும் உனக்குச் சொந்தமாய் விடும்; இந்திர ஜையும் கால்வருடச் செய்கிறேன்; பல சொல்லிப் பயன் என்ன? விசவாமித்திரனே உனக்கு அடிமைபாய் விடுகிறேன். [யோசிக்கிறேன்.] இன்னமும் பார்க்கலாம். [காத்யாயன் வருகிறேன்.] என்ன; என்ன சங்கதி?

காத்யா:—அயோத்தியிலிருந்து தாதன் வந்திருக்கிறேன்.

விசவா:—எங்கு?

காத்யா:—ஆச்சிரமத்தில்.

விசவா:—என்னவாம்?

காத்யா:—சத்தியகிர்த்தி யவர்கள் ஸ்ரீமுகம் அனுப்பி பிருக்கிறார்களாம்.

விசவா:—[தனக்குள்.] எல்லாவற்றைக் காட்டிலும் இராஜ்யக்கவலை இப்பொழுது பெரியதாய் விட்டது; என்ன கொண்டு வந்திருக்கிறேனோ; [வெளியில்.] வா; செல்லலாம். [இருவரும் மறைகிறார்கள்.]

### களம் 4.

இடம் :—வனத்தின் ஒருபாகம்.

காலம் :—மாலை.

[வசிஷ்டன் பிரவேசிக்கிறார்கள்.]

வசிஷ்டன் :—விஸாசாலங்கர பூதமான இராஜதானி சிறிதும் பொலிவின்றி மழுங்கிக்கிடக்கின்றது; இராஜ்ய வகுமி நிராதரவாயிருக்கிறார்கள்; வசிஷ்டனும் விசுவாமித்திரனும் செய்துகொண்ட சபதத்துக்கு அரிச்சந்திரன் அவஸ்தை படவேண்டியிருக்கிறது; [உலாவுகிறார்கள்.] அந்தணானுக்கு அடிமைப்படுத்தியது பெரிதன்று; அசேதனன், கோமாமஸ் பக்ஷனி, சண்டாளன்; அடிமைப்பட்டதுமன்றி, அந்தோ! சுடுகாடு காக்கவும் தலைப்பட்டுவிட்டான்; என்ன செய்யலாம்; அன்று புகழாவிட்டால் இவ்வளவு அநர்த்தங்களுக்கும் இடம் இல்லை; ஆம், இஃதெங்கனம் பிழையாகும்? உண்மையை உரைக்கமாட்டார்களோ? [யோசிக்கிறார்கள்.] புகழும் அநர்த்தத்துக்கு ஹேதுதான்.

“இகழும் முகுந்தனும் இறைவனே இழிதகவுற இடும்பையில் தங்கும் நீர்மையால் உகலரும் செல்வத்தை உடம்பை அல்லது புகழினை விரும்பலும் போதத் துன்பமே.”

எப்படித் தெரியும்? இப்பொழுதோ ஒன்றும் சொல்வதற்கில்லை; இஞ்சி தின்ற குரங்காம் இருக்கிறோம்; [உலாவுகிறார்கள்.] மிகவும் கோபக்காரன்; நிதானம் என்பது கொஞ்சமும் கிடையாது; என்ன சுகம் கண்டான்; ஊன் உறக்கமும் இல்லாமல் உழைத்து வருகிறோன்; தவங்களைக் கணக்கின்றிப் பாழ்ப்படுத்துவதுதான் மிச்சம்; முடிவு மாத்திரம்

தெரியவில்லை; அரசகாரியங்கள் பலவும் அமைச்சன் தலையில் சுமந்தன; சாபத்துக்குப் பயந்து உழைக்கின்றார்களோ யன்றி, உண்மையில் உழைக்கின்றவர் ஒருவரும் இல்லை; [யோசிக்கிறோன்.] சாஞ்சுவத்தரசன் வடக்கில் போருக்கு வந்திருக்கின்றனம்; ஆம், சமயத்தை எதிர்பார்ப்பது யாவர்க்கும் சகஜம்தான்; [உலாவுகிறோன்.] வந்தால் என்ன? வெற்றி என்பது வாரிக்கொண்டுபோகும் பொருள் அன்று; உதிரப் பெருக்கின் முன்னிலையில் உண்டாகக்கூடியது; இந்த அற்பத்துக்கெல்லாம் இடம் கொடுக்கமாட்டான்; வடக்கெல்லையில் நிரம்பிய படைகள் இருக்கின்றன; [பயன்ற குறிப்புடன்.] இருந்தால் என்ன?

“நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானே  
தலைமக்கள் இல்லை இல்.”

என்னவோ! செனுபதியும் அவ்விடத்தில்தான் இருக்கிறோன்; [யோசிக்கிறோன்.] இப்பொழுது அரசனுக்குக் கிரகம் போதாது; இத்துணை வருத்தங்களும் அதன் குரூரத்தினால் தான்; சாந்தி செய்வதைத் தவிர்த்து நம்மால் என்ன செய்யமுடியும்? கடவுள்தான் கருணை செய்யவேண்டும். [பாடுகிறோன்.]

“நற்பதத்தார் நற்பதமே! ஞானமூர்த்தி!

நலஞ்சுடரே! நால்வேதத் தப்பால் நின்ற  
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற  
சொலற்கரிய சூழலாய்! இது உன் நன்மை  
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சம் தன்னுள்  
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற  
கற்பகமே! யான் உன்னை விடுவேன் அல்லேன்  
கனகமா மனி நிற்த்தெங் கடவுளானே.”

ஐகத்சா, அரசனுக்கு மங்களம் உண்டாகவேண்டி வணங்கு

கிரேன் ; [வணங்குகிறோன்.] இப்பொழுது என்ன செய்யவேண்டும் ? [யோசிக்கிறோன்.] எல்லாவற்றிற்கும் கங்கைக்குச் செல்லலாம் ! காலாதீதம் ஆகின்றது. [மறைகிறோன்.]

### களம் 5.

இடம் :—சத்தியகீர்த்தி அரண்மனையின் ஒரு அறை.

காலம் :—நண்பகல்.

[சத்தியகீர்த்தி யோசனையோடு பிரவேசிக்கிறோன்.]

சத்தியகீர்த்தி :—இலக்ஷம் வராகன் ; இஃது எதுவாயிருக்கலாம் ; சக்கிரவர்த்தியவர்கள்தான் தகவினை செலுத்தவேண்டும் ; அதற்குள் தவணை முடிந்து விட்டதோடு [விரலை விட்டு என்னுகிறோன்.] சரி, அதுதான் ; சந்தேகமேயில்லை ; முன் பின் அறியாத காசிப் பட்டணம்; இவ்வளவு பெரிய தொகையைச் சேகரித்தது எப்படி? [உலாவுகிறோன்.] பிரதாபருத்திரர் ; ஒரு கால—எது? அவருக்கு எப்படித் தெரியும்? [பயன்ற குறிப்புடன்.] தெரியவிடமாட்டார்; ஆபரணங்களையும் இங்கேயே விநியோகப்படுத்திவிட்டார்கள் ; கிடைத்தவிதம்? அதுதான் தெரியவில்லை ; அகில பூமண்டலத்துக்கும் அதிபதியாகிய சக்கிரவர்த்தி, அருமை மகனுடன் மனைவி பின் தொடர, அந்தோ! [தலையில் அடித்துக்கொள்கிறோன்.] அரண்யம் தொலைந்தாலும் சிறிது ஆறுதலாயிருக்குமே ; தன் பாதுகையைத் தாங்கிக்கொண்டு திரியும் ஒரு அற்ப அரசன் பட்டணத்தில், தெருத்தெருவாய், [யோசிக்கிறோன்.] அந்தவராகன் இல்லாமல் எங்குக் குறைந்துபோய் விட்டது ; கொஞ்சமும் குறைக்கவே முடியாதாம் ; என்ன நிர்த்தாக்ஷண்யம் ; பிரமரிவிப் பட்டமும் பெற்றிருக்கிறோர்;

“அந்தனர் என்போர் அறவோர் மற்றொவையிர்க்கும் செந்தன்மை பூண்டொழுக வான்.”

‘அரசர்க்குச் சுகாயம் செய்கின்றவர்கள் தண்டிக்கப்படுவார்கள்?’ இயற்கைக் குணம் என்றும் மாற்மாட்டாது; விலகித் தொலைவுதற்கும் வழியில்லையே; சரிப்படாதாம்; என்ன சரி ப்படாது! பசுவின் மதியை அறுத்துப் பால் கொள்ளப் பார்க்கிறோர்; [உலாவுகிறோன்.] இரகசியமாய் விசாரித்தால்— திரிகாலக் கியானி; பிசகு, பிசகு; முக்காலும் பிசகுதான்; [சேவகங்குவன் பிரவேசித்து வணங்குகிறோன்.] என்ன சங்கதி?

**சேவகன்:**—சேனாதிபதியவர்கள் வந்திருக்கிறார்கள்.

**சத்திய:**—வரச்சொல். [வணங்கிச் செல்கிறோன்.] நல்ல சமயம்தான். விசேஷம் ஏதேனும் தெரிந்திருக்கலாம்; வரட்டும்; [விக்கிரமகேது வருகிறோன்.] வாருங்கள், வாருங்கள்; எப்பொழுது?

**விக்கிரம:**—காலைதான் வந்தேன்.

**சத்திய:**—உட்காருங்கள்; [ஒரு ஆசனத்தைக் காட்டுகிறோன்; உட்காருகிறோன்.] தேக்ககம் ஒன்றும் சூறையில்லையே;

**விக்கிரம:**—உடல் நன்றாயிருந்தால்தானே துக்கங்களுக்கு அநுசூலமாகும்!

**சத்திய:**—இராஜ்ய கேஷமங்கள் எப்படி?

**விக்கிரம:**—இவ்விடத்துக்குத் தெரியாதது என்ன எனக்குத் தெரியப்போகின்றது?

**சத்திய:**—அதற்கல்ல; புதிய அரசரைப்பற்றி ஜனங்கள் அபிப்பிராயத்தை வினாவினேன்.

**விக்கிரம:**—எனக்குத் தெரிந்தவரையில் சந்தோஷிக்கின்றவர் இல்லை.

**சத்திய:**—இத்தனைக்கும் இவர் கொஞ்சமும் இராஜ்யத்துக்கு அக்கிரமம் செய்யவில்லை; பழயவரசர் நிதியை யும் ஒழுங்களையும்தான் என்னை அநுசரிக்கக் கட்டளையிட்டிருக்கிறார்.

**விக்கிரம:**—பொது ஜனங்களின் விருப்பு வெறுப்புக்க ஞக்கு வரியொழுங்குகளே காரணம் ஆகமாட்டா; நிரப்பா தியான நம் அரசரிடத்தில் அவர் நடந்துகொண்ட—.

**சத்திய:**—ஆம், நீங்கள் சொல்வது நியாயம்தான்.

**விக்கிரம:**—ஒரு நாளாவது கொலுவுக்குவந்து இராஜ காரியங்களைக் கவனித்தால்—.

**சத்திய:**—அஃது எனக்கும் ஆச்சரியம்தான்; எதை எழுதி யனுப்பினாலும் ‘பழய வழக்கம்போற் செய்க; எனக்கு வேலை இருக்கிறது’ என்று பதில் எழுதுகிறார்.

**விக்கிரம:**—முந்தியும் ஒரு நாள் சொல்லியிருக்கின்றீர்கள்; உன்மத்தம் பிடித்தவர்களைப்போல் எப்பொழுதும் யோசித்துக்கொண்டே மிருக்கிறாம்.

**சத்திய:**—இவ்விஷயத்தில் அவருக்கும் சுகம் இருப்பதாய்த் தெரியவில்லை.

**விக்கிரம:**—இரண்டு தினங்களுக்குமுன்பு அரண்யத்தில் சிலவிஷயங்கள் தெரிந்தன; அதுமுதல் ஒன்றும் தோன்றவே யில்லை.

**சத்திய:**—எனக்கும் இப்பொழுதுதான் விளங்குகின்றது; தாங்கள் கலிங்கம் செல்வதாய் எழுதியனுப்பவில்லை?

**விக்கிரம:**—ஆம், உண்மைதான்; நைமிசத்தில் ஒரு நாள் தங்களேரிட்டது; அங்குச் சில முனிவர்கள் தங்களுக்குள் என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள்; வதாகிருக்கும் இருந்ததனால், அவர்கள் கவனிக்கமுடியவில்லை.

**சத்திய:**—என்ன, என்ன சங்கதி?

**விக்கிரம:**—மகா முனிவரால் பொக்கிஷத்துக்குப் பணம் ஏதாவது சமீபத்தில் அனுப்பப்பட்டதா?

**சத்திய:**—[தனக்குள்.] நம் உத்தேசத்துக்கு ஒரு வழி கிடைக்கும்போல் இருக்கிறது. [வெளியில்.] நானும் அதை

ப்பற்றியே இப்பொழுது யோசித்துக்கொண்டிருந்தேன் ; நேற்றுத்தான் காத்மாவனர் இலக்ஷ்மி பொன் கொண்டு வந்தார்.

**விக்கிரம :**—வருவாய்க்குக் காரணம் தெரிவிக்கப்பட்டதா?

**சத்திய :**—இல்லை; இதற்கென்ன தெரிந்ததுதானே ; சக்கிரவர்த்தி யவர்கள் அளிக்கவேண்டிய தக்கிலேப் பொன் னுயிருக்கவேண்டும்.

**விக்கிரம :**—உண்மைதான் ; காசிப்பட்டணத்தில் அரசப் பெருமாட்டியையும் இளவரசரையும், [தயங்குகிறீர்கள்.]

**சத்திய :**—என்ன தயங்குகின்றீர்களே ?

**விக்கிரம :**—ஐம்பதினாறு பொன் னுக்கு யாவருக்கோ அடிமைப்படுத்தி—[சத்தியகீர்த்தி மூர்ச்சிக்கிறீர்கள்.] இவர் இங்ஙனம் ஆவார் என்று முன்னமே தெரிந்ததான் [பனிசீர் தெளித்துவிசிறிக்கொண்டே தனக்குள்.] நாம் என்ன செய்யலாம் ; சொல்லாதிருக்க முடியுமோ? இன்னும் அரசர்சங்கதிபைக் கேள் வியுற்றால், [சத்திய கீர்த்தி சிறிது மூர்ச்சை தெளித்துக்கொண்டே] ஐயோ! உயிர்—[கண்களை மூடுகிறீர்கள் ; பனிசீரால் கண்களைத்துடைத்து விசிறிக்கொண்டே வெளியில்.] மனத்தை இவ்வளவு இளக்கச் செய்து விடுகின்றீர்களே? தெரியப்படுத்திக்கொண்டு எழுந்திருங்கள். [மென்ன எழுந்து உடனாருகிறீர்கள்.]

**சத்திய :**—இத்தனை பெயரும் அரண்மையில் அரசுகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் ; தனக்கு எத்தனையோ இராஜ மகிழிகள் அடியில் விழுந்து பணிவிடைப்புரிந்து வந்த அரசப் பெருமாட்டி பிறருக்கு அடிமைவேலை செய்து வருகிறோர்! மகரிவியே, நங்கள் மனம் இப்பொழுதாவது குளிரட்டும் ; இவ்வளவு துக்கங்களைக் கேட்டும், என்பிராணன் இன்னமூட்ட இருக்க விரும்புகின்றது. [முகத்தில்

அதைக்கு கொள்கிறோன்.]<sup>4</sup> அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல் உற்றுழித்தீர்வார்” என்பது எங்களிடத்தில் உண்மையானதுதான்; விக்கிரமகேது அவர்களே, இனி அரைக்கணமும் எனக்கு இங்கிருக்க முடியாது; அவர் என்ன வேண்டுமானாலும் சபிக்கட்டும்; அவர்கள் செய்வேண்டிய அடிமைவேலைகளை நான் செய்துகொண்டு காலத்தைக் கழிக்கிறேன்; விசுவாமித்திரருக்கு இப்பொழுதே—

**விக்கிரம :**—தாங்கள் இப்பொழுது விலகவே கூடாது.

**சத்திய :**—[திகைத்துக்கொண்டு தனக்குள்.] நம்மைப்போல் இவரும் அபிப்பிராயப் படுகிறார்; இன்னமும் விசாரிப் போம்; [வெளியில்.] உங்கள் வசனம் ஒன்றும் எனக்குப் பிழக்கவில்லை; சரி, அவர்கள் இன்னும் என்ன சொல்லிக்கொண்டார்கள்?

**விக்கிரம :**—சக்கிரவர்த்தியவர்கள் வருந்தனையும், தங்களால் நான் இராஜ்யம்——

**சத்திய :**—என்ன! என்ன!! சக்கிரவர்த்தியவர்களா?

**விக்கிரம :**—ஆம், ஆம்; சீக்கிரம் வந்துவிடுவார்களாம்.

**சத்திய :**—இது நம்பக்கூடிய விஷயம் அல்லவே?

**விக்கிரம :**—நிச்சயமாய் நம்பலாம்; அவர்கள் வசனத்தில், [நாற்புறமும் பார்க்கிறோன்.] விசுவாமித்திரர் என்னவோ ஒன்றைச் சாதிப்பதற்காகச் சக்கிரவர்த்தியவர்களை வருத்தி வருவதாய்த் தெரிகின்றது.

**சத்திய :**—[தனக்குள்.] நம் உத்தேசம் சரிதான்; [வெளியில்.] எனக்கும் ஒருவாறு படுகின்றது; முந்தி ஒரு சமயம் ‘நான் விலகவேண்டும்’ என்று எழுதியதற்கு ‘நீ விரும்பப்க்கூடிய சக்கிரவர்த்தி ஒருவரைக் கொண்டுவருகிறேன்; அது காறும் நீ விலகக்கூடாது’ என்று எழுதியிருக்கிறார்.

விக்கிரம :—அது நிச்சயமாகவே இருக்கலாம் ; தன் காரியங்கித்தம் தேவர்களையும் வாவல் கொள்ளுகின்றாராம் ; தவந்கள் கணக்கின்றிச் செலவு செய்யப்படுகின்றனவாம்.

சத்திய :—அப்படியா ? [முக்கிண்மீதுவிரலை வைக்கிறேன்.] ஆனால், அந்தக் காரியம், மிகவும் அவசியமான ஒன்றும் இருக்கவேண்டும்.

விக்கிரம :—நானும் அப்படத்தான் என்னுகிறேன்.

சத்திய :—ஓழிந்த பாதியைச் சேகரித்தவிதம் ? [ஒருவன் பிரவேசித்து வணங்குகிறேன்.] என்ன சங்கதி ?

சேவகன் :—கலிங்க தேசத்து அரசர் வந்திருக்கிறார்கள். [சத்தியகீர்த்தியும் விக்கிரமகேதுவும் ஒருவரையாருவர் பார்த்தக் கொள்கிறார்கள்.]

விக்கிரம :—வாருங்கள் ; சென்ற வரவேற்கலாம் ; என் பிரயாணமும் ஒருகால் இங்கேயே முழுந்துவிடும்போல் இருக்கிறது.

சத்திய :—அதற்கென்ன தடை ? நிச்சயம்தான்.

[மூவரும் மறைகிறார்கள்.]

---

## 5-வது அங்கம்.

### களம் 1.

இடம் :—காசிப்பட்டணத்தின் ஒரு தெரு.

காலம் :—காலை.

[சோமசந்தரன் வச்சேகரன் நீலலோகிதன் மூவரும் பேசிக்கொண்டு பிரவேசிக்கிறார்கள்.]

சோமசந்தரன் :—ஓன், காளகண்டர் வீட்டு லோகிதத் தையும் அழைத்துக்கொண்டு போகலாமே; அவன் பழக்கம் கொஞ்சம் நான்களாகவே நமக்குக் கிடைத்தாலும் அது கமாப்விட்டது.

வச்சேகரன் :—ஆம், இப்பொழுது அவனை அரைக்க ணமும் பிரிந்திருக்க முடியவில்லை; நமக்கு மிகவும் இன்றிய மையாதவனும்விட்டான்.

நீலலோகிதன் :—எனக்குத் தூக்கத்திலும் அவன் கன வுதான்; ஆசாரியரிடத்தில் நாம் கஷ்டப் பட்டுக் கற்றுக் கொண்ட அரிய விஷயங்கள் பலவற்றையும் அரைக்கண்த தில் சுலபமாய்ச் சொல்லிவிடுகிறேன்.

சோம :—சாதாதப ஸ்மிருதி விஷயமாய் அன்றௌரு நாள் இவன் சொல்லிய சமாதானத்துக்கு நம்குருசிரேஷ்டர் சச்சிதானந்த யோகீசுவரர் கூட இவனைப் பார்க்க விரும்பி னார்.

வச :—ஒரு சமயம் அவ்வளவும் படித்தவனுமிருக்க வாமோ?

சோம :—ஏது? இருக்கமுடியாது; இன்னமும் அதற்கு வயதாகவில்லையே.

வச :—பின் எப்படி ? அதிருட்டான விஷயங்களுக் கெல்லாம் சமாதானம் சொல்லிவிடுகின்றன னே?

நீல :—‘சாபத்தினால் இந்த உலகத்துக்கு வந்த ஒரு தெய்வகுமாரனு யிருக்கலாம்’ என்று நினைக்கிறேன்.

சோம :—எனக்கும் அந்த எண்ணம் உண்டுதான்; பிராம்மண குலத்தில் பிறந்த அதிமேதாவிகள் பலரும்—.

நீல :—திருத்துழாய் முளைக்கும்பொழுதே மணமும் விறுவிறுப்பும் கூடப்பிறக்கின்றன; “குலவிச்சை கல்லாமற்பாகம் படும்” என்பது பழமொழி.

சோம :—சூரியன் ஓளிக்கத்திர்களுக்குமுன் உடுக்களும் கிரகங்களும் ஓளி மழுங்கி விடுவதுபோல அவன் முன் நம் அறிவு மழுக்கமடைகின்றது.

வச :—இத்தனை நாட்களாப் அவனுடன் பழகியும் அவனை இன்னன் என்று தெரிந்துகொள்ளவில்லை. நாம்.—

நீல :—நிறுத்து; அவன் விடு சமீபித்துவிட்டது. இன்று எப்படியும் கேட்டு விடலாம்?

வச :—முதலில் இன்று நம்முடன் வருகின்றன இல்லையோ?

சோம :—வராமல் என்ன? வருவான்; இதுதான் அவன் விடு; கூடப்பிடு.

நீல :—வோகிதம்! வோகிதம்!!

சிறவன் :—[திரைக்குப் பின்னால்] அம்மா! இந்த அறபத்துக்கெல்லாம் சிந்திக்காதே; அதோபார்; துணையும் கிடைத்து விட்டது; பிராமணப்பிளைகள் என்னை அழைக்கிறார்கள்; அவர்களோடு சென்று வருகிறேன்.

ஸ்தீரி :—உன்னுடன் அவர்களும் வருகின்றார்களா? ஆனால் சீக்கிரம் வந்து விடு. புதர்களுக்குள் செல்லாதே; துவ்டமிருகங்கள் இருக்கும்.

சீருவன் :—இல்லை; அப்படியே வந்துவிடுகிறேன்.  
[திரைக்கு வெளியில் லோகிதாஸ்யன் பிரவேசித்துக்கொண்டே]  
என்னைக் கூப்பிட்டங்களா? மூவரும் எங்குச் செல்கிற்கள்?

வச :—ஆம், உன்னைத்தான்; சமிதம் சேகரிக்கச் செல்கிறோம்; நீயும் வரவேண்டிய வேலை இருக்குமோ?

லோகிதாஸ்யன் :—அக்னி காரியத்துக்குச் சமிதம் ஆய்விட்டது; தனித்தாவது செல்லவேண்டும் என்றிருந்தேன்; நல்லகாலம்; தாங்கள் வந்தது அன்னைக்குக் கொஞ்சம் ஆறுதலை உண்டாக்கிறது.

நீல :—உன்னுடன் செல்வது எங்களுக்கு மகாசந்தோஷம்; விடைபெற்றுக்கொண்டு விட்டாயா?

லோகி :—ஆம், வாருங்கள்; யஜமானர் கருடசயனம் ஆரம்பிக்கப் போகின்றார்; கொஞ்சம் அதிகமாகவே சமிதம் முதலியவைகள் சேகரிக்கவேண்டியிருக்கின்றன.

சோம :—அதற்கென்னை சேகரித்துக் கொண்டால் போகிறது; பட்டணத்துக்கு வெளியில் வந்துவிட்டோம்; இடம் சுத்தமாயிருக்கிறது; இப்படி உட்காரு; சற்றும் பொறுத்துச் செல்லலாம்.

லோகி :—தங்கள் கட்டளைக்கும் மறுப்பு உண்டோ? வேலையை முடித்துக்கொண்டு விட்டால் சாவகாசமா யிருக்கலாம். [சொல்லிக்கொண்டே உட்காருகிறுன்; மூவரும் உட்காருகிறார்கள்.]

சோம :—வேலைக்கு முடிவு ஏது? ஒன்று போனால் மற்றொன்று; அஃது எப்பொழுதும் நம்மை அடிமை கொண்டிருக்கின்றது.

நீல :—நமக்குக் கட்டடமோடிதான் ஒழிவு; ஒருகால் பரலோக யாத்திரையில்—.

லோகி:—ஏது, அப்பொழுது கொஞ்சமும் ஒழிவில்லை; இங்குச் செய்த அதிக பாகங்களை அதுபவிப்பதற்காக வல்லவோ ஆங்குச் செல்கிறோம்; அந்தத் தகையில் நாம் முழு வதும் பராதினர்கள். [மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.]

வச:—உனக்கு வேதாந்த சாஸ்திரத்தில் கூடப் பரிசும் உண்டுபோல் காணப்படுகின்றதே?

லோகி:—[வெட்கக் குறிப்புடன் கையைக் கூப்பிக்கொண்டு] சுவாமிகாள்! வெட்கமாயிருக்கின்றது; அக்ஷரவாசனைகூடச் சிறிதும் தெரியாத அறியாதவன்; உயர்த்திச் சொல்லுதலுக்குப் பாத்திரன் அல்லேன்.

சோம:—இவன் எப்பொழுதும் இப்படித்தான்; தன்னை ஒருவர் புகழுப் பொறுக்கமாட்டான்; கிடக்கட்டும் விடு.

நீல:—லோகிதம், உனக்குக் காளகண்ட சர்மா என்ன ஆகவேண்டும்?

லோகி:—பஜமானர்.

நீல:—எப்படி?

லோகி:—என் தாயை அடிமைகொண்டவர். [மூவரும் திகைக்கிறார்கள்.]

வச:—என்ன? தாயை—அடிமை—கொண்டவர். [மூக்கின்மீது விரல்வைக்கிறான். மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.] எவ்வளவுக்கு?

லோகி:—ஐம்பதினுயிரம் வராகனுக்கு.

வச:—அவரா ஐம்பதினுயிரம் கொடுத்துக்கொண்டார்?

லோகி:—ஆம்.

நீல:—அடிமைப்படுத்தியவர் யார்?

லோகி :— என் தந்தை.

சோம :— [விசனக்குறிப்புடன்.] மனைவியையும் அடிமைப்படுத்த நேர்ந்து விட்டதா? உன்னையும் உன் தாயையும் பார்த்தால் மிகவும் உயர்ந்த நிலைமையில் இருந்தவர்கள் போலக் காணப்படுகின்றதே.

லோகி :— என்ன செய்யலாம்; காலனித்தியாசம்.

வச :— கோரித்துக்கொள்ளாதே; சுது குடி முதலீய தூர்க்குணங்கள் ஏதேனும் உன் தந்தையைத் தொடர்ந்திருக்கக்கூடுமோ?

லோகி :— [காதைப் பொதிக்கொண்டு] சிவ சிவா! பூஜயர்களே, என் தந்தையை அப்படிச் சொல்லவேண்டாம்.

நில :— [தனக்குள்.] இஃதன்றே உண்மைப்பிள்ளைகளின் இலக்ஷணம்; வருத்தத்தை உண்டாக்கிவிட்டோம். [வெளியில்.] லோகிதம்! சிந்திக்காதே; மன்னித்துக்கொள்.

லோகி :— [தனக்குள்.] இவர்களும் இப்படிச் சொல்லும் படியான நிலைமையை அடைந்து விட்டோம்; என்ன செய்யலாம்; [வெளியில்.] மன்னிப்பதற்கு என்ன கிடக்கின்றது; தெரிந்தால் சொல்லியிருக்கமாட்டார்கள்.

வச :— மனைவியையும் பொருள் செய்யாமல் அடிமைப்படுத்துவதற்குத் தூர்த்த குணங்கள்தாம் அதிகமாய் உதவி புரிகின்றன; உன்னை மகனுய்ப்பெற்றவர், உத்தம வகைணம் பொருந்திய ஒரு சக்கிரவர்த்தியாகவல்லவோ இருக்கவேண்டும்.

லோகி :— [தனக்குள்.] இவர்கள் வசனம் நம் உண்மையை அறிந்துகொண்டதுபோலக் காணப்படுகின்றதே. [வெளியில்.] இப்பொழுது மிகவும் காதாரனாமனிதர்தான்.

சோம :— ஒன் தந்தைப்பெயரையும் பட்டணத்தையும்—

லோகி :—அந்தண சிரேஷ்டர்களே, அன்னையின் உத்தரவிள்ள அந்த ஒன்றை மாத்திரம் சொல்லக்கூடாதவனுமிருக்கிறேன்; அதுக்கிரகிக்கவேண்டும்.

நில :—[தனக்குள்.] முடியாதென்பதை வெகு அழகாய்ச் சொல்லி முடித்தான்; மற்றொரு சமயம் பார்க்கலாம்; [வெளி யில்.] ஒவ்வொருவர் அந்தரங்கத்திலும் ஆழந்த இரகசிய விஷயங்கள் எத்தனையோ இருக்கலாம்; அதற்கென்னபகல் ஏறுகின்றது; செல்லலாம் வாருங்கள்.

லோகி :—ஆம், முந்தியே குறிபிக்கலாம் என்றிருந்தேன்.—எழுந்திருக்கலாம். [யாவரும் எழுந்திருக்கிறார்தன்.]

வச :—லோகிதம்! நீ ஒன்றும் வருந்திச் சேகரிக்கவேண்டாம்; உன் உடம்பு வருந்தப் பிறந்ததன்று; நாங்கள் வேண்டியதைக் கொடுக்கிறோம்.

லோகி :—சொல்லி மிகவும் அக்னிகாரியத்துக்குப் பணி விடை செய்யக் கொடுத்துவைக்க வேண்டுமே; முடியுந்தனையும் சேகரிக்கிறேன்; தாங்களும் உதவுங்கள்.

சோம :—சொன்னால் கேட்கமாட்டாய்; புதர்கள் ஞாக்குள் செல்லாதே.

லோகி :—அப்படியே; வாருங்கள் செல்லலாம்! [யாவரும் மறைகிறார்கள்.]

## களம் 2.

இடம் :—கங்கைப் படித்துறை.

காலம் :—பகல்.

[ஏஞ்சிரமதி ஒரு புடவையைத் தண்ணீரில் அலசிக்கொண்டு பிரவேசிக்கிறார்கள்.]

ஏஞ்சிரமதி :—ஹாழினையே, உனக்கு வந்தனம் செய்கிறேன்; தேவர்களும்—அந்தோ! வெட்கக் கேடுதான்; உன் அதிகாரத்துக்கு அடங்காதவர்கள்யார்? ஆம், நிஷ்பசங்கபாதி;

“தவத்துறைமாக்கள், மிகப்பெருஞ் செல்வர்,  
ஈற்றிளம் பெண்டிர், ஆற்றூப்பாலகர்,  
இளையோரென்னும், முதியோரென்னும் ;”

யாவரையும் ஒருங்கே அடக்கிவிடுகின்றும். மதிதயன் விட் டில் மகளாய்ப்பிறந்து, அயோத்திக்கு அரசரை [வெட்கத் தோடு நாற்புறமும் பார்க்கிறோன்.] இந்தக் கதிக்கு உள்ளாயி னோம்; பிராண நாதா! சந்தனக்குழம்பையும் புஷ்பமாலிகை களையும் எடுத்தால் ‘உன் மேனிவருந்தும்’என்பிர்களே; இப் பொழுது அடியாள், அந்தனாரும் அவர் மனைவியும் அவிழ்த் தெறிந்த, அழுக்கு வஸ்திரங்களைத் துவைத்து உலர்த்திக் கொடுக்கிறேன்; அந்தோ! இந்த ஒன்று மாத்திரமா? சமையற் பாத்திரங்களைத் துலக்கித் துலக்கிக் கையெல்லாம் தேய்ந்து போயினா; [கையைப் பார்க்கிறோன்.] உனக்கு இந்தத் தண்டனை தகுந்ததுதான்; பிராணாதருக்குச் செய்யும் அந்த ரங்க கைங்கரியத்துக்கும் உயிர்ச்சேஷனையை விரும்பினாயல்லவா? [வஸ்திரத்தைப் பிரிக்கிறோன்.] அடிமை வேலையில் உள்ள கஷ்டங்கள் இப்பொழுதுதான் வெளியாகின்றன; [யோசிக்கிறோன்.] ‘ஐயரை அனுப்பியதும் வந்துவிடுகிறேன், என்நீர்களே! இந்த மகாபாபிக்குத் தங்கள் திருமுகமும் மறந்துபோய்விட்டது; இவ்வளவில் கடுகத்தனை புண்ணியும்; [துவைக்கிறோன்.] குருசிரேஷ்டரும் குருபத்தினியும் போலவே இருவரும் இருக்கிறார்கள்; எவ்வளவு கருணை; எவ்வளவு அண்பு; எந்தவேலைக்குப் போன்றும் ‘செய்ய வேண்டாம் செய்யவேண்டாம், என்கிறீர்கள்; ஒன்று இரண்டா! இந்தப் பயனற்றவளூக்கு ஐம்பதினாயிரம் பொன்னைக் கொட்டிக் கொடுத்தார்கள்; தோலைச் செருப்பாய்த் தேய் த்தாலும் ஈடாகமாட்டாது. [யோசிக்கிறோன்.] அவர்கள் சொல்கிறார்கள்; நாம் எங்களும் வெறுமனே யிருக்குமுடியும்?

எவ்வளவோ பாபங்களைச் செய்துதான் இப்பொழுது அடிமைப் பட்டிருக்கிறோம்; அந்தணர் அன்னத்தை எப்படி ஏற்றுக்கொள்வது; சக்கிரவர்த்தியின்—சீ! அல்ல; அல்ல; அடிமை [வஸ்திரங்களை அலசுகிறோன்.] நம்தொழிலை நாம் சரி யாய்ச் செய்யவேண்டும்; அக்கினிப்பகவான் போன்ற அந்த ணாருக்குக் காசியில், இந்தப் பணிவிடை செய்ய, ஆ! ஆ!! [ஆங்கொரு பிராமணன் தம்பதிகளர்ய்த் தானம் செய்வதில் அதிக பலன் கிடைக்கும் என்றதை உற்றுக்கேட்டு] பாரீசி! சக்கிரவர் த்தியும் நானும் உன்னில் மூஞ்சி உயர்ந்த தானங்கள் எத்தனையோ செய்திருக்கிறோம்; அலைக்கரங்களால் அப் பொழுது அன்புடன் உபசரித்த நீ, இப்பொழுது அந்தக் கரங்களாலேயே கடுக்கு கோரிக்கின்றோய்; ஆம், “மானம் குலம் கல்வி வண்ணமை அறிவுகடைமை, தானம் தவம் முயற்சி தாளாண்மை” முதலிப் பலவும் எங்களை விட்டுத்தொலைந்தன; இப்பொழுது கடுயவேண்டியது நியாயம்தான்.

“இல்லாரை எல்லாரும் என்னுவர்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.”

என்றவர் வாய்க்குச் சர்க்கரைதான் போடவேண்டும்; [வேஷ்டியைப் பிழிகிறோன்.] லோகிதத்துக்கு இருக்கும் அறிவுகூட நமக்கு இல்லையே; அவன் ஐயர்க்கு ஆனவேலைகளை அமரிக்கையுடன் செய்துவருக்கிறார்கள்; அகனிகாரியத்தின் வேலை பல வும் அவனுக்குச் சொந்தமாயின; [யோசிக்கிறோன்.] அவன் அறிவும் விநயமும் அபோத்தியில் இருந்தால்—இப்பொழுது காட்டி. ற்காய்ந்த ஸிலவாய் விடுகின்றன; [ஊற்புறமும் பார்க்கிறோன்.] ஓ! பிராமணர்... என்பகற் கடனைக் கழிக்க வருகின் ரூர்கள்; கெடுக்கீரமாய்விட்டது; இனி இருக்கக்கூடாது; முன்பு சந்திரன் சீதன கிரணங்களும் நேராய்ப்படப் பயந்து கிளைகளிலும் கவாசங்களிலும் மறைந்து அருமையாய்ப்

பட்டுக்கொண்டிருந்தன; இப்பொழுது குரியன் சண்டகிர  
ணங்கள் சுறுக்குச் சுறுக்கென்று உடம்பிற்பாய்ந்து கன்றச்  
செய்கின்றன; அந்தணச் சிறுவர்களுடன் அடவிக்குச் சென்ற  
நம் கண்மணி லோகதமும் வரும்வேலை ஆய்விட்டது;  
[வஸ்திரங்களை எடுத்துக்கொள்கிறோன்.] செல்லலாம்; பாகேரதி! அது  
க்கிரகம் செய்யவேண்டும். [மறைகிறோன்.]

---

### களம் 3.

இடம்:—இடுகாடு.

காலம்:—பகல்.

[அரிச்சந்திரன் ஒரு பிணத்தை நெருப்பில் ஏரித்துக் கொண்டு  
பிரவேசிக்கிறார்கள்.]

அரிச்சந்திரன்:—விதியே, உன் எண்ணப்படி நடக்கச்  
சித்தமாயிருக்கிறேன். இந்திரன் சந்திரன் முதலிய கடவு  
ளர்களே உன் மந்திரத்தில் அகப்பட்டு விழிக்கிறார்கள் என்  
ஞால்—ஒரு மசகமாத்திரம்; காலத்துக்குத் தக்கவண்ணம்  
யாவும் மாறுகின்றன; [யோசிக்கிறார்கள்.] விதம் விதமான வா  
சனைகளை மாற்றி மாற்றி அதுபவித்துவந்த நாவிகை, இப்  
பொழுது பிணங்களின் சுடுநாற்றத்தை வெறுப்பின்றி  
நுகர்கின்றது; கற்பரண் சுகாசனமாயிற்று; விவித கானங்  
களையும் கேட்டுத் தொளையுற்ற செவி, மகனை, மக்ளை, மனை  
மகனை, மனைவியை, மாதாபிதாக்களைப் பறிகொடுத்தவர்கள்  
புரண்டு புலம்பும் பேரொலியை அருவருப்பில்லாமல் விரும்  
புகின்றது; [காத்தைப் பார்த்து.] அந்தோ! கொடுக்காலமே!  
மதிதயன் மகள், மனமகிழ்ச்சியுடன் மழித்துக் கொடுக்கும்  
வாசத் தாம்பூலத்தையும் வாங்கச் சுங்கோஜித்த, செங்கோல்  
தரித்த, ஈதலிற் சிறந்த, இந்தக் கொடுக்கரம், இப்பொழுது  
பிணங்களைச் சுட்டுப் பொசுக்கும் கரிக்கோலைக்கொண்டு

கட்டணப்பணத்தைக் கேட்டும் வாங்குகின்றது; [உலாவுகி ரூன்.] ஆ! ஒன்று இரண்டா!! எத்தனை பினங்கள்!!! சக்கிரவர்த்தியாய்த் தரணியைப் பரிபாலித்துக் கொண்டிருந்த நாம் [நாற்புறமும் பார்க்கிறோன்.] சுகுகாட்டைக் காக்கவும் தலைப்பட்டுவிட்டோம்; ஆச்சரியம்! பசுவுக்கு இட்டு மலத் துடன் கழிந்த பின்வாய் அரிசி, அந்தோ! அந்தோ!! [தட்டையெலும்பு நின்றுகொண்டு] என்ன உணவு வேண்டியிருக்கின்றது; ஆம்,

“ ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்;  
இருநாளைக்கு ஏல்என்றால் ஏலாய்;—ஒருநாளும்  
என்னே அறியாய்; இடும்பைகூர் என் வயிரே  
உன்னேடு வாழ்தல் அரிது.”

என்று எவ்வளவு அழகாய்க் கூறியிருக்கிறார்; நமக்குத் தெரியவில்லை; செல்வம் என்பதைத் தெரிவித்துக்கொண்டே நம்பிடத்தில் செல்வம் இருக்கின்றது; என்ன பயனற்ற செல்வம்:

“பல்கதிர் விரித்துத் தோன்றிப் பாடுசெய் கதிரே போல  
மல்லல்கீர் உலகில் தோன்றி மறைந்திடும்; நம்மை விட்டுச்  
செல்வம் என்று உறுவதற்குச் செல்வம் என் றுரைக்கும்

[பேர் நன்று  
அல்லலை விளைப்பது ஆகாது, அரும்பெற்ற செல்வம்.]

அம்மேவோ! சுக துக்கங்கள் எப்பொழுதும் மனிதனைச் சுற்றிக்கொண்டே இருக்கின்றன; [யோசிக்கிறோன்.] அவர்கள் தாம் கடவுள், குரு முதலிய பலரும்; கடன்பட்டுக் கதியற்றிருந்த நம்மை, ஆ! திக்குநோக்கித் தெண்டன் செய்ய வேண்டாமா! [வணங்குகிறோன்.] ஒப்புக்கொண்டவன்று தோன்றிய அவமானமும் அருவருப்பும், வரவரக் குறைந்து கொண்டே

வருகின்றன; ஆம், எவற்றிற்கும் அப்பியாசம்தான் காரணம்; [ஆங்கு வெந்துகொண்டிருக்கும் பினம் ஒன்ற புரண்டு கீழே விழுத ஹம் அதைப் பார்த்து.] என் விழுந்துவிட்டாய்? கடன் கொடுக்க வேண்டி யிருக்கின்றதோ? பாக்கியிருந்தால் இங்கு வந்திருக்கமாட்டாயே; ஒருகால் உலகத்துக்கு உதவி செய்ய வாம் என்பதா? எனக்குத் தோன்றவில்லை; இனி உன்னால் என்ன உதவியுண்டு: [அது விரைத்துப் புரள்கின்றது.] ஓ! நான் தொட்டேன் என்ற வருத்தம் போலும்; ஆம், இருக்கலாம்; உன்னிலும் எத்துனையோ மடங்கு தாழ்ந்தவன்றுன்; சங் தேகமே இல்லை; [யோசிக்கிறோன்.] நீ மனைவி மக்களைச் சீர்ப்படுத்தி வந்திருக்கிறோய்; நான் அடியைப்படுத்தி வந்திருக்கி ரேன்; என் தொடுதலுக்கு வெறுக்கவேண்டியது தியாயம்; பயப்படாதே; இனி உன்னைத் திண்டமாட்டேன்; சுகமாய்ச்; செல்; [கைத்தடியால் நெருப்பிற்றன்னி விறகு அடுக்குகிறோன்.] பினாக்கஞ்சுக்கும் பணிவிடை செய்யப் பண்டுவிட்டோம் [உலாவகிறோன்.] தவம் கிடந்து பெற்ற அருமை மகன் ‘ஐயரை அனுப்பியதும் வந்துவிடுக்கள்’ என்றான். உடலைப் பிரிந்து செல்லும் உயிரைப்போல, மனைவி திருமிப்பார்த்துக்கொண்டே சென்றாள்; அந்தோ! அவர்தனை இனி எப்பொழுது காணப்போகிறோம்; [பயனற்ற குந்படுதன்.] ஏது, இடமேயில்லை; என்ன வருந்துகின்றார்களோ! என்ன கஷ்டமோ! பரம்பொருளே, நீதான் கதி; [யோசிக்கிறோன்.] அவர் நல்லவராகத்தான் காணப்பட்டார்; மனைவியின் குணம் எப்படியோ? அண்டினவர்களை ஆதரிக்கும் அரசர்க்குலத்தில் பிறந்தநாம், அண்டினவர்களுக்குத் தண்டனைசெய்யக் கொஞ்சமும் தவறினேனும் இல்லை; கணவன் கடுகாடு காத்துக்கொண்டு ருக்கிறோன் என்றால்—அப்பொழுதே பிரிந்து போய்விடுமே; என்ன செய்யலாம், கடவுளுக்கே உவப்பாயிருக்கின்றது.

“ஆட்டுவித்தால் ஆரோருவர் ஆடாதாரே  
 அடக்குவித்தால் ஆரோருவர் அடங்காதாரே  
 ஓட்டுவித்தால் ஆரோருவர் ஓடாதாரே  
 உருகுவித்தால் ஆரோருவர் உருகாதாரே  
 பாட்டுவித்தால் ஆரோருவர் பாடாதாரே  
 பணிவித்தால் ஆரோருவர் பணியாதாரே  
 காட்டுவித்தால் ஆரோருவர் கானுதாரே  
 காண்பார் ஆர்? கண்ணுக்கலாய் காட்டாக்காலே.”

[இரு பின்தின் வழிற வெடித்துச் சத்தம் உண்டாதலும், அதைப் பார்த்து] நீ பரோபகாரிதான்; இறந்தும் உதவி செய்கிறோம்;  
 உன் கொழுத்த மாம்சங்களை அக்கினிப்கவான் நன்றாய்  
 உட்கொண்டு பசியாறுகின்றூர்; “தன்னைத் துணித்தானும்  
 தூங்காது அறம் செய்க” என்றும்,

“இனமையும் நில்லா; யாக்கையும் நில்லா;  
 வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா;  
 புத்தேன் உலகம் புதல்வரும் தாரார்;  
 மிக்க அறமே விழுத்துணை ஆவது.”

என்றும் உள்ள வசனங்களை நன்றாய்த் தெரிந்திருக்கிறோம்;  
 புண்ணியவான்; உன்னை என்னசெய்துகொள்ளவும் சுவாதி  
 னம் உண்டு; நானே உடலையும் ஒருவர்க்கு அடுமைப்  
 படுத்தி யிருக்கிறேன்; என்னை நெருப்பு எங்களம் கொள்  
 னும்? தற்கொலை செய்துகொள்வதற்கும் அசக்தன்;  
 சுவாமி காரியம்தான் எனக்குத் தருமம். “அளங்கன போ  
 கம் அவரவர் ஆற்றால்.” எல்லாம் முந்தியே ஏற்பாடு செய்  
 யப்பட்டிருக்கின்றன; இப்பொழுது ஆசைப்படுவதிற் பயன்  
 யாது? [தூந்தில் புதிய பினம் ஒன்றுவருதலும், ஆங்கு வெங்குகொ  
 ண்டிருக்கும் ஒரு பின்தை உற்றுப்பார்த்து.] ஓ! உனக்குத் துணை  
 வன் வந்துவிட்டான்; அவனை அழைத்துவருகிறேன்; அத-  
 ற்குள் நீ சுத்தனுய்விடு. [மறைகிறேன்.]

## களம் 4.

இடம்:—காடு.

காலம்:—பகல்.

[வோகிதாஸ்யன் சமிதம் பொறுக்கிக்கொண்டு பிரடைவிக்கிறான்.]

வோகிதாஸ்யன்:—பிராமணப்பிள்ளைகள் மிகவும் பகல் மாயிருக்கிறார்கள்; அடிமைகொண்ட அந்தணர் அரைக்கண மும் பிரியவிடேன் என்கிறார்; அன்னையின் அன்பு அனைத் தினும் விஞ்சி யிருக்கின்றது; [யோசிக்கிறான்.] இப்பொழுது தந்தை அருகில் இல்லாத ஒன்றுமாத்திரம்தான் குறைவு; ‘ஜயரை அனுப்பிவிட்டு அப்பொழுதே வருகிறேன்’ என்று சொன்னாரே! எங்குச் சென்றிருப்பார்? [உலாவுகி ருன்.] அயோத்தியிலிருக்கும்பொழுது அரைக்கணமும் தனித்திருக்கமுடியாது; இப்பொழுது நம்மைக் கவனிப்ப வர் யார்? கடவுள்தான்; காட்டில் மான் குட்டிகளுடன் விளையாடுக்கொண்டிருப்பது மனத்துக்குச் சந்தோஷமாயிருக்கி றது? அவைகளின் மருண்ட பார்வையும், சிறுத்த கால்களும் மனத்தைக்கவர்கின்றன; [புருக்கட்டம் ஒன்று வந்து உட்காருதலும்] இந்தப் புருக்களின் அழகினாலும், மயில்களின் சிருங்காரத்தினாலும் காடு பட்டணத்தைக் காட்டிலும் பதின்மடங்கு அதிகமாய் விளங்குகின்றது; [ஆங்குமரத்திலிருந்து கிளிக்குஞ்சு ஒன்று கீழேவிழுதலும் அதைச் சென்று எடுத்துக்கொண்டு] அந்தோ! பாபம்!! கால் முரிந்து விட்டதோ? [காலைத் தடவுகிறான்.] பறக்கும் பருவம் வந்தும் படியில் விழுக் காரணம் என்ன? ஒருகால் தவறியிருக்கலாமோ? உனக்கு உணவு ஊட்டுகிறேன்; [கொவ்வைப் பழம் ஒன்றைப் பறித்து] இந்தா, இது உனக்கு நல்ல உணவு; உண், உண், உண்; [வாயின் அருகில் வைக்கிறான்; அது உன்கின்றது.] கடவுள் ஜீவகோடிகளுக்குத் தகுதியான வெவ்வேறு

உணவுகளை உண்டு பண்ணியிருக்கிறார்; [அது சிறந்ததுக் கொள்ளுகின்றது.] பயப்படாதே; உன்னைக் கூட்டில் இடமாட்டேன்; குரு சிரேஷ்டர் பறவைகளைக் கூட்டில் அடைப் பது பெரும்பாவும் என்று சொல்லியிருக்கிறார்; எப்பிரா முதோ செய்தபாபத்தினால்தான் இப்பொழுது அடிமை வேலை செய்து வருகிறேன்; இஷ்டமான விடத்துக்குச்செல்; [விட்டுவிடுகிறேன்; அது பறந்து செல்கின்றது.] தெய்வா தீனம்; அம்மட்டில் கால் முரியவில்லை; கூட்டுக்குச் சென்று விட்டது; [மேலேபார்க்கிறேன்.] ஓ! நாழிகையாய் விட்டதே; “செய்வன திருந்தச் செய்.” சமிதம் போதுமானது; அவர்களும் வந்து விடுவார்கள்; இப்பொழுது தருப்பம்தான் சேகரிக்கவேண்டும்; உயர்ந்ததருப்பம் எங்கிருக்கின்றது? [நாற்புறமும் பார்க்கிறேன்.] அதோ அந்தப் புதிரில் செழிப்பாய் வளர்ந்து கிடக்கின்றன; அவற்றில் கொஞ்சம் பறித்துக்கொள்ளலாம்; [சமீபத்தில் சென்ற தருப்பம் கொய்தீகொண்டு] எவ்வகைக் கருமங்களுக்கும் தருப்பம் இன்றியமையாததாயிருக்கின்றது; காரணம் விளங்க வில்லை; அந்தண சிரேஷ்டரைக் கேட்கவேண்டும்; [பாம்பு ஒன்று காலில் கடிக்கின்றது.] என்ன! என்னவோ காலில் கடிக்கின்றதே; [உதற்கெண்டு குனிந்து பார்த்துப் பயத்துடன்.] ஐயோ! பாம்பு!! பாம்பு!!! [அது மறைகின்றது.] பாம்பு கடித்து விட்டதே; [அலறிக்கொண்டு கீழே விழுகிறேன்.] அந்தண சிரேஷ்டர்களே, பூஜ்யர்களே, சுவாமிகளே, அபயட்! அபயம்!!

[திரைக்குன்.] வக! நீலம்! சீக்கிரம் வாருங்கள்; சீக்கிரம் வாருங்கள்; நம் லோகிதம் குரல் போல் இருக்கின்றது; அபயமிடுகிறேன்.

[வச சேகரன், நீலலோகிதன், சோம நாதன்மூலமும் பிரவே  
சிக்கிறார்கள்.]

MAHAMAHOPADHYAYA,

D. U. V. SWAMINATHAIYAR LIBRARY,  
TIRUVANANTHAPURAM, MADRAS-41.

மூவரும்:—லோகிதம்! என்ன!! என்ன!!! எதைக் கண்டு பயந்தாய்?

லோகி:—என்னைப்பாம்பு கழித்துவிட்டது; இதோ பாருங்கள். [காலைக்காட்டுகிறோன்.]

மூவரும்:—[காலைத்தொட்டுப் பார்த்துக்கொண்டு] ஐயோ! இரத்தம் கறுத்து வடிகின்றதே; என்ன செய்யலாம்; பாம் பைப் பார்த்தாயா?

லோகி:—ஆம், அந்தப் புற்றில் ஒளிந்து கொண்டுவிட்டது.

வச:—சோம நாதா! முதலில் காலைக்கட்டு; விஷம் ஏறி விடப் போகின்றது; [செய்கிறோன்.]

லோகி:—மூச்சுவிட முடிய வில்லை; விஷம் ஏறுவது போல் இருக்கின்றது; ஜகத்சா! என்ன செய்வேன்?

நீல:—மந்திரம் முதலிய ஒன்றும் தெரியமாட்டாதே; என்ன செய்யப்போகிறோம்; விசுவநாதப்பிரபோ! இது வும் உமக்குத் திருவிளையாடலா?

சோம:—அடிமை வேலை போதாதென்று பாம்பும் பார்த்துக்கொண்டிருந்ததே; நாங்கள் பறித்துத் தருகிறோம்; உன்னால் முடியாது முடியாதென்று நாறு தடவை சொல்லியும் கேட்கவில்லையே;

வச:—நடந்தைத் சொல்வதிற் பயன் என்ன? இப்பொழுது செய்யவேண்டியதைச் சீக்கிரம் சொல்லுங்கள்.

நீல:—இந்த நிர்மானுஷ்யமான காட்டில் நாம் வைத் துக்கொண்டு என்ன செய்கிறது; விஷம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரிக்கின்றது; சீக்கிரம் தூக்கிக்கொண்டு பட்டணத்துக்குச் செல்லவேண்டியதுதான்.

சோம:—ஆம், அதுதான் நல்ல யோசனை; வழியிலும் தெரிந்தவர்கள் யாரே ஒன்றும் எதிர்ப்படலாம்.

வச :— லோகிதம் ; தெரியப்படுத்துக்கொன் ; வா ! எடுத்துக்கொள்கிறோம். [எடுத்துக்கொள்கிறார்கள்.]

லோகி :— [சிறிது சென்றதும்] ஆப்தர்களே, என்னை விட இவிடுங்கள்; மார்பு அடைக்கின்றது! பார்வை தெரியவில்லை; ஐயோ ! என்னவோ செய்கின்றதே ; அம்மா ! அம்மா !! [கீழேவிடுகிறார்கள். நீலகண்டன் உட்கார்ந்து மார்பில் சார்த்திக்கொள்கிறான்.]

நீல :— லோகிதம், உனக்கு என்ன செய்கின்றது அப்பா; [தலை தொங்கிவிடுகிறது ; சோமசுந்தரம் எடுத்து நிமிர்த்துகிறான்.]

லோகி :— நா வறன்கிறது. தண்ணீர் ! தண்ணீர் !!

சோம :— இதோ வந்துவிட்டேன். [ஓடுகிறான்.]

வச :— லோகிதம், ஏன் விழித்துப் பார்க்கிறாய் ?

லோகி :— அம்மா ! அம்மா !! இனி நான் பிழைக்கவே—

நீல :— [தனக்குள்.] இனிப் பிழைக்க்மாட்டான் போல் இருக்கின்றதே ; என்ன சேப்போம். [கையைப் பிசைகிறான்.] விசுவேசா! [வெளியில்.] அப்பா, பயப்படாதே; [சோமசுந்தரம் தாமரை யிலையில் தண்ணீர் கொண்டு வருகிறான்.

லோகி :— என் அன்னைக்கு—தண்ணீர் ! தண்ணீர் !!

சோம :— இந்தா ! இந்தா !! வாயைத்திற ; [திறக்கிறான்; விடுகிறான்.]

லோகி :— என் கடைசி வந்தனத்தை— [மூர்ச்சிக்கிறான்.]

வச :— அடே, முகத்தில் தண்ணீர் தெளி. [தெளிக்கிறார்கள்; சிறிது பிரக்ஞை வருகிறது.]

லோகி :— துக்கப்பட வேண்டாம் : ஐயோ ! மார—கண்களை மூடிக்கொள்கிறான்; தண்ணீர் தெளிக்கிறார்கள்.] தந்தை வரும்—ஐயோ ! போகிறேன். தண்ணீர் ! [வாயில் தண்ணீர்

விடுகிறூர்கள்.] அன்னையே—[எண்களை முடிக்கொன்கிறான்; தன் ணீர் தெளிக்கிறார்கள்.] அந்தணருக்கு—ஐயோ! தண்ணீர்! தண்ணீர்!!! [வாயைத் திறக்கிறான்; விடுகிறார்கள்.] கடவுள் என்னை—[மலர் விழிக்கிறான், மூவரும் துக்கப்படுகிறார்கள்.] அம்மா சொல்லி விடுங்கள்; [வாயைத் திறக்கிறான், தன் ணீர்விடுகிறார்கள். கையைக் குவித்து மலரவிழித்துக்கொண்டே] ந—ம—கா—ம. [கண்களைச் சமுற்றுகிறான். முச்சு அடங்கி விடுகிறது.]

வச :—வோகிதம்! ஐயோ வோகிதம்!! வோகிதம்!!! போய்விட்டாயா!!! [மூவரும் முகத்தில் அறைந்து கொன்கிறார்கள்.]

மூவரும் :—ஐயையோ! வோகிதம், எங்களை இப்படி நடுக்காட்டில் தவிக்கவிட்டுச் செல்வாயா! ஐயோ! ஐயோ!!! [முகத்தில் அடித்துக்கொன்கிறார்கள்.]

சோம :—ஜகத்சா, எங்களுக்கு இவன் ஒருவன் சிநே கமாயிருப்பது பொறுக்கவில்லையா?

வச :—அட! சிந்தாமணி, உன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் போதுமே.

நில :—அந்தோ! மகர பாபிகளாகிய நாங்கள் இரண்டு நாழிகைக்கு முன்புதானே உன் பெருங்குணங்களை வர்ணி துக்கொண்டிருந்தோம்;

வச :—நாங்கள் என்ன செய்தால் உன் ஆத்மாவுக்கு ஆறுதல் உண்டாகுமோ அதுவும் தெரியாதிருக்கின்றேமே; ஈசவரா!

சோம :—அந்தோ! நிர்ப்பாக்கியர்களான எங்களுடன் நி சேராமல் இருந்தால் சௌக்கியமாகவே இருந்திருப்பாய்.

நில :—கடவுளே, ஸ்ரீ மகாலக்ஷ்மி போன்ற அந்த அம்மணிக்கு இவன் மரணத்தை எங்களும் சொல்லப்போகின் ரேம்? அப்பா! ஸ்ரீ மாத்திரம் தனித்துப் போய்விட்டாயே.

வச :—எங்களுடன் வந்துதானு சாகவேண்டும்? இந்தப் பாழும்பாம்பு விட்டில் கடித்திருக்கக் கூடாதா?

சோம :—விசுவநாதா! எங்கள் அருமை லோகிதம் தங்கள் பாதத்தில் வந்து சேர்ந்துவிட்டானு? இனங்கரும்பு போன்ற இவன், பாம்புகடித்து இறப்பதற்குக் காரணம் தெரியவில்லையே?

நீல :—எங்கள் வரையில் இப்பொழுதே கவிகாலம் உதயமாய்விட்டது; இது யார் செய்த தீவினையோ?

வச :—அப்பா! உன்னைக் காட்டில் விட்டு எப்படித்தனித்துச் செல்லப்போகிறோம்; ஏது? நீ சென்றவழியை இதோ நங்களும் சென்று பின்பற்றுகிறோம். [லோகிதாஸ் யனைக்கீழே வளர்த்திவிட்டுப்புற்றண்டைசென்ற] சர்ப்பராஜனே! உனக்குக் கோடி புண்யம் உண்டு; எங்களையும் லோகிதத்துடன் அனுப்பிவிடு; ஏன்? காது கேட்கவில்லையா? உன்னை அனைவரும் கட்செவி என்று அழைக்கிறார்களே.

சோம :—வச, லோகிதத்தைச் சீக்கிரம் எடுத்துக் கொண்டு செல்லலாம்; ஒருகால், மாந்திரிகர்கள்—

நீல :—அவன் அப்பொழுதே இறந்துபோய்விட்டானே; இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அற்புத புருஷர்களும் இருக்கின்றார்களா?

சோம :—அவன் தாயிடம் ஒப்புவிப்பது எதற்கும் நல்லதல்லவா?

வச :—அதுவும் முடியாத காரியமாயிற்றே; காட்டில் இறந்த பின்தை எப்படி விட்டுக்கு எடுத்துக்கொண்டு செல்வது?

நீல :—இங்கே விட்டுச்சென்றால் துஷ்ட மிருகங்கள் வாயிற் போட்டுக்கொண்டுவிடும்; அவன் அன்னைக்குப் பின் மும் அகப்பட மாட்டாது.

சோம :—இவ்விடத்திலேயே பத்திரப் படுத்தித்தான் செல்லவேண்டும் ; சீக்கிரம் சென்று தெரிவித்தாலாவது அந்த அம்மணிக்குக் கொஞ்சம் உபகாரமா யிருக்கும். [யாவரும் பினத்தண்டை வருகிறார்கள்.]

வக :—லோகிதம், இனி உன்னை எப்பொழுது காலைப் போகிறோம் ; அப்பா, உனக்கு இந்தக் காசிக் காடிதானு மரணங்தானமாக ஏற்பட்டது? தழைகளை ஒடித்துப் பரப்புங்கள் ; [இருவரும் செய்கிறார்கள் ; வகசேகரன் இடத்தைச் சுத்தம் செய்கிறான்,]

முவரும் :—லோகிதம், உனக்கு இந்தக் கொஞ்சித் தழைப் படுக்கையைத் தவிர வேறு ஒன்றும் அமைக்கச் சக்தியற்றவர்களா யிருக்கிறோம். [வளரவிடுகிறார்கள்.]

வக :—மேலேயும் தழை பரப்புங்கள். [செய்கிறார்கள்.]

முவரும் :—வனதேவதைகளே! எங்கள் அருமை லோகிதத்தை உங்கள் ஆதினத்தில் விட்டுச் செல்கிறோம் ; இவன் அன்னை வருங்காறும் இவனைக் கரப்பாற்றுவது தங்கள் கடமை ; அறியாச் சிறுவர்கள் ; வேறு என்ன செய்யப் போகிறோம்?

வக :—பிரிந்து செல்லக் கால் எழுவில்லை ; பொழுதும் சாய்ந்துவிட்டது : அன்னைக்குச் சீக்கிரம் சென்று தெரியப் படுத்த வேண்டுமே.

நீல :—விசுவநாதப் பிரபோ! தங்கள் திருவுளச் செயலை மாற்ற வல்லவர் யார்? லோகிதம்! உன்னை உயிருடன் முத்தம் கொள்ளும் பாக்கியம் எங்களுக்குக் கிடைக்காவிட்டா அலும் உன் பினத்தையாவது முத்தம் கொள்கிறோம். [மூவரும் செய்கிறார்கள் : தழையால் நன்றாய் மூடிவிட்டு] வக, தழைகளை அடையாளமாக வழியில் ஒடித்துப் போட்டுக்கொண்டு

செல்லவாம் ; அது அன்னைக்கு வழியைக் கண்டிப்பிடப் பற்கு அதுகூலமா யிருக்கும்.

**இருவரும் :—ஆம், கல்வதுதான். [மூவரும் கறைகிறார்கள்.]**

### களம் 5.

**இடம் :—காசிப்பட்டணத்துப் பறைச்சேரியின் சிறு புறம்.**

**காலம் :—மாலை.**

[வீரபாகு பிரவேசிக்கிறார்கள்.]

**வீரபாகு :—** உலகத்தில் தவத்துக்கு மிஞ்சியது வேறு ஒன்றும் இல்லை ; உயர்வடைய விரும்புகின்றவர் பலரும் தவத்தையே செய்யவேண்டும் ;

“ வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் கண்டு முயலப் படும்.”

பறையனுகவும் உருமாறி, அரிச்சங்கிரை அடிமைகொள் வதற்கு ; வேறு என்ன விருக்கின்றது ? [உலாவுகிறார்கள்] இந்தி ரன் முதலிய தேவர்களும் அதற்குப் பயப்படுகிறார்கள்.

“ ஐந்தவித்தான் ஆற்றற்கு அகல் விசம்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி.

“ ! இந்திரனா ? அவன் பாட்டன் இந்திரைக் கேள் வனுயிருந்தாலும்தான் என்ன ? பிருகு முதலிய மகரிழி கள்—[யோசிக்கிறார்கள்] இல்லாவிட்டால், விசவாமித்திரருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ? மனத்தினால் கூட நம் மைத் தூஷிப்பது கிடையாது. [உலாவுகிறார்கள்] பறைத் தொழில் ; அதனிலும் பினாம் கடுதல் ; ஒரு நாளாவது பின்வாங்கினு னில்லையே ; என்ன மரியாதை ; என்ன

பக்தி; இப்படி ஒருவராலும்—[நாற்புறமும் பார்க்கிறோன்.] என்னவோ ஒன்றும் பிடிக்கவில்லை; பயனற்ற வேலையில் இறங்கியிருக்கிறார்; எப்படி முடியும்?

“மிக்குடையராகி மிகமதிக்கப் பட்டாரை ஒற்கப்பட முயறு மென்றல் இழுக்காகும். நற்கெளி தாகி விடினும் நவீர்வரைமேல் கற்கிள்ளிக் கை உய்ந்தார் இல்.”

அவருக்கும் சுகம் இல்லை; பிறரையும் சுகிக்க விடுவதில்லை; ஹடவாதி; இரவும் பகலும் உழைத்து வருகிறார்; இது காறும் என்ன பயன் கண்டுவிட்டார்? பரிதாபமாகத் தான் இருக்கிறது; முக்கியம் அவரைத் திருப்புகின்ற வர் ஒருவரும் கிடையார்; அணைவரும் திரும்புகின்ற வர்கள் தாம்; [யோசிக்கிறோன்.] நமக்கு என்ன? சொன் னதைச் செய்துவிடலாம்; பத்துடன் பதினெட்டு; இன் னும் இரண்டொரு தினம்தானே; ஏன் விரோதித்துக்கொள் ளவேண்டும்? பொன்னைச்சுட்டால் மாற்று அதிகரிக்கின்றது; [உலாவுகிறோன்.] அவரே வழிக்கு வந்துவிடுகிறார்; நான்கில் ஒருபாகம்; ஆ! ஆ!! கிடைக்கக் கூடியதா? என்னவிந்தை! யாவர்க்குக் கிடைக்கும்? ஆம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? [ஆகாயத்தைப் பார்த்து] சுடுகாட்டுக்குச் சென்று வருவது எதற்கும் நல்லது; பலன் கொடுக்கும் சமயம் இது தான். மகன் கண்முன் இறந்து பிணமாய்க் கிடக்க—மனை வியை அனுப்புவதற்கும் வழியில்லை; கொள்ளிக்கும் விள்ளாத கொடிய இரவு; எவரும் கவனிக்கமுடியாதாம்; இருந்தால்? யஜமானத் துரோகமா? கனவிலும் நினைக்க மாட்டான் [உலாவுகிறோன்.] அரிச்சங்கிரைனையும் விசுவாமித் திரைனையும் கண் இமைக்காமல் கலனித்துக் கொண்டு வருகிறார்கள்; ஏன்! தெருச்சன்டை அல்லவோ! ஒரு

மாத்துக்கு எண்ணையே வேண்டாம் ; கண்ணுக்குக் குளிர் ச்சிதான் ; நம்மவர்க்கு இப்பொழுது இதுவே மணியமாய் விட்டது. ஏருது நோய் காக்கைக்குத் தெரியுமா ? அதுப விக்கின்றவன் அரிச்சங்கிரன் ; தாரைவார்க்கின்றவர் விசுவா மித்திரர் ; [யோசிக்கிறுன்.] நான் பொறுமை நான் பொறு மை ; என்று பெருமையடித்துக் கொள்கின்றார்களே ; ஒரு பக்கம் இடுந்து விழுகின்ற பூமிக்கும் பொறை என்ற பெயர் கிடைத்திருக்கின்றது ; என்ன பொறுமை ! பயனற்றபொறு மை ! அரிச்சங்கிரனிடத்திலும் சந்திரமதி யிடத்திலும் தான் பொறுமையைப் பார்க்கவேண்டும் ; சந்திரமதி மாத்தி ரம் கொஞ்சம் மனத்தில் நினைத்துவிட்டால், ஆ ! ஆயிரம் கோடி விசுவா மித்திரகளா யிருந்தாலும் என்ன ? அரைக் கணம் தான் : பஸ்மம் ! பஸ்மம் !! தவம் போனாற் போக ட்டும் ; ஆன் பிழைத்தால் அதுவே வெற்றிதான் ; விசுவா மித்திரர் உயர்வதற்கும் தாழ்வதற்கும் இந்த ஒரு ராத்திரி நடுவில் இடறுகட்டையாக இருக்கிறது ; சுட்டாலும் சுட வாம் ; விட்டாலும் விடலாம் ; என்ன செய்வானே ? எல்லா வற்றிற்கும் நலம் ; கொஞ்சம் மறைந்து பார்த்து வரலாம். [மீறைகிறுன்.]



## ஆருவது அங்கம்.

### களம் 1.

இடம் :—வனம்.

காலம் :—முன் இரவு.

[சந்திரமதி மகனைத் தேடிக்கொண்டு பிரவேசிக்கிறார்கள்.]

சந்திரமதி :—குழந்தாய் இந்தப் பரந்த காட்டில் உன்னை எங்கென்று கண்டு தேடுவேன்; என் கொடுங் கண்களும் ஜவத் தில் மறைந்து சமயத்தில் சதிசெய்து விடுகின்றன; [கண்ணைத் துடைக்கிறார்கள்] அந்தோ; இந்தக் காடு அடங்கலும் என் அருமைக் கண்மணி யாகவே காணப்படுகின்றதே; [பொய்த் தோற்றத்தைத் தழுவலும் அங்கு ஒன்றும் இல்லாமைக் கண்டு.] குழந்தாய், என்னை வஞ்சிப்பது தருமமா? இது காலமும் அல்லவே; [கடக்கிறார்கள்.] பொழுதும் எப்பொழுதோ மறைந்து இருட்டி விட்டது; துளை இன்றித் தியங்குகின்ற எனக்கு உன்னைக் காட்டுவாரையும் காணேனே; உன் தந்தை வந்து லோகிதம் எங்கே என்றால், என்ன சொல்லுவேன்; ஆ! என்ன விபரீதம்;

“செங்கோல் அறத்தின் முறையே செலுத்து  
திறலோன் ஏவர்க்கும் உறவோன்  
வெங்கோப யானை விறல் மன்னன் நம்மை  
விடுவிக்க எண்ணி வரு நாள்,  
பங்கேருகத்து மலர்போல் விளங்கு  
வதனு மகிழ்ந்த பரிவாஸ்  
எங்கே என் ஆசை மகன் என்றுரைக்கில்,  
‘ எதிர் எது சொல்லன் மகனே.’”

வாழை யடிவாழையாய்ப் பெருகிக்கொண்டுவந்த, பரிசுத், சூரியவம்சம், மகாபாபியாகிய என்னுடன் தலை கவிழ்ந்து

விட்டது; பெரும்புலி யொன்று கங்ஜிக்கின்றது.] ஒருகால் இந்தப் புவிதான் மகனை அருந்தி விட்டதோ? இந்தக் காடு முழுவதும் துருவிப் பார்த்து விட்டேனே; ஆம், அப்படித் தான் ஒருக்கவேண்டும்; என் செல்வமே, ஏது, இனி உன் முகத்தைக் காணப்போகின்றதே யில்லை; [யோசிக்கிறோன்.] இரண்டும் அதுபவித்துவிட்டோம்; யின்னும் எதற்காக இந்த உடலை விரும்பவேண்டும்; நாமும் இதற்கு உணவாய் விடலாம்; குழந்தாய், உன்னைத் தின்ற மிருகத்துக்கே இரையாகி, நானும் உன்னைப் பின்பற்றுகின்றேன்; இனி அரைக்கணமும் சகியேன்; [அதன் சமீபம் சென்று] புனியரசனே, உனக்கு உணவாக வந்திருக்கிறேன்; சீக்கிரம் என்னையும் உண்டு பசியாறு; [அதுவெறுமனே மிருக்கின்றது.] ஏன்? பசி இல்லையா? நாளைக்கு என்ன செய்வாய்? இருவர்க்கும் பயன் உண்டு; [அது ஒன்றும் செய்யாதிருக்கின்றது.] ஓ! தெரிந்து விட்டது; உனக்குக் கோபம் உண்டாக்க வேண்டும் போலும்; அப்படியானால் என் அருமை லோகிதம் என்ன கோபத்தை உண்டாக்கி மிருக்கிறேன்; ஒருகால் பயமா? ஆயின் அவனையே தின்றிருக்கக்கூடாது; பயப்படாதே; அருகில் அரசர் இல்லை; ஏற்றுக்கொள்: இதோ உனக்குக் கோபம் மூட்டுகிறேன்; [அதன்மீது விழுகிறேன்; அது கண்ணீர் வடித்துக்கொண்டு நிற்கின்றது.] ஏன் அழுகிறேய? நீ லோகிதத்தைக் கொல்லவில்லை; உங்கள் இனத்தார் நரமாமிசம் விரும்புகின்றவர்களாயிற்றே; என் மாமிசம் ருசிக்கமாட்டாதோ! [அது கெஞ்சிகின்றது.] ஓ! மறந்து விட்டேன்; அழுமைப் பட்டவள்; அதனாற்றுஞ் கொள்ளவில்லைபோலும்; அந்தோ! ஐம்பதினையிரம் பொன்னைக் கெர்ட்டிக் கொடுத்திருக்கிறோர்; சுவாமித்துரோகம் சித்திக்கும்; மிருகேந்திரனே, உன்னைக் கும்பிடுகிறேன்; [வணங்குகிறேன்.]

இது கிடக்கட்டும்; உனக்கு இரவில் நன்றூய்க் கண் தெரி யுமே; என் கண்மணி லோகிதம் இருக்கும் இடத்தைக் காண்பி; உனக்குப் புண்ணியம் உண்டு; [திரும்புகிறீர்.] வயி ற்றில் என்னவோ செய்கின்றதே; குழந்தாய், உன் இருப்பிடம் தெரியாமல் அலைந்துகொண் டிருக்கிறேனே; கொஞ்சமும் கருளை இல்லையா? [உற்றுப் பார்க்கிறீர்.] ஆ! இஃதென்ன வடவிருஷ்டமா! ஒருகால் அந்தப் பிள்ளைகள் குறித்தவிடம் இதுதானே? வனதேவதைகளே, நீங்களேனும் கொஞ்சம் வாய் நிறந்து வசனிக்க மாட்டார்களா? ஒன்றும் தெரிய வில்லையே; [கால் இடறிக் கீழேவிழுகிறீர்.] என்ன இது! சில்லென்று தட்டுப்படுகின்றதே; [குனிந்து பார்த்து.] குழந்தாய்! லோகிதம்!! லோகிதம்!!! [மூர்ச்சிக்கிறீர். பின்பு தெளிந்து உட்கார்ந்து] இருட்டில் அநாதையாய்ப் படுத்துக்கொண்டிருக்கிறோயே; [எடுத்து ஒரு முத்தமிட்டு] என்னுரையே, பேசுமாட்டாயா? இடறிவிட்டேன் என்று கோபமா? தெரியாமற் செய்துவிட்டேன்; முன்பெல்லாம் கோபிக்கமாட்டாயே; சற்று உன் முகத்தைக் காட்டு; [மடியில் வைத்து முத்தமிடுக்கொண்டு] என் செல்வமே, நீ அயோத்தியை [நாற்புறமும் பார்க்கிறீர்.] அரசாள்வாய் என்று கூறினார்களே; என்னி ஹும் மகாபாரிகள் உலகத்தில் உண்டா? ஒரு சார்வபெளம் சக்கிரவர்த்தி, சர்வ விதத்திலும் கெட்டுச் சென்ற விடமே தெரியவில்லை; குமாரக்கடவுள் போன்ற, இந்தக் குவலயத் தை ஆளப்பிறந்த, குலவினாக்கு, கொடும் பாம்புக்கு இரையாய் விட்டான்; ஏன் பெண்ணையப் பிறந்தோமோ? [முகத்தில் அறைந்துகொள்கிறீர்.] என் பச்சைக்கிளியே,

“ பனியால் நனைந்து வெசிலாலுலர்ந்து  
பசியால் அலைந்தும் உலவா  
அநியாய வெங்கண் அரவால் இறந்த  
அதிபாபம் என்கொல்? அறியேன்,

தனியே கிடந்து விடநோய் செறிந்து  
தமரமீதுருண்ட மகனே!  
இனியாரை நம்பி உழிர்வாழ்வும்  
என்றன் இறையோலும் யானும் அவமே.”

உன்னைக் கண்ணு விலகி மிருந்த துக்கங்கள் எல்லாம் இப் பொழுது ஒன்றூய்ச் சூழ்ந்துகொண்டனவே; என் கொடும் கண்கள் கொஞ்சம் கலங்கவும் சகிக்காத நீ, இப்பொழுது ஆரூப்புப் பெருகி உன்னை அபிஷேகம் செய்யவும் அறியாதி ருக்கின்றூய்; உன்னால், இந்த உலகம் அடங்கலும் எனக்கு இருளாய் விட்டதப்பா! கட்டிக்கரும்பே, இப்படி மோசம் செய்வாய் என்று கனவிலும் நினைக்க வில்லையே; அப்பா, அந்தணர் சமிதை கொண்டுவருவாய் என்று காத்துக்கொண் டிருக்கிறோ; அயர்ந்து தாங்குகின்றூயா? லோகிதம், என் மீது கோபமா? எத்தனை தடவை முத்தமிட்டுக் கதறி யும் ஏன் என்று கேட்டாயில்லையே; “அம்மணி, நாங்கள் அடிமைகள்; சுவாமித் துரோகிகளாய் வீடுவோம்” என்று குதூகலத்தோடு பணிசிடை. செப்வாயே; “உங்களுக்கு நற்காலம் வந்துவிட்டது; சீக்கிரம் மேன்மை அடைவீர்கள்” என்று ஜயரவர்கள் அக்னிலோத்திர முன்னிலையில் நேற ருத்தானே கூறினார்கள்; உன்னைப் பாம்புக்குப் பறிகொடுப்பதுதான் நற்காலமா? அப்பா, அவர் வாக்கு உண்மையா கவே இருக்கலாம்.

செய் தீ வினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம்?—வையத்து அறும்பாவும் என்ன அறிந்தன்றிடார்க்கின்று வெறும்பானை பொங்குமோ மேல்?”

நம் தீவினையை மாற்றுவதற்கு யாவர் வல்லவர்? என் முத்தே; பாம்புக்காகவா உன்னைப்போற்றி வளர்த்தேன்?

என்ன பயந்தாயோ? என்ன நினைந்தாயோ அடி பாபி இவ்வளவு துக்கத்தைக் கண்டும், உன் நெஞ்சம் பிளக்க வில்லையே; உன் மனம் என்ன இரும்பா? சீ! அல்ல, அல்ல; அது நெருப்பில் இளகுமே; இது கேவலம் வளிய கல்; சந்தேகமே யில்லை; [மார்பில் அறைந்து கொள்கிறோன்.] என் அருமைக் கிளியே, அரசச் செல்வத்தில் வளர்ந்த நீ,

“ நிறை யோசை பெற்ற பறையோசை யற்ற  
நிறையாய் நிறைந்த கழுகின்  
நிறை யோதை யுற்ற செடியூடிரக்க  
விதியார் இழைத்த செயலோ?”?

அந்நாளில் இறந்தால், இந்த அவனி அடங்கலும் அருங் துயர் உழக்கும் என்றுதான் இப்பொழுது இறந்தாயோ? அப்பா, நீயிறந்த சீரும், வளர்ந்த செல்வமும், அங்தோ! யாவும் கனவாய் விட்டனவே; உன்னையும் பறிகொடுத்து விட்டு, ஐயோ! ஐயோ!! [முகத்தில் அறைந்து கொள்கிறோன்.] என்னிலும் பாபி இந்த உலகத்தில் உண்டா? என் கட்டிக் கரும்பே, இந்தப் பரந்த காட்டில் உன்னைத் தவிர வேறுயா வர் எனக்குத் துணை இருக்கிறார்கள்? அப்பா! ஒன்றும் சொல்லமாட்டேன் என்கின்றுயே;

“ வானின் றிழிந்து சொரிகின்ற தாரை  
மழைபோல வீழ விழி நீர்  
ஊனின் றி மேனி உதிரங்கள் சிந்த  
உயிரின் றி வெம்பு தழனின்  
மேனின்று வெந்த தளிர்போல் உயங்கி  
விதியாரை நொந்து தனியே  
பானின் றிரங்க ஏனென்பதில்லை  
இதுவோ உன் நீதி மகனே.”

உன் தந்தையும் அய்யருடன் சென்று விட்டார் ; இப்பொழுது இன்னது செய்வதென்றும் தெரியவில்லையே ; [யோசிக்கிறோன்.] சுடுகாடு எங்கிருக்கின்றதோ ? எவ்வளவு தொலைவோ ? சொல்வாரையும் காணேன் ; அப்பா, உன்னைச் சுடுகாட்டுக்கா எடுத்துக்கொண்டு செல்வேன் ; [அணைத்துக்கொள்கிறோன்.] என்ன செய்வேன்டா? குழந்தாய், நீயோ பேசமாட்டேன் எங்கிறோய் ; பேய்க்கஞம் உறங்குகின்றன ; உன்னை இந்த நள்ளிரவில், எடுத்துச் செல்வாரும் அற்று, இடுகாடும் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறேன் அப்பா, “ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வருவாரோ?” என்றதை நிச்சயமாக்கி விட்டாயே ; கண்மணி, வா ! உன்னை நானே எடுத்துச் செல்கிறேன் ; [எழுந்து மார்பில் சார்த்திக்கொள்கிறோன்.] எந்தப் பக்கமும் இருட்டாயிருக்கின்றதே ; இந்தத் திக்கில் இருக்கின்றோமென்றும் தெரியவில்லை ; சர் வேசா, என்னுல் என்ன செய்யமுடியும் ? தங்கள் திருக்குறிப்பின் வண்ணம் நடக்கச் சித்தமாயிருக்கிறேன்.

குழந்தாய், செல்லவாம் வா ! [மறைக்கிறோன்.]

## களம் 2.

காலம் :—இரவு.

இடம் :—காளகண்டன் வீடு.

[காளகண்டனும் காந்திமதியும் பிரவேசிக்கிறார்கள்.]

காந்திமதி :—நாதா ! சந்திரமதியை இன்னும் காணேயோ?

காளகண்டன் :—அகாலமாய் விட்டது ; இனிவரமாட்டான்.

காந்தி :—துணையின்றிக் காட்டில் அகப்பட்டுக்கொண்டுவிட்டானே ?

காந்தி:—யார்? காளகண்டனு?

காள:—ஆம்.

காந்தி:—இத்தனைநாள் எங்கிருந்தான்?

காள:—நேபாளத்தில்.

காந்தி:—ஆனால், இப்பொழுதே செல்லவாமே?

காள:—சூடாது; விடியற்காலையில்தான் மறையவேண்டும்.

காந்தி:—ஏன்!

காள:—ஒருகால் இப்பொழுது சந்திரமதி வரக்கூடும்.

காந்தி:—[ஆச்சரியத்துடன்] இப்பொழுதா? அகாலமாய் விட்டதே: எதற்காக?

காள:—மகளை அடக்கம் செய்வதற்கு.

காந்தி:—தகனம் செய்து விட்டால் உண்மையில் இந்து விடுவானே.

காள:—நான்றுஞ் முந்தியே சொல்லியிருக்கின்றேனே விசுவாமித்திரர் அங்கனம் வரவிடமாட்டார் என்று; நாளைக்குள் வெவ்வேறு சம்பவங்கள் நடக்கப்போகின்றன. [யோசனையை அபிநியத்து] இரு, இரு; விசுவாமித்திரர் என்னைக்காண விரும்புகிறோர்; செல்லவேண்டும்.

காந்தி:—இன்னும் எதற்காக? பதிவிரதை, விசுவாமித்திரர் கோபத்துக்காவது ஆறுதல் கிடைக்கும்; தாங்கள் ஒன்றும் ஒப்புக்கொள்ளவேண்டாம்.

காள:—அவர் முழுவதும் அடங்கிவிட்டார்; இனித் திங்கு நேரிடமாட்டாது.

காந்தி:—ஆனால் சென்றுவாருங்கள்; நானும் உள்ளே செல்கிறேன். [இருவரும் மறைகிறார்கள்.]

### களம் 3.

இடம்:—இடுகாட்டின் ஒருபுறம்.

காலம்:—நள்ளிரவு.

[சந்திரமதி சிதை அடுக்கிக்கொண்டு பிரணேசிக்கிறார்கள்.]

சந்திரமதி:—கண்மணி, பினங்களைச் சுட்டுக்கழிந்த,  
அந்தோ! கரிக்கட்டைகள், குறைக்கட்டைகள்; சக்கிரவர்  
த்தித்திருமகனே, இவைகளா உனக்குச் சிதை? சந்தனம்,  
அகில், தேவதாரு முதலிய வாசனைக் கட்டைகள்; என்ன  
காலம்; குழந்தாய், உன் மரணத்தைப் பற்றி—இல்லை,  
இல்லை; ஒவ்வொரு நிமிஷமும் இறந்துகொண்டே யிருக்  
கின்றது;

“இதுவென வரைந்து வாழு நானுணர்ந்தோர்  
முது நீருலகில் முழுவதும் இல்லை.”

“கருவினில், மழுவில், கங்குற் காலையில், பருவம் ஆறில்,  
பெருகிய பொழுதில், நோயில், பிரிவினில், பகையில்,

[சுட்டும்]

பொருள்வயின், வேட்ட தெய்தாப்புன்மையில், முதுமை

[தன்னில்,]

மருவிய திழுப்பில், சாவில் வன்றுயர் மனிதர்க்குண்டே.”

கடவுளே, சத்துருவுக்கும் இந்தக் கஷ்டம் வேண்டாம்  
[மகன் சமீபம் சென்று] அயோத்தியை அரசாளப் பிறந்த நீ,  
இந்தக் காசிப்பட்டணத்தில், அர்த்தராத்திரியில், அநாதைப்  
பின்மாய் ஏரிக்கப்படுவாய் என்று, [மார்பில் கரத்தை வைத்துக்  
கொள்கிறார்கள்.] ஐயோ! கனவிலும் நினைத்தேன் இல்லையே;  
குழந்தாய்! [எத்துக்கொள்கிறார்கள்.] என் கண்ணே, [முத்தமிழு  
கிறார்கள்.] இந்த ஏரிந்த குறைக்கட்டைப் படுக்கையில், என்  
முத்தே, கண்வளர்வாய்ப்பா; [சிதையில் வைக்கிறார்கள்.] செல்  
வமே, நீயும் சென்றுவிட்டாய்; இனி யாவர் முகத்தைக்

கண்டு ஆற்றிக்கொள்ளப் போகிறேன் ; [முகத்தைக் குனிந்து உற்றுப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டு] அப்பா, இன்னும் சற்று நேரத்துக்குள் நீரூய் விடுவாயே ; நீ இங்ஙனம் இறந்தது உன் தந்தைக்குக் கொஞ்சமும் தெரியமாட்டாதே ; எங்கு இருக்கின்றாரோ ? என்ன வருத்தப்படுகின்றாரோ ? செல்வமே, அவர் உயிரெல்லாம் உன்னிடத்திலேயே இருக்குமே ; ஐயோ ! எங்ஙனம் ஆற்போகின்றார் ? [அரிச்சங்தி ரனை நினைந்து] பிராணநாதா, நம் அருமைக்கண்மணி லோகதம், அஙியாயமாய்ப் பாம்புக்கு இரையாய் விட்டான். அடியாள் இப்பொழுது அநாதபோல இந்தச்சுடுகாட்டில் அவனை அடக்கம் செய்துகொண்டிருக்கிறேன் ; இன்னும் இரண்டொரு நிமிஷங்களில், எரிந்து நீரூய்விடுவான் ; ஐயோ ! [கீழே விழுகிறார்களைக்கொண்டு] பிரேதகாரியங்களையும், ஐயோ ! ஐயோ !! அடி பாடி, இன்னும் உனக்குச் சாவு வரவில்லையே ; [மார்பில் அறைந்துகொள்கிறார்கள்.] நாதா, இந்த ராக்ஷஸி [மெளங்காயிருக்கிறார்கள்.] ஆம், சந்தேகமேயில்லை ; ராக்ஷஸியான். அப்பா, நீ எனக்குச் செய்யவேண்டிய பிரேத காரியங்களை நான் உனக்குச் செய்யத் தொடங்கிவிட்டேனே ; [சுடலையை அபிவித்து] பேதாளங்களே, சக்கிரவர்த்தியைக் கண்டு அவர் அருமைக்கண்மணி அஙியாயமாய் இறந்துவிட்ட செய்தியை—உங்களை வேண்டிக்கொள்கிறேன் ; [மெளங்காயிருக்கிறார்கள்.] சீ ! இப்படிப்புலம்புவதிற் பயன்யாது?

“ ஊரும் சதமல்ல; உற்றார் சதமல்ல; உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல; பெண்ணார் சதமல்ல; பிள்ளைகளும் சிரும் சதமல்ல செல்வம் சதமல்ல; தேசத்திலேயாரும் சதமல்ல; என்றும் சதங்காண் இறப்பதுவே.” அவர் சிறிதும் அறியமாட்டார்! நாமே எல்லாவற்றையும்

நடத்தவேண்டியதுதான்; [மகளை நோக்கி எழுந்து] கண்மணி, உனக்கு வாய்க்கரிசி வழக்கவும், வகையற்றுப் போய்விட்டேன்; இறந்துபோன உனக்கு அந்த வாய்க்கரிசி என்ன ஆஹதலை உண்டாக்கப் போகின்றதப்பா! [அங்கு ஏரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு] வசிஷ்டர் முதலிய பிரமனிஷ்டர்களால், வியமம் தப்பாமல் அடக்கம் செய்யவேண்டிய உன்னை-[கீழே விழுகிறார்கள்; மறுபடியும் எழுந்து] ஆ! நாதா, இந்த மகாபாபியாகிய அடியான், தங்கள் அருமை லோகிதத்துக்குக் கொஞ்சமும் கருணை இல்லாமல், அந்தோ! நெருப்பிடவும் துணிந்துவிட்டேன்; [திருக்கோயிலை நோக்கி] விசுவாதப் பிரபோ, என் கண்மணி லோகிதம் தங்களை நாடி வந்துவிட்டான்; அவனுக்கு அடைக்கலம் கொடுத்து ஆ! என்ன காலத்தின் விரைதம்! நம் கண்ணீர் அபிஷேக ஜலம்; பிரலாபனை வேதவசனம்; சாகினி, டாகினி முதலிய பைசாசங்கள் பந்துக்கள்; வைத்திகாக்கி விணத்தின் நெருப்பாய் முடிந்தது; கண்மணி, உன் பாட்டனார் சந்திரதய மகாராஜர் உனக்குத்தன் நாட்டைக் கொடுக்க விணைத்திருந்தாரே; நீ அதை வெறுத்துவிட்டு இப்பொழுது பொன்னுடுக்குச் சென்றுவிட்டாய்; ஆங்குத் திரிசங்கு மகாராஜர் உன்னை ஆலீங்கனம் செய்துகொண்டாரா அப்பா? அநாத ரசங்கா, யாவும் தங்களார்கள். [நெருப்பிடுகிறார்கள்.] பிராண நாதா, நம் கண்மணியின் கடைசி காலத்திலும் தாங்கள் வரவில்லையே; அடியான் சிறகு பறிகொடுத்த பறவையைப் போல, இந்தச் சுடுகாட்டில் அநாதரவாய் நிற்கிறேன்; என்ன பாபம் செய்து பெண்ணுயியப் பிறந்தேனோ? ஆ! விதியே, [முகத்தில் அறைந்துகொள்கிறார்கள்.] ஐயோ! ஐயோ!! ஏரிந்துவிடுவானே; என் செல்வமே, இந்தப் பிறப்பில் என்றும் காணமுடியாதபடி சென்றுவிட்டாயே; பிராண

நாதா! [நெருப்பு சன்னமாய்ப் புகைகின்றது.] இந்த மகாபாடி வைத்த நெருப்பு எங்ஙனம் பற்றும்? ஆங்குச் செல்லாவிட்டால் —ஆம், நியாயம்தானே; ஒன்றல்ல, இரண்டல்ல; ஜம் பதினாறியம்; அக்னிப்பகவானே, நான் அழிமைப்பட்டவள்; சீக்கிரம் லோகித்தைப் பரிசுத்தனாக்கிவிடுங்கள்; அவன் இனி எழுந்திருக்கமாட்டான்; சக்கிரவர்த்தியும் அருகில் இல்லை; தாங்கள்தானே பரிசுத்தம் செய்யவேண்டும்; [புகை அடங்கிக்கொண்டு வருகிறது.] ஏன்? இஷ்டமில்லையா! ஆகார விஷயத்தில் எப்பொழுதும் திருப்பு யில்லாதவராயிற்றே? [யோசிக்கிறீர்கள்.] தெரிந்துவிட்டது; எனக்கு அதிகாரம் இல்லை என்று மயக்கம்போலும்; என்ன செய்யலாம் சக்கிர வர்த்தி இல்லையே; லோகிதம் இறந்த சங்கதி அவருக்குக் கொஞ்சமும் தெரியமாட்டாது; தயைசெய்யுங்கள்; [மெளங்க] அணைந்துவிடுகின்றதே; சள்ளிகளைபாவது பொறுக்கி வந்து பற்ற வைக்கலாமா? குழந்தாய், நெருப்பும் பற்றமாட்டேன் என்று சதிசெய்கின்றது; அநாதையைப்போல இந்த அர்த்த ராத்திரியில்—பேதாளங்களே, உங்கள் காவலில் என் அரு மைக் கண்மணியை வைத்துச்செல்கிறேன்; சற்றுப் பார் த்துக்கொண்டிருங்கள்; இங்கேயே சள்ளிகள் பொறுக்கிவருகிறேன்; லோகிதம், உருவின கத்தியோடு எத்தனையோ ஸிரர்களால் காவல் செய்யப்பட்டுவந்த உன்னைப் பிணங்களைப் பிடிக்கித்தின்னும் பேதாளங்களின் காவலில் வைத்துச் செல்கிறேன்; கோபிக்காதே; சற்றுப் பொறுத்துக்கொள்; விதியே, நீதான் எனக்குத் துணை; வா! செல்லலாம். [மஸ்ரகி ரூள்.]

## காம் 4.

இடம்:—வனத்தின் ஒருபாகம்.

காலம்:—இரவு.

[விசுவாமித்திரன் விசாரத்தோடு பிரவேசிக்கிறோன்.]

விசுவாமித்திரன்:—ஒரு சிறிய நா என்னும் உறுப்பை அடக்கச் சக்தியில்லாத நாம், பரந்த உலகத்தை அடக்கப் பிரயத்தனிக்கிறோம்.

“ யாகாவார் ஆயினும் நாகாக்க; காவக்கால்,  
சோகாப்பர் சொல்லிமுக்குப் பட்டு.”

என்ன? ‘யா காவார் ஆயினும் நாகாக்க;’ இதுவேதவசனம்; அப்புறம்? ‘காவாக்கால், சோல் இமுக்குப்பட்டுச் சோ காப்பர்.’ இது நமக்கென்றே உரைக்கப்பட்டதுதான்; இவ்வளவும் அநுபவித்து வருகிறோம்; [உலாவகிறோன்.] அவனைப்புகழ்ந்தால் என்ன; அன்றி இகழ்ந்தால்தான் நமக்கென்ன; சபைக்குச்சென்றால்—நம்மைத்தான் சனியன் பிடித்து ஆட்டுகின்றதே; எப்படி வெறுமனே பிருக்கமுடியும்? [யோசிக்கிறோன்.] அவனுக்கு என்ன நஷ்டம்? விசுவாமித்திரன் என்ற கொழுத்தகிடா அகப்பட்டுக்கொண்டு விட்டது; அதன் தலையில் இராஜ்யத்தைச் சுமர்த்திச் சுகமாய்ச் சென்றுவிட்டா [உலாவகிறோன்.] காசிப்பட்டணத்துக்குச் செல்வதற்குள் எவ்வளவு தவங்களைச் செலவழித்து விட்டோம்; கொடிய மிருகங்களுக்கு எத்தனை? கொல்லும் பேய்களுக்கு எத்தனை? அக்னியாற்றை அனுப்புவதற்கு எத்தனை? ஆ! இவை எல்லாம் கிடக்கட்டும்; கூப்பிட்டவிடங்கள் தோறும் கையேந்திக்கொண்டு கிடக்கின்றவன்; பலருக்கும் வேலைக்காரன்; இவனை யஜ்யானஞகவைத்து, அதனிலும் சந்திரமதியை, ஆ! ஆ!! யாவர்க்குக் கிடைக்கும்? தன் மனையைப்போல் நினைத்துக்கொண்டு விட்டான் போலும்;

கொஞ்சத்தில் ஒப்ப வில்லையே; [யோசிக்கிறுன்.] ஓம்பதி னுயிரம் பொன்னைக் கை எரியக் கோட்டிக்கொடுக்கின்ற வளைால் போல் அல்லவோ துங்கப்படுகிறுன். [கோபத்துடன்,] ஏ! அக்வி, உன்னிலும் எத்துலையோ மாங்கு உயர்ந்தயம் தர்மராஜன், சண்டாள வேழுமடா! இனம் சுடுப்ப பொகுக் கும் விரபாகு; அதோ இருக்கிறுன்டா சுடுகாட்டல்! உன் னைப்போல் இவ்வளவு பிருவு செய்துகொள்ளவில்லையே; சந்திரமதி தன்மகனுவான் உன் எழைகு குடிசையில், அட! அடிமை வேலை செய்ய எவ்வளவு தவம் செய்யவேண்டும்? [யோசிக்கிறுன்.] உன்னைச் சொல்வதிற் பயன் என்ன?

“சொல்லுக சொல்லீர் பிறிதோர்சொல் அக்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து”

என்பதை நாம் மறந்துவிட்டோம்; [உலாவுகிறுன்.] ஒரு மனிதனால் முயலக்கூடியவற்றிற்கு அதிகமே முயன்றும் விட்டது; ஆந்த ஒரு இராக்குன், ஆ! ஆ!! படாதபாடும் படுத்தி விட்டோம்; ஆம், என்ன செய்யவாம்? இது நம் துரதிருஷ்ட விருஷ்டத்தின் திரண்டு கனிந்தநற்கனி; [யோசிக்கிறுன்.] வெயிலிலும் பனியிலிலும், விபர்க்க, விரைக்க நின்று, அரிதிற் நேடிய அருந்தவங்கள் பலவும், அந்தோ! அந்தோ!! [ஆக்கின்மீது விரலை வைக்கிறுன்.] சாம்பலிற் செய்த ஆகுதியாப் விட்டன; கடந்ததைச் சிந்தித்துப் பயன் என்ன? விசுவாமித்திரன் புகழ்ப்படைத்த நாள்களும் சில இருந்தன; எல்லாம் முழுந்து விட்டது; [உலாவுகிறுன்.] இனிவளரவிடக் கூடாது; இந்த நம்தொழில் யானையைக் கட்டித் தீனி போடுவதாயிருக்கின்றது; சீக்கிரம் இரண்டில் ஒன்று தெரிந்துகொள்ள வேண்டியதுதான்; [யோசனையை அபிகடித்து] இந்த ஒன்றுதான் இருக்கின்றது; இதற்கு நிச்சயம்

வசப்பாட்டுவிடுவான்; ஆம், நன்கு ரேசிக்கப் பெற்றவள்; யார் க்குத்தான் கொல்ல மனம் துணியும்? [கோபத்தோடு பூமியை உதைக்கிறான்.] உன் சிவ்யகீர்ப் பொப் சொல்லும் வண்ணம் உன்னையே தூண்டச் செய்கிறேன்; என்ன செய்கிறோயோ பார்க்கலாம்; ‘பிரம்ம ரிவிதான்! பிரம்மரிவிதான்!!’ என்று உன்னை முக்காலும் கதறச்செய்தவ னன்று? அந்த விசவா மித்திரனை, இப்பொழுது ஒருவினையாட்டுச் சிறுவன் என்று வினைத்துவிட்டாய்; [தலையை ஆட்டுகிறான்.] அட! இந்தத் தவங்களா! [கையை நொடிக்கிறான்.] நொடி! நொடி!! ஒரு நொடி!!! இறைக்கும் கிணறு; தானே காக்கின்றது; இறந்த மகன் இடு காட்டில் நாறிக்கொண்டிருக்கிறான். [உலாவுகிறான்.] இஃப் தொன்று? கொண்டமனைவியைக் கத்தியுடித்துக் கொல்ல வழிக்கிறேன்; உடனே வந்து வணக்கச்செப்தாயோ தாங்கி னய்; ஆகட்டும்; கொலைக்களத்தில் உன்னைக் கண்டுகொள்கிறேன்; இதோ வந்து விட்டேன்; மற்ற ஒற்றையும் ஏற்பாடு செய்ய வேண்டும். [மறைக்கிறான்.]

## கலம் 5.

இடம்:—சடுகாடு,

காலம்:—இராவு.

[அரிச்சங்திரன் பரணமீதிருந்த வண்ணம் பிரவேசிக்கிறான்.]

அரிச்சங்திரன்:—சி! என்ன பயனற்ற கனவு; பிரதி இரவிலும் கனவுக்கே நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டி யிருக்கின்றது; பகல் முழுவதும் பினம் சுடுதொழில்; இரவில் கனவுகாண் தொழில்; இரண்டும் நன்றாகவே அமைந்திருக்கின்றன; [மென்னம்.] இனிக்கிடைத்தாலும் ஒப்புக்கொள்வார்யார்? “மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிது” மனை

வியை அடிமைப் படுத்தியதுமன்றி—சந்திரமதி! குழந்தாப் போகிதம்! உங்களை மாத்திரம் மறக்க முடியவில்லை; இந்தக் கோலத்திலும் உங்கள் பிரிவுதான் எனக்குவருத்தத்தை உண்டுபண்ணுகின்றது; கொடுங்காலமே! [கைத்தடி கிழேவிழு தலூம் திடுக்கிட்டு.] ஆ! என்ன மதிமயக்கம்; நினைக்கக் கூடா தவர்களை நினைத்து விட்டோம்; நித்திரையும் இன்று வஞ்சித்து விட்டது; [கிழே இறங்கித் தடியை எடுத்துக் கொண்டு] சவாமி காரியபங்கம் இல்லாமல் சுடலையைச் சுற்றிப் பார்த்து வரலாம். [மறைகிறுன்; சந்திரமதி பிரவேசிக்கிறார்கள்.]

சந்திரமதி:—கண்மணி! புகை கிளம்பி விட்டதே; உன்தங்கைத்தக்கு என்ன சொல்வேனப்பா! பாழ்வயிரே! வெளியிலும் எரிந்துபோக வில்லையே; [வயிற்றில் அடித்துக்கொள்கிறன்.] இது போதாது; இன்னும் உனக்கு அதிக தண்டனை வேண்டும்; உன்னை முழுவதும் தொலைத்துவிடுகிறேன்; [நின்றுகொண்டு.] பிராணாதா! நம் அருமை போகிதத்துடன் மகாபாபியாகிய அடியாளும் எரிந்துவிடுகிறேன்; தங்கள் திருக்கரத்தால் எனக்கும் நீர்க்கடன் செய்துவிடுக்கள்; [பேதாளங்கள் தலையை அசைத்துச் சிங்கநாதம் செய்தலூம், அவற்றை நோக்கி.] ஏன் கர்ஜிக்கிறீர்கள்? நான் இறப்பதில் உங்களுக்கு இஷ்டம் இல்லையா? அவர் பிரிந்தார்; அருமை மகன் இறந்தான்; இனி நான் என்ன செய்யப்போகிறேன்; [அவை மீட்டும் கர்ஜிக்கின்றன.] எதற்காகக் கர்ஜிக்கவேண்டும்? [மொனாம்.] ஓ! தெரிந்து விட்டது; உங்களை வணங்குகிறேன்; [கை கூப்பு கிறுன்.] நீங்கள் மகோபகாரிகள்; பர்த்து த்ரோகமும் யஜமான த்ரோகமும் எனக்கு இல்லாதபடி செய்தீர்கள்; இன்னம் எத்தனை ஆபத்துக்கள் வந்தாலும் வரட்டும்; நான் இறக்கமாட்டேன்; [மகனைப் பார்த்து.] கண்மணி! உன்னுடன் இறப்பதற்குத் தருமாம் இடம் கொடுக்கவில்லையே; என்ன

செய்வேன் ; [கிழேவிழுந்து மூர்ச்சிக்கிறார்கள் ; அரிச்சங்திரன் பரபரப் புடன் பிரவேசிக்கிறார்கள். மூக்கின்மீது விரல் வைத்துக்கொண்டு]

அரிச்சங்திரன் :—ஆ ! என்ன இது !! ஆச்சரியமாயிருக்கி ன்றதே ; இது நாம் அடுக்கிய சிலை அன்று ; அர்த்தராத்திரியில், இப்படித் திருட்டுத்தனமாக, ஆ ! ஆ !! [சுற்றிவருகிறார்கள்.] ஒ ! தெரிந்துவிட்டது ; இதோ ஒருத்தி படுத்துக்கொண்டிருக்கிறார்கள் ; [சமீபம் சென்று] யார் இங்கே விழுந்து கிடக்கின்றது ? யார் ? யார் ? [சுந்திரமதி திடுக்கிட்டு ஏழுந்து நிற்கிறார்கள்.] யார் நீங்கள் ? இந்தார் பினாத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ?

சுந்திர :—ஐயா ! நான் இந்தக் காசிப்பட்டணத்தில் இருக்கும் ஒரு அடிமை ; இவன் என் மகன் ; அநியாயமாய்ப்பாம்புக்குப் பறிகொடுத்துவிட்டேன்.

அரி :—உங்கள் நிலைமை அடிமை என்பதற்கு \* இடம் கொடுக்கவில்லையே.

சுந்திர :—உண்மையில் அடிமை ஐயா !

அரி :—[தனக்குள்.] இருந்தாலும் இருக்கலார். [வெளியில்] ஆனால் அர்த்தராத்திரியில் இங்குக் கொண்டுவந்து கொளுத்துவானேன் ?

சுந்திர :—தருப்பைக்குச் சென்ற மகன் வனத்தில் இறந்த செய்தி மாலையின் தொடக்கத்தில்தான் தெரிந்தது ; அதற்குமேல் கண்டுபிடித்துக் கொண்டுவருவதற்கு—

அரி :—[கோபத்துடன்.] இருக்கட்டும் ; என் கட்டளையின்றி எப்படி உள்ளே பிரவேசிக்கலாமா?

சுந்திர :—இந்தச்சுடுகாடு தங்கள் காவலுக்கு அடங்கி யுள்ளதென்று அறிந்தேனில்லையே ;

அரி :—எப்பொழுதும் இங்கு வந்ததில்லையா ?

சந்திர:—இல்லை ஐயா! இதுதான் முதலதடவை.

அரி:—இதைக் கவனியுங்கள்; இங்குப் பினம் சுட வேண்டினால், சிகைக்காசு, பினத்துணி, வாய்க்கரிசி இந்த மூன்றும் வழங்கவேண்டும்.

சந்திர:—முந்தியே ஆட்டமை என்று தெரிவித்துக்கொண்டிருக்கிறேனே;

அரி:—[தனக்குள்.] என்ன கஷ்டம்? [வெளியில்.] ஓ! இருக்கலாம்; இங்குக் கட்டாயம் கொடுத்தே தீரவேண்டும்.

சந்திர:—ஐயா! நான் ஏழையினும் ஏழை; அதனிலும் சுவாதினம் அற்றவன்.

அரி:—யஜமானர் கட்டளை யில்லை; கொடுத்து விட டால்—

சந்திர:—இந்த வழக்கங்களைக் கொஞ்சமும் அறிந்தே வில்லையே; தங்களை மிகவும் வேண்டிக்கொள்கிறேன்; எப்படியாவது கருணை செய்யவேண்டும். [கைப்புகிறுன்.]

அரி:—ஓ! அஃது என்றும் முடியாதகாரியம்; இல்லையேல், சுடவொட்டேன்; இஃதுண்மை.

சந்திர:—இந்த அர்த்தராத்திரியில் தனித்து வந்த தனைக் கொண்டே அடியாள் இந்த உலகத்தில் ஆதரவற்ற ஒரு எளிய அடிமை என்பது வெளிப்படையாகுமே; கடவுள் அருள்முகத்தை முன்னிட்டேனும் கருணைபாராட்ட வேண்டிக் கொள்ளுகிறேன்.

அரி:—[தனக்குள்.] மீதை ரான்றவள்தான்; சந்தேகமில்லை; ஆம், நம்மால் என்ன செய்யமுடியும்? [வெளியில்.] நானும் உங்களைப் போன்றவன்றுள்; ஆனால், [யோசிக்கிறுன்.] வாய்க்கரிசியை மாத்திரம் நீக்கிவிட எனக்குச் சுவாதினம் உண்டு;

ஒழுந்த இரண்டும் யஜமானருக்குச் சொந்தம்; சிக்கிரச் சொடுத்து விடுங்கள்.

சந்திர:—இரு காக்கும் வழியில்லாத நான் அந்த இரண்டையும் எங்கனம் சொடுக்கப் போகிறேன்? எப்படியா வது தாங்கள்தான் அருள் செய்யவேண்டும்.

அரி:—ஓ! இல்லை, இல்லை; அஃது எப்பொழுதும் முடியாது; இரண்டையும் நன்னாமாட்டேன்; கொடுத்தே தீரவேண்டும்.

சந்திர:—[தனக்குள்] என்ன செய்யலாம்; இவர் இப்படிப் பேசுகிறாரே; [வெளியில்; சரங்களைக் குவித்துக்கொண்டு] கனம் பொருந்திப் பூஜை, எனக்கு—

அரி:—[கோபத்துடன்] நிறுத்துங்கள், நிறுத்துங்கள்; உங்கள் போசச்செய்கை நன்றாய்த்தெரிந்துவிட்டது; இந்தப் பசுப்பு வசனங்களைக் கொண்டே மகனை ஏரித்து விடலாம் என்று நினைத்து விட்டர்கள்போலும்; அங்கனம் நினைக்க வேண்டாம்; இனி எரியவிடமாட்டேன்.

சந்திர:—பூஜை! அங்கனம் கட்டளையிடவேண்டாம்; அடியாள் யாருமற்ற ஒரு எளியபேதை; தங்களையன்றி—

அரி:—[மிகுந்த கோபத்துடன்] ஓ! இல்லை, இல்லை; இனி ஒரு சிமிஷமும் தாமதியேன்; உங்கள் மகனை எடுத்துச் செல்லுங்கள். [கலைக்கச் செல்கிறேன்.]

சந்திர:—[கூப்பியகரத்தோடு குறுக்கே வந்து] பூஜை! அப்படிச் செய்யவேண்டாம்; தங்களுக்குக் கோடி புண்யம் உண்டு.

அரி:—வீண், வீண்; என் காவலுக்குள் என்றும் நடவாத காரியம்; எடுத்துச் செல்ல வேண்டியதுதான்.

[கோலால் கலைத்துத் தள்ளுகிறோன் ; சிதை கலைந்து பின்ம் கீழேவிழு கின்றது.]

சந்திர :—[சென்று எடுத்துக்கொண்டு.] கண்டாலோ! என் முத்தே! கிரீடாதிபதிகளின் கரங்களில் வினையாடி வளர்ந்த உன்னை, இந்தச் சுடலைப் பறையறும் கொடுமை பாராட்டுக், காலால் உதைக்கும் காலம் வந்துவிட்டதப்பா!

அரி :—[தனக்குள்.] என்ன! என்ன!! கிரீடாதிபதிகளின் கரங்களில் வளர்ந்தவறும்; நாம் சுடலைப் பறையறும்; [மென்னம்] ஆம், ஆம்; முக்காலும் பறையன்றுன்; சந்தேக மேயில்லை.

சந்திர :—பின்ம் சுட்டுப் பொசுக்கும் சுடலைப் பறைய ணையும் பணிந்து வேண்டிக்கொள்ள விதித்த என் தீவி ணையே! திரிமூர்த்திகளும் உனக்கு—நான் ஏவ்வளவு; அற்பா! பெண்பால்; ஒரு வாழைப்பழம்தான்.

அரி :—[தனக்குள்.] என்ன? பின்ம் சுட்டுப்பொசுக்கும் சுடலைப் பறையன்; [முக்கின்மீது விரலை வைக்கிறோன்.] அரிச்சங்திரா! பேஷ்!! நல்ல கீர்த்தியை அடைந்து விட்டாய்; இந்னிலும் உனக்கு என்ன புகழ் கிடைக்கப்போகின்றது?

சந்திர :—கண்மணி லோகிதம்! சீ இறந்தது சூட என்குத் துக்கமாய்த் தோன்றவில்லை அப்பா! [மடியில் வளரவைத்துக்கொள்கிறோன்.]

அரி :—[தனக்குள்; பரபரப்புடன்.] என்ன! லோகிதம்!! லோகிதம்!!! எந்த லோகிதம்? [தழியை ஊன்றிக்கொண்டு யோசிக்கிறோன்.]

சந்திர :—கண்மணி! உன்னை அடக்கம் செய்வதற்கு ஒரு வழியும் ஏற்படவில்லையே; பிராணநாதா! இந்தச் சுடலைப்பறையன் சுடவொட்டேன் என்று நம் லோகிதத்தை

உதைத்தும் தன்னினிட்டானே; ஆயோ! இன்னமும் ஐயரை அனுப்பவில்லையா?

அரி:—[தனக்குள்.] ஐயரா! எந்த ஐயர்? காத்யாய ரூரா? சீ! இருக்கமாட்டாது.

சந்திர:—இந்த மகாபாபியை நினைக்காவிட்டாலும் இந்த அவமானத்தைத் தாங்கள் கண்டால், அங்கோ! அப்பொழுதே உயிரைத் துறந்துவிடுவீர்களே; அடி சந்திரமதி! இன்னமும் உன் நெஞ்சம் பின்து சாகவில்லையே; இனி உனக்கு மரணமேயில்லை; என்றும் சிரஞ்சிவி தான்.

அரி:—[திடுக்கிட்டுத் தனக்குள்.] என்ன! சந்திரமதியா? [தலையைத் தொங்கவிடுகிறோன்.] சந்திரமதி, லோகிதம், ஐயர்; இன்னும் என்ன சந்தேகம்?

சந்திர:—பந்துமதி! பிரியம்வதே!! எனது இந்தக் கஷ்டங்களைக் கொஞ்சமும் அறியாமல் நீங்கள் யாவரும் அயோத்தியில் இருக்கிறீர்களே? குழந்தை, லோகிதம்! இந்தச் சுடுகாட்டில் உன்னை வைத்துக்கொண்டு—

அரி:—[தடியை நழுவவிட்டுக் கீழேவிழுந்து] அட கட்டிக் கரும்பே! நீயும் என்னைத் துறந்துவிட்டாயா? [சந்திரமதி மனத் தினைப்புடன் பின்ததைக் கீழேவிட்டு அருவருப்போடு விலங்கிகொள்ளுகிறோன்; அரிச்சங்கிரண் பின்ததைத் தழுவிக்கொள்ளுகிறோன்.] கண்மணி! சர்ப்பத்துக்கா உன்னை ஒப்புவிக்க நேரிட்டது? என் எண்ணங்கள் யாவும் மண்ணைக்கவிக்கொண்டன; என் முத்தே! மகா பாபியாகிய உன் நந்தை இதோ வந்திருக்கிறோன்; அவனை மன்னித்துக் கொஞ்சம் திருப்பிப்பார்ப்பாய்ப்பா!

சந்திர:—[திடுக்கிட்டு ஏழுங்கு நின்று, தனக்குள்.] ஆ! இஃதென்ன விபரீதம்!! நந்தையா? இவர் யார்?

அரி :— அயோத்தியை அரசாள்வாய் என்று நினைத் திருக்தேனே ; குழந்தாய் !

சந்திர :— [தளக்குள்.] என்ன ! சக்கரவர்த்தியா ? [இற்றுப் பார்க்கிறோன்.]

அரி :— அப்பா ! சூரிய வர்ஷத்தில் இதுகாறும் உன்னை பட்டோல ஒருவரும் இறந்ததில்லையா !

சந்திர :— ஸ்ரீயோ ! பிராணாதா ! [சீழேவிழுந்து மூர்ச்சை யாகிறோன்.]

அரி :— என் அருமைச் செல்லவே ! அடிமை வேலை செய்து அலுத்துவிட்டாயோ ? சூரியவம்சம் உன்னுடன் மழுங்கி விட்டதே ; விதியே ! கணவுகள்யாவும் நன்னிமித் தத்துக்கென்று நினைத்திருக்தேனே ;

“ விலைப்பட்டாய் ; பட்டும் வெவ் வரவத்தினாற் ரெலைப்பட்டாய் ; அன்னை தோனிற் கொணர்திடத் தலைப்பட்டாய் ; தமியேன் ஏறியத் தகர்ந் தலைப்பட்டாய் ; இதுவோ விதி ஐயனே ! ”

வோகிதாஸ்யன் முகத்தில் கரத்தைவைத்து.] குலவிளக்கே ! அடிமைப்படுத்தினேன் என்ற வருத்தமா ? இந்த மகாபாரியின் தீவினை உன்னையும் தொலைத்துவிட்டது ; அந்தோ ! பரிசுத் தமான அரசகுலத்துக்கும் ஒருஅபக்கியாதியை உண்டாக்கி விட்டு இன்னமும் உயிர் வாழ விரும்புகின்றேன் ; என்னி லும் கொடியவன் யார் ?

சந்திர :— [மூர்ச்சைதெளிக்கு எழுந்து] இந்தக் கோல மும் தங்களுக்கு எழுதியிருந்ததா ? அந்தோ ! கொஞ்சமும் சூசாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேனே ; [முகத்தில் அதைக் கொள்கிறோன்.] வோகிதம் ! உன்னைப்போல நானும் இறந்திருக்கவில்லையே ; தீவினையே, இப்பொழுதாவது என்னைக்

கொன்றுவிடமாட்டாயா? குழந்தை! உன் நந்தையாக கண்டதும் சீ இறந்த துக்கம் சொஞ்சமும் இல்லாமல் பறந்துவிட்டதாரா!

அரி:—இன்னும் என்ன பார்க்கன் அதுவிக்கப் பிறக் கிருக்கின்றேனோ? என் வீவினோ வசிஷ்டாதிகள் வாக்கையும் விழுங்கிவிடுகின்றது; அரிச்சுத்திரன் ஒருவனால் சூரியவம்சம் ஒருங்கே தொலைந்து விட்டது; இப்பொழுது யஜமானருக்காக உயிர்வாழ விரும்புகின்றேன்.

சந்தீர:—நாதா! சுங்கஞாக்கு எதுமுதல் இந்தக்கொறில் சொந்தமாயிருக்கிறது?

அரி:—காத்மாயனரை அணுவாயித்து முதல்.

சந்தீர:—காளகண்டர்தாம் பொன் அளித்தாரே?

அரி:—அது பாதிக்குச் சரியாயிற்று; ஒழிந்ததை ஸிராகு என்ற ஒரு புண்ணியபுருஷர் அளித்தார்.

சந்தீர:—அவர் யார்?

அரி:—இந்தச் சுடுகாட்டுக்குத் தலைவர்; இப்பொழுது நான் ஏற்றுக்கொண்டு வருவதும் அவர் தொழில்தான்.

சந்தீர:—இப்படியும் முடிந்ததா? [முகத்தில் அறைந்து கொள்கிறேன்.] விதியே! உன் ஆற்றல் அவ்வளவும் எங்களிடத்திலேயே விநியோகப்படுத்தி விட்டாய்.

அரி:—நடந்ததை நினைத்துப் பயன் என்ன? யாவும் சிவன் செயல்.

சந்தீர:—இனி ஒன்றும் அடியான் நினைப்பதற்கே திடம் இல்லை; [மெளனம்.] லோகத்தை அடக்கம் செய்ய வேண்டுமே?

அரி:—அதுதான் முந்தியே சொல்லிவிட்டேனே; இப்பொழுதும் அந்த வினைதான்.

சந்திர :— அடியாளிடம் கொடுக்கக்கூடியது ஒன்றும் இல்லையே.

அரி :— அதற்கு நான் என்ன செய்யலாம்? இல்லை யேல்.—

சந்திர :— அப்படி ஒரு போழ்தும் வேண்டாம்; உண் மைலையக் காப்பாற்றுவதற்கன்றே உலகத்தைத் துறந்தது?

அரி :— வேறு வகை, சரி— லோகித்ததை இந்த எல்லையை விட்டு அப்புறம் எடுத்துக்கொள்ள.

சந்திர :— இந்த அர்த்தராத்திரி வேளையில் அநாதை கைப்போல எந்த இடத்துக்கு எடுத்துக்கொள்ளலுவேன்?

அரி :— இனி இங்குக் கணமும் இருக்கத்தகாது; யஜமானர் கட்டளை யில்லை. [திரும்பிக்கொண்டு.] செத்த மகனைச் சுடுவதற்கும் கதியில்லாமல் ஒரு சக்கிரவர்த்தி—சீ! சக்கிரவர்த்தியா? எப்பொழுது? ஒரு நந்தை எதிரில் நிற்கிறோன்; ஆம், என் வெறுக்கவேண்டும்?

“நன்றாக்கால் நல்லவாக் காண்டவார், அன்றாங்கால் அல்லத் படுவ தெவன்?”

இது நாம் முன்செய்த புண்ணியத்தின் பழம் “பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்”.

சந்திர :— ஜூயர் வீட்டுக்குச் சென்று வருந்தனையும் நம் லோகித்தகைச் சிறிது பார்த்துக்கொண்டிருக்க வேண்டுகிறேன்.

அரி :— இப்பொழுது என் செல்லவேண்டும்?

சந்திர :— பின்துணி முதலியவை பெற்று வர.

அரி :— அளிப்பாரா:

சந்திர :— மகா நல்லவர்கள்; உடனாக வந்தும் உதவி செய்வார்கள்.

அரி:—சரி, இதுவும் ஒரு திருகூத்துத்தான்; சீக்கிரம் வந்து விடவேண்டும்; பேதாளங்கள் அதிகமாயிருக்கின்றன.

சந்திர:—அப்படிக் கட்டளையிடக் கூடாது; வந்து விடுகிறேன்.

அரி:—இங்கு உட்கார்ந்திருந்தால் சுவாயித்துரோகம் சித்திக்கும்; சீக்கிரம் வந்துவிடு.

சந்திர:—அப்படியே. [மகனை முத்தமிட்டு] குழந்தாய்! உன் தந்தையின் காவலில் சற்றுநேரம் கண்வளர்வாய் அப்பரா! உன்னை அடக்கம் செய்வதற்குப் பொருள் பெற்றுக்கொண்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன். [செல்கிறோன்.]

அரி:—அடக்டடிக்கரும்பே! உன்னைத் தகனம் செய்ய வும் சக்தியற்றவனுயிருக்கிறேன்; உன் அன்னை வருங்காரும் இவ்விடத்தில் இரு; எனது அடிமைத் தொழில் இக்காலத்திலும் உன்னைக் கவனிக்க விடவில்லை; [எடுத்து ஓரிடத்தில் வைக்கிறேன்.] சர்வேசா! தங்கள் திருக்குறிப்பின் வண்ணம் நடக்கச் சித்தமாயிருக்கிறேன்; விதியே! நீதான் எனக்குத் துளை; வா! சுடலையைச் சுற்றிப் பார்த்து வரலாம்.

[மறைகிறேன்.]

## ஏழாவது அங்கம்.

### களம் 1.

இடம் :—காசிப்பட்டணச்தின் ஒரு புறம்.

காலம் :—இரவு.

[காவலாளிகள் பிரவேசிக்கிறார்கள்.]

கறுப்பன் :—அண்ணே, என்ன ஆச்சரியம்! பாத்தியா! ஒண்ணு, ரெண்டா? எத்தனை காவல்! ஆ!! ஆ!! [மூக்கின் மீது விரலை வைக்கிறான்.]

வீரன் :—அது என்னவோ எனக்கு ஒண்ணுங்கோன லே; என் தலேலே பயிர் மொளைச்ச நாள் தொவக்கி ராஜாங்கத்துலேதான் சேவகம் சேஞ்சுக்கிட்டு இருக்கேன்; இந்த அநியாயத் திருட்டெக் கேட்டுபோயில்லே.

கறுப்பன் :—ஆம் அண்ணே! உருசின கத்தி உருவின படி எத்தனை சிப்பாயிக காவலிருக்காக; எல்லார் கண்ணளி லும் மண்ணைத் தாவிவிட்டுல்லோ பய போயிருக்கான்.

வீரன் :—இருந்தாலும் உள்ளொன்று இருக்கவேணும்.

கறுப்பன் :—ஆமாக்கிறேன்; ஆமாம்; எனக்கும் ஆப்படித்தான் படுகிறது.

வீரன் :—யாரிருக்காக; உன்னே அம்மா அவகாரிடத் திலே யிருக்கிற நடிச்சிறுக்கிகதான் நாக்கிக் கொடுத்திருக்க வேணும்.

கறுப்பன் :—ஆமாம், ஆங்கப் பட்டிழுண்டெக ஒனாவு இல்லாவிட்டா பயலுக்கு எங்கனே கெடைக்கும்?

வீரன் :—மேலும், சேத்துக்கூடக் குளி மொறையாம்; சின்ன எச்மான்மேல் நகெ ஒண்ணுங்கம் இல்லையாம்; எல்லாத் தியும் களட்டிக் கைப்பெட்டிலே வெச்சிருந்தாகளாம்.

கறுப்பன் :—ஓ ! பயலுக்குக் குரிமொறையின்டு தெரி யவில்லை போயிருக்கு ; தெரிந்தா இன்னைக்கு வந்திருக்க வேமாட்டான் ; சின்ன எசுமானே பய என்ன பண்ணுவான்?

வீரன் :—அதுதான் தெரியவில்லே ; நம்ம—

கறுப்பன் :—பண்டமா என்ன ? வாரி யெடுத்து மூலே வே வெக்க ; எசுமான் முளிச்சுக்கிட்டா பயபாடு திண்டாட டந்தான் ; அங்குனே சொல்லாமே பறந்திடுவான்.

வீரன் :—நம்ம பெரிய எசுமான் முகத்தீகப் பாத்தியா? கான வளங்கலையே.

கறுப்பன் :—வேறே கொள்கிடக இருந்தா அதுகளைக் கண்டு ஆற்றாம்.

வீரன் :—அது மாத்திரந்தானு ? பட்டத்துக்கும் வேறே கொள்கிட இல்லையால்லோ ?

கறுப்பன் :—அண்ணே, நம்ம கழியிப்பாறும் பைரவ ஞும் எங்கேபோனாக.

வீரன் :—அவகதான் வடக்குப்பக்கம் போயிருக்காக ணே ; ராஜாங்கம் அடங்கலும் சின்ன எசுமானேத் தேடச் சென்றிருக்காக ; எப்படியாவது கண்டு பிடித்துப் பயலே குண்டுவெச்சுக் கூடலும்.

கறுப்பன் :—அதுக்கு யோசிக்கவேண்டாம் ; [மார்பைத் தட்டிக்கொண்டு.] பய இருக்குந்தனையும் விட்டேனு அவனே ; அப்படிப்பட்ட சாமி, மூப்பன் முதலான பேர்வளிக எல்லாம் [தோளைத் தட்டுகிறுன்.] பய பேரெச் சொன்னு போதா தா ? [வீரபத்திரன் பிரவேசிக்கிறுன்.]

வீரன் :—என்னடா வீரபத்திரா ! எங்கிட்டிருந்து வாரே ? ஏதாவது துப்பு தொலக்குச்சா ?

வீரபத்திரன் :— மேலெக் கோட்டேலேருந்து வாரேன்; ஒண்ணும் கெடக்கெலே; பட்டணத்திலே ஆள் நடமாட்ட மேயில்லே.

வீரன் :— ஆனு எங்கே வந்தே?

வீரபத்திரன் :— நாட்டாமெக்காரன் உங்களைக் கௌக்குத் தெருச் சந்துகளைப் பாக்கப் போகச்சொன்னான்; கண்டு பிடிக்காவிட்டா ‘கண்ணைப் பிடிங்கிக் காட்டிலே’ ஊம்! தெரின்சுதா!! எண்டு பெரிய மந்திரி எச்மான் கட்டளை யிட்டிருக்காகளாம்.

வீரன் :— [பயத்தோடு.] மந்திரி எச்மான் எங்கிருக்காக?

வீரபத்திரன் :— நாட்டாமெக்காரனேடு பேசினிட்டுத் தானும் பட்டணத்தெப் பாத்து வரேனெண்டு இப்போதான் அப்பாலே போனாக.

கறுப்பன் :— [பரபரப்புடன்.] இங்கே வருவாரோ?

வீரபத்திரன் :— எனக்கென்ன தெரியும்? வந்தாலும் வருவாக.

வீரன் :— காளித்தாயே! காலபைரவா!! எங்க வவுத்தி லே பாலெக் கறக்கணும்; நாங்க கொளங்தெ சூட்டிக்காரக; உங்களுக்கு ரெண்டு ஆட்டுக்கடா வெட்டிப் பொங்கலிட்றேம்.

கறுப்பன் :— எங்க ஓட்டுலே பெரியாண்டவனுக்கெண்டு ஒரு பண்ணி வளத்து வெச்சுக்கிட்டிருக்கோம்; அதையும் வெட்டி விடுறேன்.

வீரன் :— வாங்க, போவலாம். [யாவரும் மறைகிறார்கள்.]

## களம் 2.

இடம் :—காசிப்பட்டணத்தின் ஒரு தெரு.

காலம் :—இராவு.

[சந்திரமதி துக்கத்தோடு பிரவேசிக்கிறார்கள்.]

சந்திரமதி :—இந்தத் திக்கில் இருக்கின்றோமென்றும் தெரியவில்லையே; எல்லா இருட்டும் இப்பொழுதுதான்

“அள்ளிக் கொள்ளாய் அடையத் திரண்டொன்றும்க் கொள்ளிக்கும் விள்ளாத கூரியுள்ளாய்” இருக்கின்றது; இந்த நிலைமையில் ஜயர் வீட்டை எங்ஙனம் கண்டுபிடிக்கப் போகிறோம்; ஜகத்சா! நங்கள் திருவுளக்குறிப்பு இன்ன விதம் என்பதைக் கொஞ்சமும் தெரிய முடியாதவளாயிருக் கிறேன்; பிறந்த பிறப்பும், புகுந்த சிறப்பும், அந்தோ! அந்தோ!! அவற்றை இப்பொழுது நினைக்கவும் நகுதியற்ற வளாயினேன்; மகன் தீரந்ததும், மன்னாவர் சுடலை காப்ப தும், மறையவர்க்கு அடிமைப் பட்டதும்—[மொனம்.] எல்லாம் முன்பிறப்பின் டயன்; உயர்ந்த வாழ்வும் அநுபவித தாய் விட்டது; இழிந்த தாழ்வும் இதற்குமேல் இல்லை; இவ்வளவிலாயினும் இறப்பது உத்தமம்; [யோசிக்கிறார்கள்.] ஆம், எங்ஙனம் இறக்கமுடியும்? அது நம் அதீனத்தில் இல்லை; வேலை அவசரத்தில் அவர் லோகிதத்தைக் கவனிக் கப் போகிறாரா? ஏது? பூதங்கள் உணவாக்கிக்கொள்ளா மோ? நாய் நரிகள் நமக்கென்று எடுத்துச்சென்று விடுமோ? ஒன்றும் தெரியவில்லை; பொழுது விடுவதற்குள் ஜயர் வீட்டிக்குச் சென்று வரவேண்டுமே; சர்வேசா! அடியாளம் தீடு இவ்வளவேனும் கருணை பாராட்டலாகாதா? [திகைத்துவின்று] இஃதென்ன? எவ்வளவோ தெருக்கள் கடந்தும் முதலில் வந்த விடத்திலேயே வந்திருக்கின்றோமே; ஒருகால் திகை

பழுண்டை மிதித்துவிட்டோமா? சி! இல்லை; அது பட்ட ணத்தில் ஏது? என்னவோ ஒன்றும் தோன்றவில்லை; [கால் இடறிக் கிழேவிழுகிறோன்.] ஜகத்சா! இதுவும் உன்சோதனையா? [எழுந்திருந்து] என்ன! காலில் என்னவோ மெத்தென்று தட்டுப்படுகின்றதே; [தடவிப்பார்த்து.] ஒன்றும் காணப்படவில்லை; மனித வருப்போலிருக்கிறது; யாரோ? என்னவோ? கால் பட்டுவிட்டது. [இடி முழங்கி மின்னால் வெளிப்படுதலும் திடுக்கிட்டு.] ஆ! இஃதென்ன !! லோகிதம்போலிருக்கின்றதே; [சென்ற எடுத்துக்கொண்டு] இல்லை; லோகிதமன்று; அவன் இன்னும் பெரியவனுயிற்றே; அவயவ வகூணங்கள் பலவும் அவனையே ஒந்திருக்கின்றன; [மற்றொரு மின்னால் வெளிப்படுகின்றது.] அந்தோ! அரசகுமாரன்போல் இருக்கிறோன்; அட குழந்தாய்! அநாதைப்பினமாய் நடுத்தருவில் எறியப்பட்டிருக்கிறோயே; பெற்றவர்கள் மனம் எப்படிப் பற்றி ஏரிகின்றதோ? நீ இங்கு இறந்திருப்பதை அவர்கள் சிறிதும் அறியமாட்டார்கள் என்று நினைக்கிறேன்; எங்குத் தேடுகின்றார்களோ? என்ன வருந்துகின்றார்களோ? ராஜ வகூணங்கள் பொருந்தி விளங்கும் உனக்கும் இந்தத் தலை விதி இருந்ததா அப்பா? என் மகன் லோகிதத்தை அடக்கம் செய்வதற்குக் கதியில்லாமல், பின்துணி முதலியவை இரந்து செல்ல வந்திருந்தும், உன்னைக்கண்டபின்பு அப்புறம் செல்லக் கால் எழவில்லையே; என்ன தவிக்கின்றார்களோ? சர்வேசா! இளம் பின்னைகளை யெல்லாம் இப்படிக் கொன்று குவிப்பதில் உமக்கு என்ன வாபம்! அட குழந்தாய்! உன் சங்கதியைத் தெரிவிப்பதற்கும் ஒருவரும் காணப்படவில்லை; உன் வகூணங்களை யோசித்தால் இங்கு இறக்கக் காரணம் இல்லையே; எவரேனும் உன்னைக் களவாடுக் கழுத்தை முரித்து இங்குக் கிடத்திச் சென்றிருப்பார்

களோ? என்னவோ? இன்னும் வேறு காரணம் இருந்தாலும் இருக்கலாம்; ஒன்றும் தெரியவில்லை; உன்னை இந்த இடுக்குச் சந்தில் விட்டுச் செல்வதைக் காட்டிலும், மனிதர்கள் நடமாட்டம் நிறைந்த ஒரு நல்ல தெருவில் கிடத்திச் செல்லுதல் எல்லாவற்றிற்கும் நல்லது; இதைக்காட்டி லும் உனக்கு வேறு உதவிசெய்ய முடியவில்லை; வா! எடுத்துச் செல்கிறேன்; [எடுத்துக்கொள்கிறேன்.]

[திரைக்குள்.] ஒருவன் :—அண்ணே! பாத்தியா இங்கு ஒரு பொம்பளே கொரல் கேக்கறது.

மற்றேருவன் :—ஆமாம் இரு! இரு!! கத்தாதே.

சந்திர :—யாவர் முகத்தில் விழித்தேனே? இன்று முழுவதும் துக்கத்தை அனுபவித்து வருகிறேன்; குழந்தாய்! உன்னை அறிந்திருந்தால் பெற்றவர்களிடத்திலேயே விட்டுச் செல்லுவேன்; இந்தப் பட்டணத்துக்கு நான் மிகவும் புதியவன். [காவலர் பிரவேசிக்கிறார்கள்.]

கறுப்பன் :—களவும் கையுமா ஆம்பட்டுக் கிட்டா.

வீரன் :—ஏண்டா கறுப்பா! காளித்தாய்க்குக் கடா வெட்டனும்; தெரிஞ்சதா?

கறுப்பன் :—அதுக்கென்ன அண்ணே! கொளுத்தகடா! பண்ணியோடு! மென்ள மென்ள நடக்கிறுளே; ஓடிப்போயிட்டா?

வீரன் :—[மார்பைத் தட்டிக்கொண்டு] என்னெயாரெண்டு நெனெச்சுக்கிட்டிருக்கே? சிறுக்கிகொண்டையெப் பிடிச் சல்லோ இருந்துக்கிட்டு வருவேன்; சும்மாபோவட்டும்; ஒரு தமாஷ!

கறுப்பன் :—இல்லே, இருட்டுக்காலமாச்சேண்டு சௌரன்னேன்.

வீரன் :—கிடக்கட்டும் விடு ! கொடலஹந்த நரி எங்கு ஓடப்போவது :

சந்திர :—குழந்தாய் ! இது நால்வரும் வரத்தகுந்த இடம்தான் ; என் வேலை பலமாயிருக்கிறது ; இந்த மூலையில் வளர்த்திச் செல்கிறேன்.

கறுப்பன் :—அண்ணே ! கிடத்திவிட்டு ஓடப் பாக்கிறு ; இதுதான் சமயம்.

சந்திர :—இந்த இடத்தில் இரு. [கிடத்துகிறோன்.]

வீரன் :—[ஓடிச் சென்று.] தழிச்சிறுக்கி! சின்ன எசமா னெத் திருடி நடுத்திதருவில் கிடத்தி ஓடப் பாக்கிறோ? ஒதையடா ஒதை ! குத்து !! குத்து !!! [இருவரும் உதைத் துக் குத்துகிறார்கள்.]

சந்திர :—ஜூயோ ! ஜூயோ !! தெய்வமே!!! அடிக்கிறோர் களே ; ஒன்றும் தெரியவில்லையே ; என்ன செய்வேன் ?

வீரன் :—உனக்குத் தெய்வங்கூட வுண்டா? [அடிக்கிறோன்.]

சந்திர :—ஜூயோ! விசுவநாதப் பிரபோ, இதுவும் உமகுத் திருவிளையாடலா? ஒரு பிழையும் செய்யவில்லையே.

கறுப்பன் :—பெனே செய்யவியா? சின்ன எசமா னெத் தெரியாமே திருடிப்போனது ஒருங்கோ? [இடிக்கிறோன்.]

சந்திர :—ஜூயையோ! பொறுக்க முடியவில்லையே; ஜக தீசா! நான் ஒரு பாபத்தையும் அறியேனே; இவர்கள் என்னைத் திருடி என்கிறார்களே ; ஜூயா! நீங்கள் இன்னுரென் ரும் எனக்குத் தெரியவில்லை; யாவரையோ நினைத்துப் பேசி என்னை அடிக்கிறீர்களே?

வீரன் :—மாய்மாலுக் கள்ளி ! திருடனது மில்லாமெ ஒளிக்கவும் பாக்கிருயா ? நகெ எல்லாம் எங்கே ? அடே கறுப்பா ! எசமானை எனுப்படா ; சிறுக்கியே நான் பாத்துக் கிட்டிருக்கேன்.

கறுப்பன் :—[பய பக்தியோடு கைகட்டி வாய் பொத்திக்கொண்டு] சாமி ! சாமி !! எனுந்திருங்க ; நான் தான் அடிமை கறுப்பன் ; நடித்தெருவிலே படுத்துக்கிட்டிருக்கயனே ? [உற்றுப் பார்க்கிறேன்.] என்ன அண்ணே ? எசமான் அப்புறம் இப்புறம் அசையவேயில்லையே.

வீரன் :—ஏண்டி சிறுக்கி ! மந்தரம் போட்டிருக்காயா என்னை சீக்கிரம் சொல் ; விடுவேன் ஒதை. [உதைக்கிறேன்.]

சந்திர :—ஐயையோ ! எனக்கு ஒன்றும் தெரியாதே ; நான் மந்திரக்காரியல்லவே.

கறுப்பன் :—இல்லாவிட்டா எசமானை எனுப்பு ; ஒரு நானும் அப்படித் தூங்கமாட்டாகளே.

சந்திர :—[தனக்குள்.] விசுவநாதா ! இந்தக் குழந்தையைத் தூங்குகின்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ; நான் என்ன செய்வேன் ? [வெளியில்.] ஐயா ! நீங்கள் யாவரை நிறும் எனக்குத் தெரியவில்லை ; இடுகாட்டிலிருந்து வழி தெரியாமல் அலைந்து வருகையில் இந்தக் குழந்தை ஒரு சிறிய முடுக்கில் இறந்து கிடந்தது.

திருவஞும் :—[தங்களுக்குள்.] ஆ ! ஆ !! குடி முளுகிப் போக்சே ! [மூக்கின்மீது விரல் வைக்கிறார்கள்.]

சந்திர :—இது என் குழந்தைபோல் இருந்ததனால், அங்கிருந்தால் ஒருவரும் கண்டுபிடிக்க முடியாதென்று இங்குக் கொண்டுவந்து கிடத்தினேன் ; இதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது.

வீரன் :—அடி பாவி! சின்ன எசுமானென அநியாயமாத் தொலெச்சுட்டயா? பட்டத்துக்கு வேறே கொள்கூத இல்லையே.

கறப்பன் :—பெரிய எசுமான் இனிப் பொளைக்கவேமாட்டார்; கிகை இல்லாவிட்டா கொள்கூத்தயெக் கொல்லனுமா பொம்பிளையா யிருக்காமே?

சந்திர :—நான் கொல்லவில்லையே.

வீரன் :—[கோபத்துடன்.] கொல்லவில்லையா? ஒதையடா! களுத்தெழுச்சுக் கொண்ணுட்டது மில்லாமே இல்லேண்டு சாதிக்கப்பாக்கிறு? [அடிக்கிறுன்.]

சந்திர :—ஐயோ! ஐயோ!! என்ன செய்வேன்? ஒருவரும் ஏனென்று கேட்பார் இல்லையே; விசுவநாதா! ஒரு பாபத்தையும் அறியேனே.

கறப்பன் :—ஒனக்குப் பாவங்கூட உண்டா? [அடிக்கிறுன்.]

சந்திர :—விசுவநாதா! விசாலாக்ஷி! பொறுக்க முடியவில்லையே.

வீரன் :—என்ன சொல்லே சிறுக்கி? பொறுக்க முடியவில்லையா? களுத்தெழுச்சுக்கெயிலே ரொம்ப சொகமா யிருந்ததல்லோ; அடே கறப்பா! இருட்டாயிருக்குது; எல்லாரும் வரட்டும்; சீக்கிரம் ஊது. [கறப்பன் ஊதுகிறுன்.] [திரைக்குன்.] அடீட முனியா! பயக ஊதுகிறுக; போகலாம் வாருங்க.

வீரன் :—விளக்கு வரட்டும்; எங்கே தப்பினே? [யாவரும் அருகிறார்கள்.]

பேரியண்ணன் :—யாரையடா பிடிச்சுக்கிட்டிருக்கே? சின்ன எசுமான் எங்கே?

வீரன்:—தழச்சிதுக்கி வேலையே முடிச்சுட்டா.

பேரியண்ணன்:—[திடுக்கிடு.] யாரோ? நம்ம சின்ன எசமானெயா?

கறுப்பன்:—ஆம். [திகைத்து நிற்கிறார்கள்.]

பேரியண்ணன்:—எங்கடா விளக்கு? ஜல்தி; ஜல்தி; [விளக்கு உண்டாக்குகிறார்கள்; சந்திரமதியைப் பார்த்துத் தங்களுக்குள்.] கண் கூசறதே! கண்ணி மாருங்கோ போலிருக்குது! [வெளியில்] மாட்டே அடிக்கிறுப் பலே இப்படி அடிச்சிருக் கையளே; யாரா அடிச்சது, தழிப்பயகளே, எசமான் பாத்தா என்ன சொல்லுவாக? [யாவரும் பயப்படுகிறார்கள்.]

முனியன்:—ஏண்டா விரா? புனிச்சத்தண்ணி கொஞ்சப்பா இப்படி அடிச்சது? ஆவட்டும்? [பெரியண்ணனைப் பார்த்து] என்னவோ இருட்டுவேளே; பயக தெரியாமே சேக்டாக; இப்போ என்ன செய்யலாம்; சொல்லுங்க.

பேரியண்ணன்:—எசமானிடத்துக்குப் போகவேண் டியதுதான்.

முனியன்:—சின்ன எசமானெ யார் எடுத்துக்கறது?

பேரியண்ணன்:—அந்த அம்மாதான் எடுத்துக்கணும்.

முனியன்:—அம்மா! இனி அடிக்கமாட்டாக; சின்ன எசமானெ எடுத்துக்குங்க; போவலாம்.

சந்திர:—அப்பா, இறந்த மகனை இடுகாட்டில் கிடத்தி; வந்திருக்கிறேன், சிக்கிரம் சென்று நகனம் செய்யவேண்டும் இன் ஆம் எந்த விடத்துக்கு எடுத்துவரச் சொல்கிறீர்கள்? [காலவர்அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள்.]

பேரியண்ணன்:—ஏண்டாலே விரா! இந்த அம்மாளா கொலெ சேசாக? தேவதைபோலே இருக்காகளே.

வீரன் :—நாங்க வருகேலேதான் சின்ன எசமானேக் களுத்தேமுரிச்சுக் கிளே கெடத்திக்கிட்டிருந்தா ; இருட்டு வேளே : அப்பொனுதே வந்து பிழச்சுக்கிட்டோம் ; இன் மூம் எப்படிப்பாக்கறது.

பேரியண்ணன் :—[அவனுடன் மெதுவாய்] ஆமாண்டா ; கெலெக்குறி கொஞ்சமும் காணவெல்லே?

முனியன் :—நாம் என்ன செய்யலாம் ; மந்திரி எசமா னிடத்திலே கொண்டுவிட்டா, அவக எப்படியாவது விசாரி த்துக்கொள்ளுக.

பேரியண்ணன் :—அம்மா ! கொள்ளதேயே எடுத்துக் கொள்ளுங்க ; மந்திரி எசமான் வெகு நல்லவக ; அவக னிடத்திலே நீங்க சொல்லிக்கொள்ள வேண்டியதைச் சொல்லிக்கொள்ளலாம்.

சந்திர :—விசுவநாதா, இதுவும் பாக்கியிருந்ததா ? சொலைக்குற்றமும் சாற்றபட்டுவிட்டது ; இனித் தடை என்ன ? இறக்கலாம் ; [பேரியண்ணனை நோக்கி.] அப்பா ! என்னை அடிக்காதிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்தேன் ; பொறுக்க முடியவில்லை.

பேரியண்ணன் :—இனி உக்களைத் தொடுவதேயில் லே ; தடிப்பயக தெரியாமே சேகவிட்டாக ; சின்ன எசமா னெமாத்திரம் எடுத்துக்கொள்ளுங்க ; போவலாம்.

சந்திர :—ஹா ! பிராணநாதா, இனி இந்த மகாபாரி யைக் காணப்போகிறதே யில்லை ; பொழுது விழிந்ததும் இரக்கப்படுவேன் ; குழந்தாய் ! லோகிதம், நீ அப்படியே அடக்கம் செய்வாரின்றி அநாதைப் பினம்போலக்கிடக்க . வேண்டியதுதான் ; நான் கொலையாளியாய்விட்டேன் ; ஜக தீசா, இனி—

முனியன் :—அும்மா! நேரமாகுது; சீக்கிரம் வாருங்க.

சந்திர :—இதோ வந்துவிட்டேன் : [குழங்கையை எடுக்கக் குணிச்துகொண்டு] அட குழந்தாய், உனக்குச் செய்த உபகாரம் எனக்கு அபகாரமாய் முடிந்தது; [பெருமுச்சவிட்டு] அக் கறையில்லை; தற்காலத்துக்கு இது மிகவும் ஏற்றதுதான்; வா! [எடுத்துக்கொள்கிறோன்.]

முனியன் :—இப்படி வாருங்க. [யாவரும் மறைகிறார்கள்.]

---

### களம் 3.

இடம் :—இடுகாடு.

காலம் :—காலை.

[அரிச்சங்திரன் பிரவேசிக்கிறார்கள்.]

அரிச்சங்திரன் :—பொழுது புலர்ந்து பத்து கடிகையும் கழிந்து விட்டது; இருட்டில் வழி மாறியிருக்கினும் வந்தி ருக்கக்கூடுமே; ஒருக்கால், ஐயர் அளிக்கமாட்டேன் என்றி ருப்பாரோ? சீ! இருக்காது: மகா கல்லவர் என்று சொல்லி யிருக்கிறார்கள்; [யோசிக்கிறார்கள்.] வேறு ஏதேனும்—ஆ! என்ன மானக்கேடு: ஒரு சக்கிரவர்த்தி [தயங்குகிறார்கள்.] இறந்த மகனை அடக்கம் செய்வதற்குப், பின்துணி யிரக்க மனைவியை அனுப்பியிருக்கிறார்கள்; அரிச்சங்திரா! நீ இனி என்றும் இறக்கவேமாட்டாய்; சிரஞ்சிவிதான்; [ஆங்குளிங்கு கொண்டிருந்த பினை ஒன்று புரண்டு விழுதலும் அதைக்கோலால் நெருப்பில் தன்னிக்கொண்டு.] சிநேகனே, [யோசிக்கிறார்கள்.] ஆம், சிநேகன் தான்; இப்பொழுது உன்னேடுதான் நான் சம்பாவி த்துக் காலம் கழிக்கிறேன்; உலகம் அடங்கலும் உன்னைப் பினைப் பினைம் என்று தூவிக்கின்றன? பினைப்பட்டம் உனக்குக் கிடைத்ததும் நீ மகா தயாகியாய் விட்டாய்? எத்தனை

பறைக்காரர்கள்! எத்தனை கட்டியக்காரர்கள்! எத்தனை வியாபாரிகள்! எத்தனை சூலிக்காரர்கள்! எத்தனை குருக்கள்! ஆ! ஆ!! கணக்கே மில்லையே! பணத்தை வாரி வாரி இறைக்கிறோம்; உனக்குப் பணிவிடை செய்வதற்கு “நான் முன்னே நான் முன்னே” என்று கைகட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; [யோகிக்கிறான்.] உன்னமையில் நான்றான் நடைப்பினம்; இறந்த மகனையும் அடக்கம் செய்யக் கச்தியில்லாமல் இப்பொழுது நாற்புறமும் விழித் துக்கொண்டிருக்கிறேன்; [தடியை ஊன்றிக்கொண்டு மகனை சோக்கி.] என் குழந்தாய்; உன் அன்னை இன்னமும் வரவில்லையே; நம் இருவரையும் வெறுத்துச் சென்றுவிட்டாரோ? அன்றி, ஜூயர் ஃட்டில்தான் அதுமதி கொடுக்கவில்லையோ? ஒன்றும் தெரியவில்லை; என் உடலும் உயிரும் யஜமானருக்குச்சொந்தமாயிருப்பதனால் உன்னைக் கட்டிக் காப்பதற்கும் காலமற்றவனுயிருக்கிறேன்; [நாற்புறமும் பார்க்கிறான்.] ஸ்மாசான வாவிகளே! பேதாளங்களே! என் மகன் வோகித்தத்தை உங்கள் அடைக்கலம் வைத்துச் செல்கிறேன்; கருணை கொண்டு அவனைச் சிறிது பொழுது காப்பாற்றுகின்கள்; அவன் அன்னை வந்ததும் எடுத்துக்கொள்கிறேன்; [இடக்கண் துடித்தலை அபிநியித்து.] என்ன இது! இடக்கண் துடிக்கின்றது; இன்னும் என்ன ஆபத்துக்கள் வரவிருக்கின்றனவோ தெரியவில்லை; ஏன் சிந்திக்கவேண்டும்? எல்லாம் வரட்டும்;

“ உறந்தால் நீக்கல் உறுவர்க்கும் ஆகா.  
பெறற்பா வணையும் அன்னவாம்—மாரி  
வறப்பிற் ரருவாரும் இல்லை. அதனைச்  
சிறப்பிற் ரணிப்பாரும் இல்.”

ஜகதீசா, அடியேன் அநுபவிப்பதற்குச் சித்தமாய்க் காத்து க்கொண்டிருக்கிறேன்; மனமே! நீ கொஞ்சமும் துன்பப் படவேண்டாம்; இனி வரக்கிடந்த துக்கம் ஒன்றுமில்லை; எல்லாம் வந்துவிட்டன; கடமையைச் செய்யப் புறப்படு. [ஆங்குக் கொஞ்சத்தின வண்ணமே அமுங்கிக் கிடக்கும் ஒரு மூட்டத்தண்டை சென்று] நண்பனே, உன்னை ஐந்து நாள்களாய்க் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன்; பாலினால் உன் ஆத்மாவைக் குளிரச் செய்வதற்கு இதுகாறும் ஒருவரும் வந்து சேரவில்லையே; அந்தோ! பசியும் தாகமும் அதிகமாயிருக்கும்; என்ன செய்யலாம்? [யோசனையை அபிநியித்து.] அன்று நாதன் உள்ளவனுகத் தானே விளங்கினும்; என்னவோ? யார் கண்டார்கள்? சரி, இது உனக்கு நிலையான இடம் அன்று; உன்னைப்போன்ற அனைவருக்கும் இந்த இடத்தில் பாகம் உண்டு; இனி நிமிஷத்திற்கும் தாமதிக்கக்கூடாது; நீயாகவே கங்கா ஸ்நானத்துக்குச் செல்ல வேண்டியதுதான். [கோலால் கிளறுகிறான். ஆங்கு மெல்லிய சீத்தம் ஒன்று உண்டாத ஹும்] வியசனாப்படவேண்டாம் அவர்கள் பாலைக் காட்டிலும் கங்கா ஸ்நானம் எவ்வளவோ உயர்ந்தது; எல்லாப் பாபங்களும் ஒரே முழுக்கில் தொலைந்து விடும்; செல், செல்; [தடியால் சாப்பலைத் தள்ளுகிறான். பல்லோடு கூடிய மண்டையோடு ஒன்று கீழே புரங்கின்றது.] ஏன் விலகிவிட்டாய்? மந்திரம் சொல்லவில்லை என்று கோபமா? நான் மகாமந்திரங்களை உச்சரிக்கக்கூடாது; அரசன் என்று நினைந்தாய் போலும்; இப்பொழுது பறையனுக்கு அடிமை; அதனிலும் பின்மெடுதொழில்; இதுதான் என்று நினைக்காதே! அதோ பார்! என் அருமை மகன் இறந்து பின்மாய்கிடக்கிறான். அடக்கம் செய்யவும் சக்தி யில்லாமல் [மெளங்ம] தெரிந்ததா? சுவாமித் துரோகத்தை நினைந்து இப்பொழுது பணிவிடை

புரிகிறேன் ; இனியாவது சந்தோஷமாய்ச் செல் ! [தடியால் தள்ளுகிறேன். அதுநிமிர்ந்து பல்லைத் திறந்துகொண்டு காணப்படு கின்றது.] ஏன் கேவி செய்கிறோய் ? என் நிலைமையைக்கண்டு சிரிப்பு வருகின்றதா ? சிரிக்காதே ; எல்லாரும் எப்பொழுதும் உயர்ந்திருக்க முடியுமா ? அது ஒருஊனும் முடியாதே.

“ வளம்பெற வேண்டாதார் யார் ? யாருமில்லை ; அளந்தன போகம் அவர் அவர் ஆற்றால், விளங்காம் திரட்டினார் இல்லை ; களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல்.”

[அது அப்படியே யிருக்கின்றது.]

ஓ ! உலக வாழ்க்கையை நினைந்து சிரிப்பு வருகின்றதா ? அதுவும் புதியதல்லவே ; முந்தியே தெரிந்துள்ளதுதான் ;

“ ஒழுகிய நடையு நீரு முதல கையிக்கப் பூறும் அழுகல் இவ் அள்ளல் யாக்கை அகம்புறம் ஆயிற் [ரூயின்

கழுகொடு கவரும் காக்கை கைத்தடி கொண்டுகாத்தும் அழுகுள சம்ஹும் மன்னே ஆயிரச் சாதிமாதோ.”

என்பதைப் படித்ததில்லையா ? [உற்றுப்பார்க்கிறேன்.] சிரித்த படியே இருக்கின்றாயே ; உலகத்தை விட்டுத் துறந்ததனால் ஒருகால் பைத்தியம் பிடித்துவிட்டதோ ? அப்படியும் இருக்கலாம் ; சரி, சிரித்துக்கொண்ட வண்ணமே கங்காஸ்நானத்துக்குச் செல் ! எனக்கு வேலை மிகுஞ்சியாயிருக்கின்றது ; [எல்லாவற்றையும் சேர்த்துத் தள்ளுகிறேன். சாம்பலும் எலும்பும் தண்ணீரில் அமிழும்பொழுது கொள கொள வென்று சத்தமுண்டாகின்றது.] ஐந்து நாள்களாய்ப் பசித்திருக்கிறோய் ! ஆவல் அடங்கன்றுய்ப்பருகு ; உன் பசிக்கும் தாகத்துக்கும் வேறு யார் உதவப் போகின்றார்கள் ? ‘தன் கையே தனக்கு உதவி’ நீ

தான்தணித்துக்கொள்ளவேண்டும்; [அவ்விரண்டும் தண்ணீரில் அழிந்தி விடுகின்றன.] நண்பனே! ஆவல் தணிந்ததா? இனிக் கங்கையின் அடிப் பாகத்துக்குச் சென்று சுகமாய் இளைப் பாறிக்கொண்டிரு! அங்கு ஒருவரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்; நான் சுடலையைச் சுந்திப்பார்த்து வருகிறேன். [மறைகிறேன்.]

---

#### களம் 4.

இடம்:—ஊர்க்கு வெளிப்புறம்.

காலம்:—நண்பகல்.

[வீரபாகுவும் சந்திரமதியும் பிரவேசிக்கிறார்கள்.]

சந்திரமதி:—ஐயா! இன்னும் என்னை எங்கு அழைத்துச் செல்லுகின்றீர்கள்? சிக்கிரம் கொன்றுவிடக் கூடாதா?

வீரபாகு:—இல்லை அம்மா! இங்கெல்லாம் கொல்லக் கூடாது; எசமான் மாருங்க கோவிச்சுக்குவாக; கொல்ற எடத்தலேதான் கொல்லவணும்.

சந்திர:—அஃது எவ்விடம் ஐயா?

வீரபாகு:—அதோ தெரியது பாருங்கோ? அதுதான் நம்ம சுடுகாடு; அங்கேதான் இடமிருக்கு.

சந்திர:—அந்தோ! இப்பெர்முது சுடுகாட்டுக்கா செல் வவேண்டும்? [பெருமுச் செறிகிறேன்.]

வீரபாகு:—இதோ இருக்குதுங்களே இதுதான் அம்மா!

சந்திர:—ஐயா, உங்களுக்குக் கோடி புண்யம் உண்டு; இவ்விடத்திலேயே என்னைக் கொன்று விழிம்படி உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

வீரபாகு:—ஆ! ஆ!! [முக்கின்மீது விரலை வைக்கிறேன்.] எசமான் மாருங்கோ அறிஞ்சா தலை போய்டுமே.

**சந்திர:**—[தனக்குன்.] இந்தக் கொலைக் குற்றத்தோடு அவரையும் காண வேண்டுமா? ஐயையோ! அரைக்கணமும் உயிர் தரிக்க மாட்டாரே! [வெளியில்.] ஜகத்பிரபோ, அடியா ணைத் தங்கள் திருவுள்ளத்துக்கு ஒப்புக்கொடுத்திருக்கி ரேன்; எப்படிச் செய்யினும் சம்மதம்தான்.

**வீரபாகு:**—நீங்க சின்ன எசமானெக் களுத்தெ முரிக் கையிலே பாத்துக்கிட்டிருந்ததாக காவக்காரப் பயக சொன் னகளாமே; அதுக்குத்தானு கொலெத்தீர்ப்பு; என்ன அநியாயகாலம்! மனசாளைப் பாக்கச்சொல்லே தெரியாதா?

**சந்திர:**—ஆம், உண்மையான துறான்.

**வீரபாகு:**—நான் சின்னசாதிப் பள்ளப்பயலா யிருந்தாலும், நீங்க களுத்தெ முரிச்சதாக எணக்குத் தேரண்ணலே; இந்தப் போக்கடாப் பயக எல்லாம் பொய் சொல்லி யிருக்காக; யார்சொன்னாலும் நம்பவேமாட்டேன்.

**சந்திர:**—[தனக்குன்.] அரசனைக் காட்டிலும் இவன் உயர்ந்தவன்றான். [வெளியில்.] இல்லை ஐயா! நிஜம் தான்; நானே—

**வீரபாகு:**—பயலுக்குத் தெரியாதென்டு பாக்காதியுங்க; எல்லாம் தெரியும்; நான் கொல்லவே மாட்டேன்; அடிமை அனிச்சன் இருக்கான்; அவன் கையிலே ஒப்புவிச்சுட்ட ரேன்.

**சந்திர:**—ஐயோ! உங்கள் அடிமையிடத்தில் ஒப்புவிப் பானேன்? நீங்களே கொன்றுவிடக் கூடாதா?

**வீரபாகு:**—கொலை சேஞ்சிருந்தால்லோ கொல்ல வாம்.

**சந்திர:**—இல்லை; நிச்சயமாப்பச் சொல்கிறேன்; எனக்கு இந்தத் தண்டனை—

**வீரபாது:**—கொலை சேஞ்சா மூஞ்சி சொல்லாதோ? நீங்க சாவறத்துக்குச் சும்மா சும்மா சொல்றையுங்க; என் அடிமெ இருக்கிறோன்றியோ, அவன் ரொம்ப நல்வவன்; அவனைப் பாத்தாலே பாவங்களெல்லாம் தொலையும்; ஒங்க ஞாக்காகத்தான் சொல்மேன்; எங்க பள்ளச்சியும் நானும் வென்னென வெளுக்கெயிலே அவனைக் கண்டுட்டுத்தான் மொகங்களுவப் போவோம்; நீங்க அவன் கையிலே செத்தா நெல்ல கெதி அடவியுங்கோ.

**சந்திர:**—ஐயா! உங்கள் அடிமை கையில் மாத்திரம் என்னைக் காட்டிக்கொடுக்க வேண்டாம்; உங்களைக்கெங்குசிக் கேட்டுக் கொள்ளுகிறேன்; இந்த உடகாரம் செய்யக் கூடாதா? உங்கள் கரத்தாலேயே கொன்று விடுங்கள்.

**வீரபாது:**—ஒங்க பேர்லே கொஞ்சங்கூடு பெளை இல்லியே? அதிலியும் பெரிய பெரிய எச்மான்மாருங்க கொலத்திலே பொறந்திருக்கியுங்க; சின்ன சாதிப் பள்ளப் பய, நான் தொடுவேனு உங்களை; இப்பத்தான் பள்ளப் பயலாய் பொறந்திருக்கேனே?

**சந்திர:**—[தனக்குள்.] இவன் எல்லாம் தெரிந்தவனுமிருக்கிறுன்; சந்தேகமேயில்லை; [வெளியில் காத்தை எந்திக் கொண்டு] ஐயா! நான் பெரிய வம்சத்தில்—[தயங்குகிறுள்.] ‘பெண் என்றால்பேயும் இறங்கும்’ என்பர்களே; நான் ஒரு மகா பாபி; நீங்களே கொன்றுவிடக்கூடாதா?

**வீரபாது:**—நீங்க நா றுதான் சொல்லுங்க; எங்களப் பானே; ஒங்களைத் தீண்டவே மாட்டேன்; என் அடிமை கையிலே சாவறத்துக்கு ஒத்துரொத்துரும் தபசு பண்ண வேண்டாமா? அவனும் ஒங்களைப்போலே பெரிய எச்மான் மாருங்க கொலத்திலே பொறந்தவன்தான்; இதுதான் சுடு

காடு; இங்களே இருங்க; இதோ கூப்பிட்டுக்கிட்டு வாரேன்.  
[மறைகிறோன்.]

சந்திர:—அந்தோ! காசிநாதா, இதுவும் தலைவிதியா? அவர் முகத்தை எங்கனம் ஏறிட்டுப் பார்ப்பேன்? ஒரு சமயம், கொலை செய்தவள்தான் என்று நம்பிவிடுவாரோ? [மெளங்ம்] என்னை விசுவதற்கு ஒங்கிய வாளால் தன்னையே விசிக்கொண்டு இறப்பாரோ? மகாபாபியைக் கண்டதும், மகன் இறந்த துக்கம் கொஞ்சமும் தோன்றமாட்டா தே; [மெளங்ம்] காசிப்பட்டணத்துக்கு வந்ததும், அந்த ணர்க்கு அடிமைப்பட்டதும், வனத்தில் மகன் இறந்ததும், குழந்தையைக் கொன்றான் என்று கொலைக் குற்றம் சாட்டி யதும், ஐயோ! ஐயோ!! [முகத்தில் அறைந்து கொள்கிறோன்.] கண்மணி, லோகிதம்! உன்னைப் பின்பற்றுவதற்கு இந்த மகாபாபிக்கு ஒருவழி ஏற்பட்டு விட்டது; [மெளங்ம்] இதில் உன் தந்தை பிழைக்கமாட்டார் போல் இருக்கின்றதே; எவ் வளவு கெஞ்சிக் கேட்டுக்கொண்டும் இந்த வீரபாரு என்னைக் கொல்லமாட்டேன் என்கிறோ; என்ன செய்வேன்; சக்கிரவர்த்தி காதில், ‘மனைவி கொலையாளி என்று கேட்கப் படுவதற்குள், தொலைந்துவிட்டாள் என்று கேட்கப்பட்டும்’ என்று எவ்வளவோ முயன்று பார்த்தும் அநுகூலிக்கவில் லையே; [திருக்கோயிலைச் சட்டி] விசுவநாதப் பிரபோ! இறப்ப தில் கொஞ்சமும் துக்கமில்லை; சந்தோஷத்துடன் அதற்குச் சித்தமாயிருக்கிறேன்; ஆனால், இந்த மகா பாபியையும் மகனையும் நினைந்து—[மெளங்ம்] அவரை மாத்திரமேனும் [யோசிக்கிறோன்.] இந்த மகாபாபியின் கரத்தைப் பிடித்து அவர் அடைந்த பாக்கியம், இந்தப் பரிபவங்களைத் தவிர வேறு என்ன விருக்கின்றது? இதோ இந்தப் பாறையின் அருகில் இருக்கலாம்; வருவதெல்லாம் வரட்டும்; யாவும் கடவுளுக்கே அற்புதம். [மறைகிறோன்.]

## களம் 5.

இடம் :—இடுகாடு.

நாலம் :—நண்பகல்.

[அரிச்சங்கதிரனும் வீரபாகுவும் சம்பாஷித்துக்கொண்டே  
பிரவேசிக்கிறார்கள்.]

அரிச்சங்கதிரன் :—ஏதாயினும் எனக்கென்ன? தங்கள்  
கட்டளை எனக்கு அவசியமானது.

வீரபாகு :—ஆன சரி, இதோ பாத்தியா இந்த அம்மா  
னே; அம்மா! அம்மா!! எங்கே இருக்கையுங்கோ? இங்கே  
வாங்க சந்திரமதி பிரவேசிக்கிறார்கள்.]

அரி :—[பார்த்துத் திடுக்கிட்டுத் தனக்குள்.] ஆ! இஃதெ  
ன்ன!! இவர் அழைத்துக்கொண்டு வருவானேன்? என்ன  
வோ ஆபத்து ஸேர்த்திருக்கின்றது; சுந்தேகமே யில்லை.  
வெளியில்.] ஐயா!

வீரபாகு :—இந்த அம்மா, நேத்து ராத்திரி நம்ப மகரா  
ஜா எச்மான் கொள்கெதயைக் கஞ்சதெ முரிச்சுக்கிட்டிருக்  
கையிலே, காவக்காரப் பயக கண்டு கச்சேரிலே கொண்டு  
விட்டாகளாம்.

அரி :—சிவசிவா! சிவசிவா!! [காதைப் பொத்திக்கொள்கிறன்.]

வீரபாகு :—அங்கிருந்த சாத்திரி எச்மான் மாருங்க, மந்  
திரி எச்மான் மாருங்க, மகாராஜா எச்மான், எல்லாருமா  
சேஷது, இந்த அம்மாளைக் கொலை பண்ணும்படி தீர்ப்புப்  
பண்ணிவிட்டாகளாம்.

அரி :—[தனக்குள்.] விசுவாநா! தங்கள் திருக் கருணை  
இப்படியும் முடிந்ததா? [வெளியில்.] அப்புறம்?

வீரபாகு :—பெரிப் பாளையக்கார எச்மான் பட்டாக்கத் தியெக் கொடுத்து இந்த அம்மாளைக் கொலை பண்ணும் பாட ஒட்டுவிச்சாக.

அரி :—[தனக்குள்.] அங்கேயே கொன்றுவிட டிருக்கக் கூடாதா ? இந்தச் சந்தோஷத்தை நானும் அனுபவிக்க வேண்டுமா? [வெளியில்.] தாங்கள்—

வீரபாகு :—எனக்கு இந்த அம்மா கொலை சேஞ்சிருப் பாங்கோன் னு கொஞ்சங்கூடப்படலே; ஆனாமென்ன செய்யலாம்? எச்மான்மாருங்க கட்டளை; இந்தா பிடிச்சுக்கோ; [கத்தியை நீட்டுகிறோன்.]

அரி :—[திடுக்கிட்டுத் தனக்குள்.] இஃதென்ன! என்னிடத் தில் அளிக்கின்றாரே; [வெளியில்.] விசுவநாதா! [பெற்றுக் கொள்கிறோன்.]

வீரபாகு :—கொலைக் கல்லுமேலே ஏத்தி என்னமோ காளித்தாய்க்குத்தான் தெரியலும்; கருத்தெ, ஐயோ பாவம்; சேஞ்சேயிருக்கமாட்டாங்கோ; வெட்டுடு; காளித்தாயே! [கையைக் குவித்துக்கொண்டு] நீ தான் காப்பாத்தனும்.

அரி :—[தனக்குள்.] இனி என்ன செய்யலாம்; கத்தியும் கொடுத்தாய்விட்டது; [வெளியில்.] நானே கொலை செய்யவேண்டுமா?

வீரபாகு :—எனக்குக் கொல்லக் கையெளாது; நீதான் செய்யலும்.

அரி :—[தனக்குள்.] எங்களும் மறுக்கமுடியும்? அடிமை கொண்டிருக்கிறோர்; வருவதெல்லாம் வரட்டும்; [வெளியில்.] ஐயா, அப்படியே செய்கிறேன்.

வீரபாகு :—அம்மா, பாத்தியுங்களா? இவன் தான் அடிமை அனிச்சன்; நான் சின்னசாதிப் பள்ளப்பய; இவன்

தையாலே செத்தா உங்களுக்குப் புண்ய முன்றி. [அரிச்சுக் திரனை கோக்கி] என்டா அனிச்சா, தெரிஞ்சுதா? எசமான் மாருங்க கட்டளையிட்டா—

அரி:—அப்படியே செய்துவிடுகிறேன்; தடையில்லை.

வீரபாகு:—பன்னச்சி காத்துக்கிட்டிருப்பா; ஊருக்குப் போவனும்; ஊம்! பத்திரம்; அப்புறம் தலை முயுவனும்; தெரியுமா?

அரி:—அப்படியே; இப்பொழுதே செய்துவிடுகிறேன்.

வீரபாகு:—நீ எல்லாங் தெரிஞ்சுவன்; [சந்திரமதியை கோக்கி] அம்மா! போவட்டுங்களா? இந்த ஊருலே செத்தா பாவமே இல்லியாம்; பெரிய பெரிய பாப்பார எசமான் மாருங்க எல்லாரும் சொல்றுக; என்னிக்கி இருந்தாலும் சாவனும்; சந்தோசமாயிருங்க; அவகளை காளித்தாயி சும்மா விடமாட்டா; போவட்டுங்களா?

சந்திர:—[தனக்குள்] சாவதில் துக்குமேயில்லை. [வெளி யில்] அப்படியே; [வீரபாகு மறைகிறான்.]

அரி:—சர்வேசா, மகன் இறந்ததைக் காட்டிலும் மனைவியைக் கொல்வது கடினமாய்க் காணப்படுகின்றதே; நாட்டைக் துறத்தல், அடிமை புகுதல், மகன் இறத்தல், இவை உலகத்துக்குக் சகஜம்; கடிமணம் புரிந்த காதவியைக் கத்தி யெடுத்துக் கொல்லுதல் அங்கனம் ஆகமாட்டாதே; இந்தக் கஷ்டத்துக்கு என்ன செய்வேன்; இன குலத்தை இருந்தவிடம் தெரியாமல், அடியோடு அழித்துவிட்ட நோடு, அதற்கு என்றும் நீங்காத ஒரு களங்கத்தையும் ஊடாக்கிவிட்டேன்; [வாளைப் பார்க்கிறான்.] ஆ! இந்தக் கொடுக்கரம், இப்பொழுது கொலைவாளைத் தாங்கிக் கொல்ல நிற்கின்றது; எப்பொழுது யார்மீது என்ன பழியைச் சுமர்த்

தினேனே? [சந்திரமதியின் சமீபம் செல்கிறுன்.] சந்திரமதி! ஐயர் வீட்டுக்குச் செல்லவில்லையோ?

சந்திர :—[தனக்குள்.] என்ன நினைப்பாரோ? தெய்வ மே! நீ தான் துணை. [வளரியில்.] இருட்டில் வழி தெரியாமல் மயங்கிக்கொண்டிருந்தேன்.

அரி :—பின்? இது கிடைத்தவிதம்?

சந்திர :—இடுக்குச்சந்து ஒன்றில் கால் இடறிக் கீழே விழுந்துவிட்டேன்; மின்னல் உதவியால் அஃது ஒரு இறந்த குழந்தை என்று தெரிந்தது.

அரி :—முன்பே இறந்திருந்ததா?

சந்திர :—அப்படித்தான் இருக்கவேண்டும்; என்னுல் இறப்பதற்குக் கொஞ்சமும் காரணமில்லை.

அரி :—பின்பு?

சந்திர :—அஃது ஒருவரும் காணமுடியாத ஒரு மறை விடம்; நம் லோகிதம் போல இருந்ததனால், நல்லவிடத்தில் விட்டுச் செல்லாம் என்று எடுத்துக்கொண்டு வந்தேன்.

அரி :—சரி, [தலையை அசைக்கிறுன்.] நன்றாயிருந்தது.

சந்திர :—உடனே காவலர் வந்து அடி அடி என்று அடித்து, அஃது இந்தவூர் அரசர் குழந்தை என்றும், அதை நானே கொலை செய்தவள் என்றும், என்னைக் கொலுமுகத் துக்குக் கூட்டிச் சென்றார்கள்.

அரி :—அரசன் முதலியவர்கள் ஒன்றும் கவனிக்க வில்லையா?

சந்திர :—அடிச்சுவடி, முகக்குறி முதலியவற்றாலும், அவர்கள் சாக்ஷியத்தாலும் என்னையே கொலைசெய்தவள் என்று நிர்ணயித்து விட்டார்கள்.

அரி:—ஊழ்வினையைத் தடிக்க யாவரால் முடியும்? அது கல்லவர்களையும் மயங்கச் செய்கின்றது.

சந்திர:—இல்லை; லோகிதத்தோடு இறக்கவேண்டும் என்று இரண்டு மூன்று வகைகளில் பிரயத்தனப்பட்ட துண்டு; அஃது இந்த விதம் அதுகூலித்தது.

அரி:—அதற்கு இந்த வழிதானு ஏற்றது?

சந்திர:—நாம் என்ன செய்யலாம்; இறப்பதில் கொஞ்சமும் துக்கம் இல்லை; ஆனால், கொலைக் குற்றத்தோடு—

அரி:—கடவுளே, கொலை செய்கின்றவனும் நானுகவே நிற்கவேண்டுமா?

சந்திர:—தங்கள் கரத்தாலேயே இறக்கும் வண்ணம் கருளை புரிந்த கடவுளுக்கு நன்றி பாராட்டவேண்டாமா?

அரி:—என்னால் கொல்லப்படாவிட்டால், இறப்பதில் எனக்கும் இஷ்டம்தான்.

சந்திர:—தாங்கள் கொல்வதிற்றுன் இருவர்க்கும் புகழ் உண்டு.

அரி:—என்ன புகழ்? பயனற்ற புகழ்.

சந்திர:—அப்படி வினைக்கக்கூடாது; இந்த உலகத்தில் என்றும் நிலைத்திருப்பது புகழ் அல்லது இகழ் ஒன்றுதான்.

“மன்னு உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந் தன்றே.”

புகழ் வரும்பொழுது உயிரைத் துறக்கத் துக்கிப்பானேன்? யஜமானன் கட்டளையை நிறைவேற்றின புகழ் தங்களுக்கும் கணவன் கரத்தால் இறந்த புகழ் எனக்கும் கிடைக்கின்றது மனத்தைத் திடன் செய்துகொள்ளுங்கள்.

அரி:—குரிய வம்சத்தில் மனைவியைக் கொன்றவர் ஒரு வரும் இல்லையே; இதுவும் காலகதியா? அரிச்சந்திரா, நீ எந்த ஒருத்தியின்மீது அளவுகடந்த ஆசையை வைத்து நேசித்து வந்தாயோ, அந்த அருமைச் சந்திரமதியை, ஆசை நாயகியை, அயோத்தியின் சக்கிரவர்த்தினியை, அந்தோ! [கீழே விழுந்து மூர்ச்சிக்கிறோன்.]

சந்திர:—[பரபரப்புடன் எடுத்து முன்றூண்மால் விசிறிக் கொண்டு] பிராணநாதா, இன்னமும் தெளியவில்லையா? [முகத்தைத் துடைக்கிறோன்.] அந்தோ! இன்னும் பிரக்ஞா வரவில்லையே; இந்த மகாபாடி நினைத்தது சரியாய்விட்டது; கொல்வதற்குக் கை யெழுமால் மூர்ச்சித்துவிட்டார்; துரையே! அதிர்ஷ்ட ஹீஸையாகிய அடியாள் தங்கள் பரிசுத்த அன்புக்குப் பாத்திரமல்லவே; சந்திரமதி! நீ இன்னும் என்ன செய்ய விருக்கின்றோயோ? உன்மீது வைத்த ஆசையினால் மறுமாதரை விரும்பமாட்டேன் என்று, ஒரு சக்கிரவர்த்தி பிணம்சுட்டுப் பொக்கும் பறைத்தொழிலைக் கைக் கொண்டு, இப்பொழுது உனக்குமுன் உயிர் விடவும் சித்த மாய்விட்டார்; நீ எல்லாவற்றையும் கண்டும், அந்தோ! [முகத்தில் அறைந்து கொள்கிறோன்.] என் அருமைத் தலைவரே, [விசிறுகிறோன்; அரிச்சந்திரன் சிறிது கண் திறக்கிறோன்.]

அரி:—இன்னமும் உயிர் போகவில்லையே; [மறுபடி கண்களை மூடிக்கொள்கிறோன்.]

சந்திர:—நாதா, தங்கள் அருமைச் சந்திரம் சுடுகாட்டில் இப்படி வருத்தப்படுவதைக் கொஞ்சமும் பார்க்கவில்லையா? மகனைத் துறந்து, [அரிச்சந்திரன் மூர்ச்சை தெளிந்து உட்காருகிறோன்.] பிராணநாதா, தைரியப்படுத்திக் கொள்ளுங்கள்; இனி இதற்குச் சிந்திக்கவேண்டாம்; சீக்கிரம் செய்து விடுவது எதற்கும் நல்லது.

அரி :—[தனக்குள்.] இனிப் பயனில்லை; துஸியவேண்டியதுதான்; [வெளியில்.] ஐகதீசா, தங்கள் திருவுள்ளத்தின் வண்ணம் நடக்க இதோ சித்தமாய் முன்வந்திருக்கிறேன்; பரம்பொருளே, கைந் நடுங்குகின்றதே; ஒரு விதத்திலும் மனம் துணியபாட்டேன் என்கின்றது; இருதலைக் கொள்ளி ஏறும்பின் வண்ணம்—

சந்திர :—தரணியை ஒரு குடையில் ஆண்ட சக்கிர வர்த்திக்கு அழியாள் சொல்லத்தக்கது என்ன விருக்கின்றது? திடன் செய்து கொள்ளுங்கள்; யஜமானரும் திரும்பி வருகிற வேளையாய்விட்டது; சிக்கிரம் பாருங்கள்.

அரி :—[தனக்குள்.] யஜமானர் கட்டளை யிட்டுவிட்டார்; கத்தியையும் பெற்றுக்கொண்டுவிட்டோம்; இனி எதற்குச் சிந்திக்கவேண்டும்? முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது; சிக்கிரம் முடிக்க வேண்டியதுதான். [வெளியில்.] சந்திரமதி! தேற்றிக்கொண்டுவிட்டேன்; ஓரா! இந்தப் பிடத் தின்மீது ஏறு.

சந்திர :—அப்படியே; அழியாள் தங்களைக் கடைசி வந்தனம் செய்கிறேன்; அதுக்கிரகியுங்கள். [வணங்குகிறான்.]

அரி :—பரம்பொருளே, என் செயல் முழுவதையும் தங்கள் திருவுள்ளத்துக்கு ஒப்படைத்துவிட்டேன்.

“எனக்கெ னச்செயல் வேறிலை; யாவுமின் கொருஙின் றனக்கெ னத்தகும் உடல்பொரு ளாவியும் தந்தேன். மனத்த கத்துள வழுக்கெலா மாற்றினம் பிரான்ஸீ னினைத்த தெப்படி யப்படி யருஞ்சுதல் நீதம்.”

[சந்திரமதி மேடை மீதேறுகிறான்.] சந்திரம், கடவுளைத் தியா னித்துக் கொள்.

**சந்திர:**—அடியாளுக்குத் தங்களைத் தவிரப் பிறதொரு கடவுளும் இல்லை; [காத்தைக் குவித்துக்கொண்டு] சத்திய சுவருபியே, அடியாள் மனம் வாக்குக் காயங்களில் இதுகாறும். மறுவற்றவளா யிருப்பின், மற்றெரு பிறப்பிற்கும் இவரே மணமகன் ஆகவேண்டும். [அரிச்சந்திரனை நோக்கி] பிராணா நாதா! அடியாள் இதுகாறும் தெரியாமைத்தனத்தால். ஏதேனும் பிழைகள் செய்திருப்பின், அவற்றை மன்னிக்கப் பிரார்த்திக்கிறேன். [கை கூப்பிக்கொண்ட வண்ணம் குளிந்து, நிற்கிறோன்.]

**அரி:**—விசுவநாதப் பிரபோ! மனம் ஒத்து விரும்பி மணம் புரிந்த, மதிதயன் மகளை இதோ கொல்லப்போகி ரேன்; அவளுக்குத் திருவருள் சரந்து அதுக்கிரகியுங்கள்; சந்திரம்! சித்தமாயிருக்கிறோயா?

**சந்திர:**—ஆம்.

**அரி:**—விசுவோ, யாவும் தங்களுக்கே அற்புதம்; [வாளை வீசுகிறான்; அது புஷ்பமாலிகையாய் விழுதலும் மலர்மாரி பொழிகின்றது. திடுக்கிட்டுத் திகைத்து] சந்திரம்! என்ன ஆச்சரியம் இது?

**சந்திர:**—[தனக்குள்.] இந்த மகா பாபி இறப்பதில் இன்னமும் கடவுளுக்குக் கருணை இல்லைபோல் காணப்படுகின்றதே; இன்னும் என்ன வென்ன துக்கங்களை அதுபவிக்கப் பிறந்திருக்கின்றேனோ? ஜகத்சொ, இவ்வளவிலேனும் தொலைத்துவிடக் கூடாதா? [வெளியில்.] பிராணா நாதா! இதற்கு யோசிப்பானேன்? எடுத்த காரியத்தைச் சீக்கிரம் முடியுங்கள்; இரண்டிடத்திலும் புகழ் கிடைக்கும்; பிடியை எடுத்துக்கொள்ளுங்கள்; வாளாய் விடும்.

அரி:—[எடுக்கிறேன், அது வாளாதலும் தனக்குள்.] சீ! என்ன பயன்! ஒரு பெண்ணுக்கு இருக்கும் அறிவும் நமக்கு இல்லாது போய்விட்டது! இந்தப் பூவினையாட்டு யாவர்க்கு வேண்டும்? உறுதி செய்துகொண்டு விடலாம். [வெளியில்.] சந்திரம்! இப்பொழுது தப்பாது: சித்தம் செய்துகொள்; விசுக்கேறன்.

சந்திர:—செய்யுங்கள். [கை கூப்பிக்கொண்டு குனிச்து நிற்கிறோன்.]

அரி:—ஜகத்தீசா, நான் இதுகாறும் உண்மை தவறுதிருப்பின், இந்தவாள் [திரைக்குள்.] பொறு பொறு; பதற்க; பதற்க.

அரி:—[கோபத்துடன்.] யாவர் என்னைத் தடுக்கின்றவர்? [திரும்பிப்பார்க்கிறேன். விசுவாமித்திரன் ஒடோடியும் ஸ்து சத்தியைப் பிடித்துக்கொண்டு]

விசுவாமித்திரன்:—அரிச்சந்திர பகராஜனே! நான் ரூன் விசுவாமித்திரன்; கொல்லவேண்டாம், கொல்லவேண்டாம்.

அரி:—[திகைத்துநின்று] ஏது இப்பொழுது? தங்கள் வருகை ஆச்சரியமாயிருக்கின்றது; இராஜாக்ஞாயஜமானர்; கட்டளையும் இருக்கின்றது; சற்று இருங்கள்; இதோ வந்து விட்டேன். [வாளைத்துக்கொண்டு]

விசுவா:—[தனக்குள்.] இதேது? விடமாட்டான் போல் இருக்கின்றதே; [வெளியில்.] நடுப்பதற்காக வல்லவோ நான் வந்திருக்கிறேன்; விட்டுவிடு. [வாளைப்பற்றகிறேன்.]

அரி:—அஃதெப்படி? தங்கள் கட்டளையாயின் உடனே மாற்றிக்கொண்டிருப்பேன்; மேலும்

“ புலையனும் விரும்பாத இப்புன்புலால் யாக்கை ஸ்லையெனு மருண்டு உயிரினும் நெடிதுறச் சிறந்தே தலைமை சேர்த்து சத்தியம் பிறழ்வது கரியேம். கலீ உணர்ந்த நீர் எமக்கிது கழுறவ தழுகோ ?”

[சந்திரமதி மனத்திகைப்படுன் நிற்கிறூள்.]

விசவா :— [தனக்குள்.] இனிப் பயனில்லை ; உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். [வெளியில்.] இந்த அலங்கோலங்களுக்குக் காரணம் வராணவியின் அரசனான்று ; வசிஷ்டருக்கும் எனக்கும் நேர்ந்த சில காரணங்களை முன் னிட்டு நானே உங்களை வருத்தப்படுத்தாகிறேன் ; விட்டு விடு ; எல்லா வற்றையும் பின்னால் தெரியிக்கிறேன்.

அரி :— [ஆச்சரியத்துடன்] தாங்களா ? இன்னும் விசேஷ மாய் விட்டது ; சந்திரமதியும் இறக்கச் சித்தமாயிருக்கிறார்கள் ; நானும் கொல்ல முன்வந்திருக்கிறேன் ; என்றைக்காவது ஒரு நாளைக்கு இறக்கவேண்டியதுதானே.

விசவா :— அரச கேசரி ! நீ முக்காலும் சத்தியவான் ரூன் ; [சந்திரமதி வணங்குகிறூள்.] பாக்கியவது ! இனி ஒன்றுக்கும் துண்புறுதே ; உங்கள் அருமைலோகிதம் அதோ எழுந்து விட்டான் ! வாருந்கள் அயோத்திக்குச் செல்லலாம் ; [லோகிதாஸ்யன் ஏழுந்து தாய் தந்தைகளையும் முனிவரையும் வணங்குகிறூன். சந்திரமதி தழுவிக்கொள்கிறூள்.]

சந்திர :— மகனுக்கு உயிர் தந்த கருணை என்றும் மறக்கக்கூடியதன்று ; அடியாள் இனி எங்கனம் பட்ட மகிழியாகும் பாக்கியத்தைப் பெறுவேன் ?

விசவா :— அவனும் பிழைத்துவிட்டானே ! அதோ பாருங்கள் ; தந்தையோடு வருகிறூன். [காசிராஜன் பிரதாபருத்திரன், மகன் மந்திரிமுதலியவர்களோடும் வந்து அரிச்சந்திரனையும் சந்திரமதியையும் வணங்கிக்கொண்டு]

**பிரதாபருத்திரன் :**—அடியேன் ஆராயாமல் செய்தது முக்காலும் பிசுகு; கடவுள் அருள்முகம் நினைந்தாவது மன் னிக்கப்ப பிரார்த்திக்கிறேன்; இந்த இராஜ்யமும் அடிமையும் தங்கள் அடைக்கலம். [வீழ்த்து வணங்குகிறேன்.]

**அரி :**—[பர பரப்போடு விலகிக்கொண்டு] எழுந்திருங்கள்; இப்பொழுது நான் சக்கிரவர்த்தியன்று; அடிமை; இடமும் அசுத்தமானது.

**பிரதாப :**—எனக்கே வெட்கமாயிருக்கிறது; சக்கிரவர்த்தியன்று கொஞ்சமும் அறியாதுபோய் விட்டேன்.

**அரி :**—நியாயம் என்பது யாவர்க்கும் ஒன்றுதானே?

**பிரதாப :**—என் கண்களுக்கும், சபையோர்களுக்கும், அடித்தடம் முகக்குறி முதலிய பலவும், அப்பொழுது கொலைக்குற்றத்தையே வற்புறுத்தின; இப்பொழுது அவ்வளவும் கனவோ என்னும்படியான நிலைமைக்கு வந்துவிட்டன! ஒருகால், என்னை ஒருதேவதைதான் அங்கனம் மயங்கச் செய்திருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன்.

**விக்வா :**—பிரதாபருத்திரனே, நீ நியாயவாதிதான்; உன்னை நான் அவ்வண்ணம் ஏமாற்றிவிட்டேன். வதோ ஒன்றை நினைந்து அங்கனம் செய்யநேரிட்டது.

**பிரதாப :**—இன்றுதான் அடியேன் தந்யனுயினேன். தாங்கள் பொருள்படுத்தும்படியான அவ்வளவு உயர்ந்த நிலைமைக்கு வந்துவிட்டேனல்லவா?

[வசிஷ்டர் வருகிறார்; அரிச்சங்திரன், சந்திரமதி லோகிதாஸ்யன் மூவரும் வணங்குகிறார்கள்.]

**வசிஷ்டர் :**—அரிச்சங்திரா! எங்கள் சபதத்தால் மிக வும் வருந்தி விட்டாய்; ஆயினும், இராகு உண்டு உமிழ்ந்த

சந்திரன் ; இனி உலகத்தில் உன் புகழ் ஒன்றுதான் என்றும் சிலைத்துவினாங்கும்.

அரி :—யாவும் தங்கள் அநுக்கிரகம்தான்.

விசுவா :—அரிச்சந்திர மகாராஜனே ! எனக்கும் வசிஷ்ட் ரூக்கும் இந்திர சபையில் நேர்ந்த ஒருவித சபதத்தினால் அதுபவிக்கக்கூடிய கஷ்டங்கள் அவ்வளவையும் நீங்கள் அதுபவித்து விட்டார்கள் ; இவ்வளவு வருத்தப்படுத்தியும் ஐயம் வசிஷ்டருடையதாய்விட்டது ; என்ன செய்யலாம் ? யாவும் ஊழ்வினை ; கஷ்டத்தின்முடிவே சுகமானதால் இனி எப்பொழுதும்போல அயோத்திக்குச்சென்று அரசாக்ஷி செய்துகொண்டிரு ; சிந்தித்துப் பயனில்லை ; எங்கள் ஏற்பாட்டின் வண்ணம் என்தவத்தில் பாதிபாகத்தைத் தங்களுக்குத் தத்தாக செய்துவிட்டேன்.

அரி :—ஏது ? இனி அதற்கும் எனக்கும் நெடுந்தாரம் ; துப்பிய தம்பலத்தைத் திரும்பவும்—

வசிஷ்டர் :—விசுவாமித்திரருக்கு அங்ஙனம் கருத்தில் லையே ; உன்னிடம் ஒப்புவித்து விடுவதற்கல்லவோ அவர்—

அரி :—அஃதெப்படி ? நான்றூன் அவருக்கு முந்தியே கொடுத்துவிட்டேனே ; இனி இராஜ்யத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? நான் சண்டாளனுய்விட்டேன் ; மேலும் அடிமை.

வசிஷ்டர் :—பறையனுக்கு அடிமையாய் விட்டோம் என்று சிந்திக்காதே ; உங்கள் இருவரையும் அடிமை கொண்டவர்கள் அதோ வருகிறார்கள் ; பாருந்கள் ! [அக்னி பகவானும் யமதர்ம மகாராஜனும் வருகிறார்கள். அரிச்சந்திரன் சந்திரமதி முதலான வர்கள் வணங்குகிறார்கள்.]

அக்னி :— அரிச்சுந்திரமகாராஜரே ! நான் யார் தெரியுமா ? வைசுவாநரன் ; விசுவாமித்திரர் வேண்டுகோளினால் காலகண்டன் என்னும் அந்தணானுகித் தங்கள் மனைவியையும் மகனையும் அடிமை கொண்டிருந்தேன். சந்திரமதியின் பாதிவிரத்தியத்துக்கு மிகவும் அஞ்சகிறேன் ; லோகிதா ஸ்யன் ஒரு அவதார புருஷன் ; குணக்கடல் ; அடக்கம் வாய்ந்தவன் ; இருவரையும் இதோ தங்களிடத்தில் ஒப்பு வித்துவிட்டேன் ; [சந்திரமதியை நோக்கி] அம்மணி ! தாங்கள் புத்திரனேடு இனிச் சக்கிரவர்த்தியவர்களிடம் செல்லுங்கள் ; அடிமை முன்னிலையில் ஏதாவது வருத்தப்படுத்தி யிருந்தால், அவ்வளவும் விசுவாமித்திரர் கட்டளை என்று நினைக்கவேண்டும் ; நான் என்னசெய்யட்டும் ; பராதினன்.

அரி :— அஃதெப்படி ஒப்புவிக்கலாம் ? தங்களுக்கு இன்னும் என்னால் பொன் கொடுக்கப்படவில்லையே ?

அக்னி :— முந்திக் கொடுத்திருந்தால்தானே இப்பொழுது பெற்றுக்கொள்வதற்கு ? பொன் விசுவாமித்திரருடையது ; நேற்றுவரையில் அவருக்கு வேலைக்காரனுயிருந்தேன்.

அரி :— தன்யனும் விட்டேன் ; மன்னிக்கவேண்டும் ; மனைவியைக் காப்பாற்றிக் கொடுத்தது என்றும் மறக்கற்பாலதன்று . [வணங்குகிறான்.]

யமதாமராஜன் :— நான் யார் தெரியுமா ? தென் திசைக்குத் தலைவன் ; வீரபாகு என்ற பெயருடன் தங்களை அடிமை கொண்டிருந்தேன் ; அக்னிபகவான் சொல்லியது போலவே விசுவாமித்திரருக்கு நானும் ஒரு வேலைக்காரன்தான் ; தங்களைப் புன்றெழுழில் செய்யும்படி கட்டளையிட்ட வெல்லாம் விசுவாமித்திரர் ஏவுதல் என்று நினைக்கவேண்டும் ; தேவர்

கள் என்றும் பராதினர்கள்; தங்களுக்கும் தெரிந்ததுதானே. இனித் தாங்கள் சுவதந்திரராய் விட்டார்கள்.

அரி:—பறையனுக்கு அடியைப் பட்டோம் என்று இனிக் கனவிலும் நினைக்கமாட்டேன்; தங்களுக்குப் பணி விடைபுரியக் கொடுத்துவைக்க வேண்டுமோ?

விச்வா :—அரிச்சங்திர மகாராஜனே, காலதாமதம் செய்யவேண்டாம்; சீக்கிரம் புறப்படவேண்டும்; அயோத்தி யில் யாவும் சித்தமாயிருக்கின்றன.

அரி:—முனிநாதா, எல்லாம் தங்கள்களுனை; கொடுத்து விட்ட ஒன்றை—

விச்வா :—இல்லை, இல்லை. கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். என் வசனத்தில் சந்தேகமிருந்தால் வசிஷ்டரைக் கேள்.

வசிஷ்டர் :—அரிச்சங்திரா! விச்வாமித்திரர் வசனத்தில் சந்தேகம் கொள்ளவேண்டாம்; அவ்வளவும் சத்தியம்; மகுடாபிஷேகத்துக்கு இன்றே முகூர்த்தமும் நியமிக்கப் பட்டிருக்கிறது; மற்ற விவரங்கள் அயோத்தியில் தெரிவிக் கப்படும்; இதோ விமானமும் வந்துவிட்டது; புறப்படுக்கன். [புஷ்பகம் வருகின்றது.] பிரதாபருத்திரரே! குழந்தையோடு நீங்களும் ஏறுங்கள்.

பிரதாப :—காத்துக்கொண்டிருக்கிறேன்.

அரி :—[தனக்குள்.] இனி நாம் என்ன செய்யலாம்? [வெளியில்.] சந்திரமதி! நமக்கு இருவரும் குருசிரேஷ்டர்கள்; அவர்கள் கட்டளை எதுவாயினும் அப்படியே நடக்க வேண்டியதுதான்; [வசிஷ்டர் விச்வாமித்திரர் இருவரையும் ணோக்கி] தங்கள் கட்டளையை எங்களும் மறுக்கத் துணிவேண்டு காத்துக்கொண்டிருக்கிறேன். [சந்திரமதியையும் புத்திரனையும்

நோச்சி] சந்திரம்! லோகிதம்! எல்லாம் கடவுள் செயல்; வாருங்கள்! ஏறிக்கொள்ளலாம். [அனைவரும் ஏறிக்கொள்கிறார்கள்; விமானம் ஆகாயத்தில் மறைகின்றது.]

பரதவாக்கியம்:—சபையோர்களே! அடக்கம் பொருந்தி விளங்க நினைக்கும் அன்புடையவர் பலரும் அரிச்சங்கிர மகாராஜரையும், கற்பிலக்கணத்தைக் கற்றுக்கொள்ள நினைக்கும் குணவதிகள் பலரும் சந்திரமதீ தேவியையும், பெற்றேருக்குக் கீழ்ப்படிந்து நடக்க விரும்பும் புத்திரர்கள் பவரும் லோகிதாஸ்யனையும் வழிகாட்டிகளாய்க் கொண்டு இந்த இருநிலத்தில் சிறந்து பொலியும் வண்ணம் சருவேசவரனைச் சதா பிரார்த்திக்கின்றோம்.

[மங்களம்]

“வையம் நீடுக; மாமழை மன்னுக;  
மெய் விளம்பிய அன்பர் விளங்குக;  
சைவங்னென்றி தான்றமைத் தோங்குக;  
தெய்வவெண்டிரு நீறு சிறக்கவே.”

மங்களம்!

மங்களம் !!

மங்களம் !!

முற்றிற்று.

